

நம்பிக்கை பிறந்தது

சிறுக்கதைத் தொகுதி

ஆசிரியர்
ர. சிவராசா
நாவந்தாழி



வெளியீடுபணி
வை இலக்கிய நன்பார்கள்

வ
விவமயம்

நம்பிக்கை பிறந்தது சீறுக்கைத் தொகுதி

ஆசிரியர்
ரா. சீவாராசா
நாவந்துமி

வெளியிடுபவர்:
கலை இலக்ஷ்ய நண்பர்கள்

பதிப்பினம்: க. சிவராசா அவர்டெட்
நாவற்றுழி

முதற்பதிப்பு: 1989

நாவாசிரியர்: க. சிவராசா
நாவற்றுழி

நால் பெயர்: நமபிக்கை பிறந்தது
(கிழுக்காத்த சொல்லி)

வெளியீடு: கலை இலக்கிய நூல்கள்

பதிப்பங்கி: சிவர அரசைம்
காத்துச் சந்தி
கந்து

வாழ்த்துவம்

வாழ்க்கையில்

நம்பிக்கை பிறந்தது என்னும் இச் சிறுகதைக் தொகுதியில் 12 கதைகள் அமைந்துள்ளன. திரு. சிவராசா வாழ்க்கையிலே மிகுந்த நம்பிக்கையுடையவராக இருக்கின் றார். விழிப்புலனை இழந்த திரு. சிவராசா வாழ்க்கை வாழ வேண்டியது; துன்பங்களை எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்னும் திடநம்பிக்கை கொண்டுள்ளார். இத்தொகுதியின் இரண்டாவது கதையைப் படிப்பவர்கள் இதனை நன்றாக விளங்கிக் கொள்வர்.

தான் வாழும் காலத்தின் கோலங்களில் ஒரு சிலவற் றையாவது தன் கதைகளிலே படம்பிடிக்க வேண்டுமென்ற ஆவல் ஆசிரியரிடம் காணப்படுகிறது. அந்த ஆவல் கதை களினுடாக வெளிப்படுகின்றது

இலக்கியத்தைப் படிக்கும் போது, வாசகனுக்கு அந்த இலக்கியத்தைப் படைத்த ஆசிரியனைப் பற்றிய எண்ணம் தேவையில்லை என்று இன்று கூறப்படுகின்றது. ஆனால், நம்பிக்கை பிறந்தது என்னும் சிறுகதைக் தொகுதியிலுள்ள கதைகளைப் படிப்பவர்கள் அவற்றை எழுதிய ஆசிரியர் பற்றி அறிந்து கொண்டு படிக்கும் போது அவற்றினுடாக ஒரு புதிய பரிமாணம் தோன்றுவதை உணர்வர்.

இச் சிறுகதை ஆசிரியரைப் பாராட்டி அவர் மேலும் சிறந்த சிறுகதைகளை எழுதிப் புதிய தொகுதிகளை வாச கர்களுக்கு அளிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்,

யேராசிரியர் அ. சண்முகதாஸ்,

கலைப்பீடாதிபதி,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

விதப்புரை

இந்தச் சிறுகதைத் தொகுதியாசிரியர் கூ. சிவராசா அவர்கள் விழிப்புலன் அற்றவராக இருந்தாலும் சமூகச் சிந்தனைகளை கேள்வினானம் மூலம் பெற்றவர். தனது விடா முயற்சியினால் அடுத்தவரின் உதவிகளை பெற்று, தனக்குத் தோன்றிய கருத்துக்களை வடிவமைத்துள்ளார். எழுத்தான் னாக யாரும் பிறக்கவில்லை. சமுதாயமே சிறந்த எழுத்தாளனை இனம் காணமுடியும். ஆழமான சிந்தனைகளை அவசரமாக பார்க்க முடியாது புயல் அடிக்கும் போது குப்பி விளக்கை பாதுகாப்பது சுலபமல்ல பிற்காலத்தில் வரலாறு படிக்கும் மாணவர்கள் யாழ்பாணத்தைப்பற்றி எழுதுவார்கள் இலக்கியவாதி பேச்சுத்தமிழ் பற்றி விமர்சிப்பார்கள் இக்கதைகளை வெறும் பொழுது போக்கிற்காகவோ, டிகமுக்காகவோ எழுதப்பட்டவையல்ல. ஆசிரியரின் உள்ளத்தினை உலுக்கிய உணர்வுகள் ஏக்கங்கள் இயலாமை ஆகியவையின் வெளிப்பாடுகளே. இக்கதைகளின் உள்ளீடுகள் இதனை வெளியிட வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட ஆசிரியரின் உள்ளக்கருத்துக்கள் நூலுருவும் பெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

திருமதி. இ. துரைரெத்தினம் B. A. Cey.

பொறுப்பதிகாரி

அரசினர் முதியோர் இல்லம்

கைத்தடி

19.04.1999

என்னுரை

எழுதுபவர்கள் தாங் ஏன் எழுதுகிறோம் என்பதற்கு எத்தனையோ காரணங்களை கூறி வைத்திருக்கிறார்கள். கூறியும் வருகிறார்கள், இதே கேள்வியை என்னிடம் கேட்டால் நான் சொல்லப் போவதும் அவர்கள் கூறியவற்றுள் ஏதாவது ஒன்றைத்தான், இருந்தாலும் இவ்விடத்தில் சொல்லுவது பெசருத்தமானது என்பதால் சொல்லுகிறேன்.

இந்த சமூகத்திலிருத்து நான் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு காலகட்டம் அது. ஒரு மனிதன் எதையெதையெல்லாம் இழக்கக் கூடாதோ அதையைதை எல்லாம் இழந்து விட்டு தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். தனிமை, விரக்கி, வேதனை இவையெல்லாம் என்னை பியத்துத் தின்றபோது பேனாவை கையில் எடுத்து என் சோகத்தை கடதாசியில் கடத்திவிடலாம் என்று எழுத ஆரம்பித்தேன். இப்படியாகத் தொடர்ந்து எதை யெதையோ எல்லாம் எழுதினேன்.

இப்படி நான் எழுதியவைகளை பின்னர் திருப்பிப்பார்த்தேன். ஏதேனும் ஒரு வகையில் எனக்குள் பாதிப்பை உண்டாக்கிய பலர் எனது எழுத்துல் கதை மாந்தர்களாக மறைந்து கிடப்பதை உணர்ந்தேன். நான் துன்பக்கடலில் பற்றிக் கொள்வதற்கு ஏமப் பிணையாக இருந்து நம்பிக்கை ஊட்டியவர்களை மற்றவர்கள் பார்வைக்கும் கொண்டு வர ஆசைப்பட்டேன். அதை முயற்சியின் விளைவாக பன்னிரெண்டு சிறுகதைகளை ஒருநூலாகத் தொகுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.

இது ஒரு கடினமான முயற்சி. யாழ் விழிப்புலனற்றோர் சங்கம் ஆரம்ப உதவியாக ஒரு தொகை பணம் தந்தார்கள். கைதடி அரசினர் முதியோர் இல்ல அதிபராகவும், தென்மராட்சி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தாகவும் கடமை ஆற்றும்

திருமதி துரைரெத்தினம் அவர்களின் பேராதரவு கிடைத் தமை எனது அதிஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அவர் அறிமுகம் செய்து வைத்த பண்டிதர் நாகலிங்கம் ஐயா அவர்கள் எல்லா வகையிலும் துணைநின்று இந்நாலை உருவாக்கித்தந்திருக்கிறார்கள். மூலப் பிரதிகளை எழுதித்தந்த நாவற்குழி மகாவித்தியாஸய மாணவிகளுக்கும், எனது சகோதரன் செல்வராசாவிற்கும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளன. மேலும் இந்நாலை நல்ல முறையில் அச்சேற்றித் தந்த கைதடி சிவா அச்சகத்தாருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இனி நாவின் உள்ளே சென்று பாருங்கள். உங்களுக்கும் ஒரளவு நம்பிக்கை இந்தக் கதைகளிலே கிடைக்கு மாணால் எனது முதல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்.

நன்றி

க. சிவராசா

உள்ளே

பக்கம்

1	தாய்	1 — 7
2	நம்பிக்கை பிறந்தது	8 — 12
3	காட்டாறு பெருகியது	13 — 21
4	பக்கத்து வீட்டுப்பெண்	21 — 24
5	முடியாது என்பது காதலுக்கு இல்லை	24 — 29
6	ஓரு ஜோக்கான கதை	29 — 35
7	பத்தாம் பசலி	35 — 42
8	தமயந்தி	43 — 48
9	அவன் ஒரு பைத்தியக்காரன்	48 — 55
10	கடன்	56 — 61
11	முற்றத்து வேப்பமாம்	61 — 67
12	அம்மம்மாக் குழல்	68 — 75

சீறு குதைகள்

வாய்மொழி நிலைப் பதிகம்

தூயி

வாய்மொழி

ஜெனா வீட்டை விட்டு ஒடி விட்டான். அவன் ஒரு விசரன். நேற்றுப் பின்னேஞ்சம் வீட்டை விட்டுத் திரும்பி வரவில்லை. எங்கடை அப்பா, அதுதான் என்ற இவர் அவருக்கும் சரியான கவலை, நாங்கள் இரண்டு பேரும் இராத்திரி சாப்பிடவே இல்லை. நித்திரை கூடி வரமாட்டன் எண்டுட்டுது.

ஜெனா சொஞ்சம் வளர்ந்த பிள்ளைதான். ஆனாலும் இரவிலை தனியப்படுக்கப் பயம். அம்மாவோடுதான் படுக்கவேணும் எண்டுதான் கத்துவான். அப்பா இவன் கத்துறைதைப் பார்த்துப்போட்டு எங்கடை பெட்டுமுக்குள்ள ஒரு கிங்கிள் பெற்றை போட்டு படுக்க விட்டிருக்கிறார். அவனுக்கு படுக்கிறதுக்கு பில்லோகள் வேணும். அந்த பில் ஸேக்களைப் பார்த்து அப்பா இராத்திரி அழுது விட்டார். எனக்கோ சரியான கவலை, எனக்கு அறுதல் சொல்லாமல் அவர்தான் அழுகிறார். எனக்கு எப்படி இருக்கும்? ஆம் பிணையள் அழமாட்டினம் எண்டு சொல்லுறதெல்லாம்விசர்க்கதை. எனக்குக் கூடி இவ்வாவை கண்ணீர் வராது. விடியக்குளிச்சிட்டுத் தேத்தன்னிகுடித்து வந்திருந்தார்.

இதற்கிடையில் உங்களுக்கு செல்லம்மாவைத் தெரியுமே? எங்கடை வீட்டுக்கு கிட்டத்தான் இருக்கிறவள் காலமை நேரத்தோடை வந்திடுவாள். சமையல் பாத்திரம் சாப்பிடு கிறபாத்திரம் எல்லாம் கழுவித் தருவாள் பிறகு, முத்தம், வளவு எல்லாம் கூட்டித்தருவாள்.

அவருக்கு என்றை வயதுதான். ஆனால் வடிவில்லா தவள் என்றநிறம் செவ்விளநீர் நிறத்துக்கு சமன் எண்டு இவர் சொல்லுகிறவார். செல்லம்மா நாவற்பழத்தின்ர நிறம்.

அவளின்ற நாலாவது பிள்ளை நல்ல குண்டுப் பிள்ளை கொஞ்சம் பொதுநிறம் தாய் வரேக்க அவளையும் கூட்டிக் கொண்டு வருவாள்.

எங்கட ஜெனாப் பிள்ளைக்கு அவளிலை நல்லவிருப்பம். ஆனால் அவளோட சேர நான் விடுதேல்லை. கண்டதுக் கோடையும் சேரவிட்டால் கெட்டபழக்கம் தான் பழகு வான். நான் கதையை விட்டுட்டு வேற என்னத்தையோ அலம்புறங். எங்க விட்டனான் மேசையிலை அப்பா வந்திருந் தார். தேத்தன்னியை வைச்சன். அவர் அதை எடுக்க வில்லை ஜெனாவின்ற சில்லரைப்பார் த்துக்கொண்டிருக்கி ரார்.

ஜெனா தனக்கெண்டு எல்லாம் டிறிம்பா வைச்சிருக் கிறான். வேற எதுக்குள்ளேயும் மாத்திக்குடுத்தச் சோச்சுது. கத்து கத்தெண்டு கத்துவான். காலமை அப்பா வஷ்டவாச் சாப்பிடவில்லை. இரண்டு சிலைஸ் பாணை மட்டும் சாப் பிட்டார். இன்டைக்கு கந்தோருக்குப் போகாமை எங்கை யெண்டாலும் போய் ஜெனாவைப்பற்றி விசாரிக்கப்போறன் எண்டு சொன்னார் நான் ஒண்டும் பறையேல்லை. பிறகு வெளிக்கிட்டுக்கொண்டு போட்டார்

செல்லம்மாவுக்கு வேலை ஒம்பது மணிக்குள்ள முடிஞ்சுபோம் அவள் ஏதும் சாப்பாடு தண்டாமல் போக மாட்டாள். உந்தச் சனங்களோடை தொடுத்துக்கொண்டால் பெரிய கரைச்சல். வெக்கமில்லாமல் எல்லாம் கேக்குங்கள். பாவாடை தா, சிலை தா, உப்புத்தா, புளிதா எண்டு கேட்ட படிதான். என்ன செய்யிறது? இந்த நாளையிலை வேலைக்கு ஆட்களை பிடிக்கிறது பெரிய கஷ்டம் சும்மா வெளி வேலையள்தான் செய்விக்கிறனான். வீட்டுக்குள்ள விடுதேல்லை. உதுகள் பெரிய அரியன்டம். ஒரு சோப்பைக்கீப்பை வாங்கி குளிக்கவும் பஞ்சி வெறும் சோம்பேறியள்.

பத்துமணி ஆச்சு சமைக்க வேணும் எண்டு போனன். ஜெனாவின்றை யோசினையால் சமைக்க மனமில்லை. உங்களுக்குத் தெரியுமே கந்ததயா கடை? உந்த வாசிக்கா

வைக்கு அங்காலை கிடக்குது அங்குதான் மரக்கறியளவாங்கப் போறனான். ஜெனா வீட்டிலை நின்டானே யெண்டால் கடையாலை வந்ததைக் கண்டானோ பாக்கைப் பிடிச்க இழுத்துக் கத்துவான். பிஸ்கற், கடலைப்பைற்கற்று இப்படி என்னன்டாலும் குடுக்கவேணும். இல்லாட்டி நிலத்திலை விழுந்து கிடந்து கத்துவான். என்ன செய்யிறது சமைக்கத் தானே வேணும் வயிறு எண்டு ஒண்டு இருக்குதெல்லே.

உலைமுட்டுவம் எண்டு மூட்டுனேன். கேற்றிலை அம்மா எண்டு ஆரோ கூப்பிட்டுக் கேட்டுது. ஜெனா சின்னப் பெடியன் தானே ஆரும் அவனைக் கண்டு கூட்டிகொண்டு வருகின்மோ எண்டு அந்தப்பக்கமாக ஒடிப்போய் பார்த்தன். ஆரோ தன்டல்காரராம். கோயிலைச் சாட்டிக்கொண்டு கொரா மாக சில பேர் திரியினம் இப்ப உள்ள நாட்டுப் பிரச்சனைக்க கேஸயிலுகள் எங்க நடக்குது. ஆனால் என்ன செய்யிறது ஒண்டும் குடுக்காட்டி அடுத்தடுத்த வீடுகளுக்குப் போய் சொல்லிப் போடுங்கள். அதுக்காக குடுத்து அனுப்பி விடுறனான். அதுவும் ஒரு சூபா, ரெண்டு ரூபா, எண்டு குடுத்தா வேண்டா மெண்டெல்லே சொல்லுகினம். ஐஞ்சு இல்லாட்டி பத்து குடுக்க வேணும் உப்படி வாறவை போறவைள்ளாருக் கும் விடைக்குடுத்து சமைச்சு முடிக்க ரெண்டு மணி செல்லும். இவரும் போயிடுவார். வேலையாலை வர பின்னேரம் ஐந்து மணி செல்லும். சிலநேரம் ஒவர்ரைம் செய்து போட்டு வர ஆறுமணியும் செல்லும். என்ன செய்யிறது? இந்த நாளையில் சிலவுகளுக்கு உப்பிடி ஒவரைம் எதாவது செய் தால்தான் கட்டும்.

ஜெனாவையும் சேர்த்து மூண்டுபேர். எப்படி யெண்டாலும் மாதம் ஜயாயிரத்துக்கு மேலை முடியுது. இதுக் கிடையிலை இவருக்கு ஒரு தங்கச்சிக்காறி இருக்கிறா மாதத்திலை எப்படியும் தமயனிட்டை நாநாறு ஐநாறு வாங்காமல் விடமாட்டாள். நான் அறிஞ்சால் பேசுவன் எண்டு தெரியும். எனக்குத் தெரியாமல் ஒழிச்சுக் குடுத்திடுவார். நாங்கள் உவையளிட்டை போறமோ? உந்த மனிசன்ர உழைப்பெல்லாம் உப்பிடித்தான் வீணாய் போகுது. எங்களுக்குச் சுவற்றுறது அதைக்கரவாசிதான்.

ஆரோ வாசல்லை பிறகும் கூப்பிடுகினம். கெளரி கெளரி எண்டு. என்ற பேரைச் சொல்லி கூப்பி டினம். அது எங்கடை அம்மா, ஜெனா ஓடிப்போட்டான் எண்டு விசாரிக்க வந்தவா.

“என்ன கெளரி. ஜெனா ஓடிட்டானாம், உவன் உப்பிடிச் செய்வான் எண்டு கணவிலும் நினைக்கேல்லை” எண்டா அம்மா.

“உங்களுக்குத் தெரியும்தானே அம்மா, உவன் சரியான குழப்படிக்காறுப் பொடியன் தானே” எண்டுநான் சொன்னன்

நான் அவனுக்குச் செல்லம் குடுத்து பழுதாக்கிய போட்டானாம், குழந்தைகளுக்கும், குட்டி நாய்களுக்கும் செல்லம் குடுக்கப்படாதாம். ஏன் சொல்ல மாட்டியள். பெடியன் வயதுக்கு மிஞ்சின வளர்த்தி, ஆரோ எளிய சனங்களின்ர கண்பட்டுட்டுது அதுதான் அவன் வீட்டை விட்டு ஓடிப்போயிட்டான், அம்மா சொன்ன மாதிரியே செல்லம் மிஞ்சியே ஓடினவன். அவவுக்கு விசர் சும்மா வயது போனதுதான் ஒரு மண்ணும் தெரியாது. என்னை ஆரும் திருத்திக் கொண்டு வந்தினம் எண்டால் கெட்ட கோபம் வரும்.

உவனோடை மினக்கெட்டா நேரம் தான் போகும். இதுக்கிடேலை கசந்றிலை நாலு பாட்டு கேட்டிருப்பன். எனக்கு பாட்டு எண்டால் நல்ல விருப்பம், ஆனான் இன் டைக்கு பாட்டுக்கேக்கிற மூட் இல்லை. சில பேர் மூட் அவுட்டான நேரம் தான் பாட்டுப் போட்டுக் கேப்பிழம் ஏதோ ஒரு படியா வந்த ஆக்களையும் சமாளிச்சு இரண்டு மணிக்குள்ள ஓடி ஓடி சமைச்சுப் போட்டன். வழக்கமாக ஒடுப்படி வேலையளை முடிச்கக் கொண்டுதான் குளிக்கிறனான். அதுக்குப்பிறகு சாப்பிட்டுட்டு ஒரு சின்ன நித்திரை கொள்ளுவன். நாலு நாலைரைக்கு எழும்பி தேத்தண்ணி மூட்டி னால் அண்டய பொழுது கணக்காய்ப் போய் முடியும் அப்பா வரத் தேத்தண்ணி தயாராய் இருக்கும்.

குவிப்பம் என்கு வாளியைத் தூக்கினால் ஜெனா வின்றை ஞாபகம் தான் வகுகுது. ஜெனாவுக்கு தண்ணி அலம்புறதெண்டா நல்ல விருப்பம். எத்தினை வாளி அன்னி ஊத்தினாலும் சம்மதம்தான் எந்த வேலையைச் செய்யப் போனாலும் அவன்ர ஞாபகத்தான் வருகுது. இந்தப் பெடி யன் இப்பிழி என்னைத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டானே. கெதியிலை எனக்கு உவன்ர யோசினையாலை விசராகிப் போடும் போல கிடக்குது. உவனாலை நோட்டு மோட்டா விசராடிக் கொண்டுதான் திரியப்போறன். விசருகளுக்கு மற்றவை என்ன செய்தாலும் ஒன்றும் தெரியாதாக். மற்ற மற்ற ஆக்களைப் பார்க்கத்தான் விசர் மாதிரித் தெரியும். அப்படி விசராக்கிப் போட்டுதெண்டாலும் நல்லது தான் எந்தக் கவலையும் இல்லாமல் நிழமதியாய் சிரிச்சக்கொண்டு இருக்கலாம் கடவுளே எனக்கு விசர் வரட்டும், விசர் வரட்டும். நான் கவலை இல்லாமல் இருக்க வேணும். எப்பவும் சிரிச்சக்க கொண்டு கவலை தெரியாமை இருக்க வேணும். ஆஃபால் ஹ - என வாய் விட்டு சிரிக்க வேணும் கவலை இல்லாமல் கைதட்டி சிரிக்க வேணும்.

சாப்பிடுவம் என்கு சோத்தைப் பேச்டால் எங்க சாப்பிடுறது? ஏதோ நஞ்ச மாதிரிக் கசக்குது அவன் வீட்டிலை தான் இல்லை. என்றை நெஞ்சக்குள்ள நின்கு கொண்டு என்ன பாடுபடுத்துறான். மச்சம் இல்லாட்டி பெடியன் சாப்பிடவேமாட்டான். ஒன்றும் இல்லாட்டிகடைசி கார்வாடெண்டாலும் தண்விலை வாட்டிப்போட்டு கொடுக் கவேணும். அப்பாகுடி என்னைப் பேசுவார். உப்பிழி பழக் கினாக் கரைச்சல் என்கு இப்ப சாப்பிட்டிட்டானே, இல்லாட்டி பட்டினிதான் கிடக்கிறானோஆர் அறிவார். என்றை ஜெனா என்னை விட்டுட்டு எங்கயடா போட்டாய் வாடா வாடா அம்மாட்ட ஓடிவாடா.

என்ற பாடுக்கு கத்திப்போட்டு போய்ப்படுத்தன். அப்படியே அயர்ந்து நல்ல நித்திரையாய்ப் போனன். வெளி யாலை ஆப்பா வந்து கெளரி, கெளரி என்கு கூப்பிட்ட சத்தத்திலைதான் முளிச்சுப்பாத்தன், பொழுது பட்டுப் பேச்சது. வெளியான நாய் குலைக்கிற சத்தங் கேட்டது.

அது அம்மா அம்மார் என்டு ஜெனா கூப்பிடுறமாதிரி இருந்தது. என்ற ஜெனாவின்ற குரல் எனக்குத் தெரியாதே வெளி யாலை ஓடி வந்து பார்த்தன் என்றை கண்ணேயே என்னாலை நம் முடியவில்லை.

கேற்றைத் திறந்து கொண்டு அப்பா உள்ளே நுழையிறதுக்கு ஒரு போராட்டமே நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கையிலை சைக்கிளும்· ஏற்றக்கையிலை ஒரு பொமனேரி யன் நாயுமாக அவர் அவதிப்பட்டுக்கொண்டு நிக்கிறார். பஞ்சப்பொதி போன்ற அந்த வெள்ளைநிற நாய் அவருக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு நிக்கிறது. அவர் உள்ளே வந்தாஅதுவெளியே ஓடுது. அவர் வெளியே வந்தா அது உள்ளே ஓடுது கழுத்திலை உள்ள சங்கிலியை விட்டால் போதும். எங்கையாவது ஓடிவிடப்போகுதோ எண்டபயம்.

அவருக்கு கோபமும் ஏரிச்சலுமாக வந்தது அப்பா வையும் ஜெனாவையும் பார்க்க நல்ல முசுப்பாத்தியாய் இருந்தது ஜெனா என்னைக் கண்ட உடனே பாஞ்சகொண்டு ஓடி வந்திட்டான். இனி எனக்கு கவலை இல்லை

அப்பா சைக்கிளோடை உள்ளுக்கு வந்தார் ஜெனா வை எங்கையப்பா கண்டு பிடிச்சுக் கொண்டு வந்திங்கள் எண்டு கேட்டன். அது ஒரு நல்ல முகப்பாத்தி.

எங்கட ஒழுங்கையால் ஒரு வடிவான பெட்டை ஒண்டு போயிருகிது. அவனை சுழட்டிக் கொண்டு பின்னாலை போயிருக்கிறான். அது கடைக்கார கந்தையான்னையின்றைபெட்டை அவருக்கு பின்னாலை பேய் கந்தையான்னை வீட்டை போயிட்டான். கந்தையான்னைக்கு எங்கட ஜெனாவைத் தெரியும்தானே. அவர் புடிச்சுக்கட்டி வைச் சிட்டார் ஜீயா வேலையாலை வரேக்க கந்தையான்னை கூப்பிட்டாராம். என்ன விசயமென்டால் ஜெனாப்பிள்ளை அவை வீட்டை நின்டு கத்துகிறாராம். எங்கடை அம்மா வுக்கு ஒண்டும் தெரியாது. ஜெனாவைப் பிள்ளை மாதிரி வளர்த்தும் தன்ற நாய்க்குணத்தை காட்டிப்போட்டு தாம். எனக்கு சரியான கோபம் வந்திட்டுது, பிள்ளையள்

லவ் பண்ணிக்கொண்டு தாய் தேப்பனுக்குத் தெரியாமல் ஒடுறேஸ்ஸேயோ சில பேர். எங்கட அம்மாவுக்கு வீசர் காலமை அப்பா வேலைக்குப் போவார். பிறகு பின் னேரம் தான் வகுவார். எதுக்கும் தனிய வீட்டிலை இருந்தால் தான் தெரியும்.

முந்தி எல்லாம் எனக்கு எடுத்ததுக்கீல்லாம் கோபம் வரும் வத்தால் என்னத்தையன் போட்டு உடைச் சுத்தான் அடங்கும் ஜெனா வந்தாய்பிறகு எனக்கு கோபம் கூட வாற்றில்லை. அவன்ர பகிடிகளுக்கு சிரிச்சு சிரிச்சு கோபத்தையே மறந்திட்டன். அப்பாவுக்கு தேத்தன்னி போடவேணும். காணாமல் போன மகனைக் கண்டு பிடிச்ச வீரத் தந்தைக்கு தேநீர் விருத்தளித்து கணம்பண்ணப்படும் டடாயீங்— டடாயீங்.

அங்கைபார் அப்பா என்னையும் ஜெனாவையும் கண்வெட்டாமல் பாராத்துக்கொண்டு நிக்கிறார். எங்கணைப் பற்றி என்னவோ யே, சிக்கிறார். எனக்குத் தெரியும். என்ன யே, சிக்கிறார் எண்டு சொல்லுங்கோ பாப்பம்? டடாயீங் டடாயீங்— சொன்னவருக்கு பரிசாக எங்களது ஜெனா வை பரிசாக வழங்குவேன் டடாயீங்— டடாயீங்.

முற்றும்
யாவும் கற்பனை



2 : நமிரிக்கை பிறந்தது

இன்றோடு முன்று நாட்களாக வீட்டின் பின்புறமாகவுள்ள வீராந்தையில் ஒரு சவர் ஓரமாக கிடக்கும் கட்டிலில் யோகன் கிடக்கிறான். அவனுக்கு மலேரியாக காய்ச்சல். அதனால் உடல் நடுக்கம் ஒருப்பறம், வாந்தி ஒரு புறமாக செத்துச் செத்துப் பிழைக்கிறான். அருகில் உள்ள அரசாங்க டிஸ்பென்சரியில் மருந்து வாங்கி இருந்தான். இப்போது காய்ச்சல் கொஞ்சம் படியத் தொடங்கி இருந்தது.

அந்த வீட்டில் அவன் மட்டும் தனியாக இருக்கவில்லை. பெயரளவில் அவனுக்கு ஒரு சிறிய ஒடுப்பம் இருந்தது. மனைவி ஜான்கியும் ஐந்து வயது மகன் சதிசம் இருக்கிறார்கள்.

சதிஸ் குழந்தை-உலகம் அறியாதவன். அப்பாவின் சுகவீணம் பற்றியோ அல்லது வேறு விடயங்கள் பற்றியோ அவன் புரிந்து கொள்ள நியாமில்லை. பிறந்ததில் இதந்து அம்மாவுடனேயே இருந்ததினால் அப்பாவைப் பற்றி அதிகம் அக்கறை இல்லாதவன் போல் இருந்தான்.

திருமணம் ஆகிய புதிதில் ஜான்கி யோகனுடன் மட்டக் களப்பில் வாழ்ந்து வந்தாள். சதிசின் பிரசவத்திற்காக ஊருக்கு வந்தவள் தூய் வீட்டினேயே தங்கிக்கூடாள். அவனுக்கு மட்டக் களப்பு வாழ்க்கை அவளைவாக பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஜான்கியின் பெற்றோர் கொஞ்சம் ஒதுங்கி வாழும் பழக்கம் உள்ளவர்கள். உறவினர், நண்பர்கள் கொண்டாட்டம் இல்லை என்றே சொல்லவேண்டும்.

யோகன் இதற்கு நேர்மாறு. நண்பர்களை வீட்டிற்கு கூட்டி வந்து அவர்களோடு பொழுதைக் கழிப்பது அனைது சுபாவம். இதனால் சில சமயம் ஜான்கி பெரிதும் தலைக்குப் போவாள். ஊருக்க வந்தது அவளைப் பொறுத்தவரை ஒரு திக்குத் தெரியாத காட்டில் இருந்து மீண்டதுபோல் இருந்தது.

அவள் குழந்தையுடன் மட்டக்களப்பிற்குத்திரும்பிச் சென்று குடித்தனம் நடத்த விரும்பவில்லை. யோகன் கேட்டபோதெல்லாம் ஏதோ சாக்கு போக்குச் சொல்லி கடத்தி விடுவாள். இப்படியே காலம் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் ஓடி மறைந்தன.

யோகன் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இரசாயன ஆய்வுகூடத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக வேலை பார்த்துக்

கொண்டிருந்தான் அழக்கம் போல் அன்றும் நன்கே உரிய கறு சுறப்புடன் இயங்கிக் கொண்டு இருந்தான். மாணவர்களுக்கு வெள்ளிய உதவிகளை முழுமள்த்துடன் செய்யான். அப்போது ஒரு மாணவன் ஒரு கண்ணாடிக் குடுவையில் வேதிப் பொருளைப் போட்டு வெப்பமாக்கிக் கொண்டு இருந்தான். அவன் பின்பற்றிய வழிகாட்டி தவறு என்பதை உணர்ந்த யோகன் அவனுக்கு உதவ அங்கு தென்றான்.

அந்த ஒரு கணப்பொழுது அவனது வாழ்க்கையைப் பொல கீழாக மாற்றப் போவதை அப்போது அவன் அறியவில்லை. அந்த உபகரணம் பெயித்துச் சிதறியது. ஆப்புகூடம் அல்லோலப் பட்டது. எமது வேலைகளை அப்படியே போட்டுவிட்டு மாணவர்கள் வெளியே ஒடிஞார்கள்.

அங்கு நின்ற விரிவரையாளர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்தார். எந்கொயங்களுடன் தூதித்துக்கொண்டு நின்ற யோகனுக்கு நம்மாலான முதலுதனிகளைச் செய்து ஜூஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த உலகத்தில் அவன் கண்கள் கடையியாக கண்டகாட்சி அந்த விபத்துக்கான். அதன்பிரகு அவனுக்கு இந்த உடல் இருண்டு விட்டது எல்லா வைத்தியழும் செய்து பார்த்தாலிருட்டது. நிபுணர்களையும் கொழும்பில் சென்று சந்தித்தான். எல்லோரும் கையை விரித்து விட்டார்கள். நடுசௌழத்திரத்தில் சுழல் காற்றில் சிக்கிக்கொண்ட சிறிய படகுபோல் அவன் தவிர்த்தான்.

ஊருக்குத் திரும்பியவன் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவேண்டியதாயிற்று. வேலைக்கும் போகமுடியாது. வேறு வேலைகளும் செய்யமுடியாது. ஒப்பொரு நிமிடமும் போவது ஒரு வருடம் போவது போன்று இருந்தது. கையில் இருந்தபணம் எடுக்க எடுக்க கடவில் போட்ட உப்புப் போல் கரைந்து கொண்டே போனது. நஷ்டாடு என்று ஏதோ ஒரு சிறுதொகை கையில் கிடைத்தது. அவனது மூன்று திவிரமாக வேலை செய்தது. இந்தப் பணத்தை முதலீடாக்கி ஒரு சிகில்லறைக்கடை வைத்தால் என்ன என்று யோசித்தான். வசதியாக பக்கத்தில் உள்ள சந்தியில் ஒரு கடையும் கிடைத்தது.

பொருட்களை அலமாரியில் குறித்த இடங்களில் ஒழுங்க படுத்தினான். அவனுக்கு உதவியாக மனைவி ஜானகியும் சேர்ந்து கொண்டாள். மேசையிலிருந்து ஜானகி காசு வாங்குவாள். பொருட்களை யோகன் விநியோகிப்பான். இந்தப் புதிய உத்தியோகம் அவனுக்குத் திருப்பியாக இல்லவைத்தான். ஆனாலும் பொழுதைக்கழிப்பதற்கு போதுமாக இருந்தது. அத்தோடு சிறிய வருமானமும் கிடைத்தது. குடும்பத்தை ஒருபடியாக இழுக்கவும் முடிந்தது.

இந்த நேரத்தில் விடுதலைப் புளிகளுக்கும் இராணுவத்துக்கும் போர் முன்டது. அவனது கடையும் போரில் சிக்கி சின்னாபின்ன மானது. போர் தனிந்து விட்டது. யோகனுக்கோ போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி விட்டது. வந்த வெள்ளம் இருந்த வெள்ளத் தடியும் அள்ளிகொண்டு போன கதையாகி விட்டது.

“நான் இனி என்ன செய்யப்போறன்? கையில் மடியில் இருந்தது எல்லாம் போச்சு, கோதரங்களிட்டையும் எத்தினை நாளைக்கு கையேந்திரது? கைநிறைய சம்பளம் வாங்கி செலவழித்த அனுக்கு தமிழ்மார் கொடுக்கும் காசு எந்த மூலக்கு? யானைப் பசிக்கு சோளப் பொரி போதுமா? அவனுடைய தன்மான உணர்வு அனை உறுத்தியது.

ஐஊனிக்கும் சலித்துப் போய்விட்டது. அவனுக்கான எத்தனை நாளைக்கு சமாளிப்பது? வெளியில் போய் ஏதாவது வேலை செய்வதற்கு அவளால் முடியாது.

தன்னுடைய வாற்க்கை இப்படி அலங்கோலமாக போய்விட்ட தால் அவனுக்கு விரக்கி மோவிடத் தொடங்கியது. யோகன்மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு அவனுக்குத் தோன்றியது. இதனால் அவன் நாளின் பெரும்பொழுதை தாய் விட்டிலேனே கெலவழித்தாள். மகன் சதிக்ம் அப்படியே பழகிக்கொண்டான். யோகனுக்கு தனிமை வெறுப்பையும் விரகத்தியையும் வளர்த்தது. தனியாக ஆகாயத்தை தோக்கியிப்படி இருக்கும்போது அவனது மனப்போர் ட்டம் அந்த ஏகாந்தத்தில் பூசாகாரமாக உருவெடுக்கும். எந்த விதமான முடிவும் காணப்படாத சிந்தனைகள் அங்கே சங்கமிக்கும். விடை காணப்படாத விடுகடைகள் எத்தனையோ அழிந்து போகும்.

இப்படி காலம்போய்க் கொண்டிருந்த போதுதான் மலேரி யாக் காய்ச்சல் வந்து படுக்கையில் அவனைப் போட்டு விட்டது. நிதி திரையில் ஆழந்திருந்த அவன் விழித்துக் கொண்டான். காய்ச்சலின் உக்கிரமம் தனிநிதிருந்தது. 3 நாட்களாக காய்ந்து போன வயிற்றில் இலோசாத பசியெடுத்தது. ஏதாவது சாப்பிடவேண்டும் போல் இருந்தது. சிரமத்துடன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். கண்களைக் கச்சிக்கொண்டு வெளியிற்பார்த்தான். பஞ்சடைந்து போயிருந்த அவனது கண்கள் கூசின். இருண்ட அன்று கண்களுக்கு வெயிலின் பிரகாசம் உறுத்தத்தான் செய்தது.

இப்ப பதினொன்று பன்னிரண்டு மணியிருக்கும் போல். ஐஊனி இப்ப வரமாட்டாள். எனக்குப் பசிக்குது. றஸ்க் என்றாலும் வாங்கிச் சாப்பிடலாம். காசுக்கென்ன செய்யிறது? என்று தனக்குள் பேசிக் கொண்டான்.

இவ்வாறு யோசித்துக் கொண்டு இருக்கையில் குண்டு வீச்சு மொனக்களின் இரைச்சல் கேட்டது. தொடர்ந்து அயல் அட்டையில் உள்ளவர்கள் அவசரத்துடன் பேசிக்கொண்டதும் அவன் காதுகளில் விழுந்தது.

யோகனுக்கு நிலைமை புரிந்தது. கட்டிலை வீட்டு இறங்கிய கேகத்தில்கைத்தடியுடன் முற்றத்திற்கு வந்தான். 50யார் தொலைவில் இருந்த கிணற்றடியில் இருக்கும் வக்கு நினைவுக்கு வந்தது. அந்தத் திசையில் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு விரைந்தான். வக்கை தேடிப் பிடித்துஅனுள் இறங்கி சுருண்டு படுத்தான்.

அப்போது கேட்ட வெடிச்சத்தத்தில் அன்றை இதப்போ நின்று விடும்போல் இருந்தது. தன் உணர்விழுந்து மயக்கி விட்டான் மயக்கம் தெளிந்தபோது ஜானகியின் அழுகாரல் கேட்டது. சுற்றிவர பல பேச்சுக்கூரவுகள் கேட்டன. வீடு இடிந்து விழுந்து கிடந்தது.

பிள்ளை இனி ஏன் அழுகிறாய்? அத்தான் உயிரோடை இருக்குது தானே. ஏதோ புண்ணியம் செய்தனி. இதற்கு இடையில் யாரோ கோப்பி கொண்டு வந்தார்கள்.

இதை குடு பிள்ளை. மனீசன் நல்லஸய் பயந்து போச்ச என்றாள் கோப்பியுடன் வந்தபெண்.

யோகன் தன் மாமனார் வீட்டிலேயே இரண்டு வாரங்களைக் கழித்தான். உடல்தேறி ஒரு புதிய தெம்பு பிறந்தது. மாமனார் வீட்டு கௌக்கியம் அவனுக்கு சங்கடமாய் இருந்தது. மனைவியிடம் இப்படிச் சொன்னான்.

ஜானகி எனக்கு இப்ப மலேரியா மாறி விட்டது. அடுக்கடுக்காய் நடந்த சம்பவங்களைப் பாத்தால் நான் இன்னும் வாழவேணும் என்றுதான் கடவுள் நினைக்கிறார்போல். அன்டைக்கு வீட்டுக்கு விழுந்த குண்டில் இருந்து தப்பினது கடவுள் நான் வாழுறுதுக்குத் தந்த இன்னுமொரு சந்தர்ப்பம் என்று நினைக்கிறன். நான் இருந்து பிரயோகனமில்லை என்று நினைச்சன்.

ஜானகி குறுக்கிட்டாள். ஓர் இடமும் போக வேண்டாம். நான் என்ன பாடுபட்டும் உங்களை வச்சுப் பாப்பன்.

“நீ சொன்னாப்போல் களியே. அதுக்கு உண்ணட்டை என்ன கிடக்கு? உங்ர சகோதரங்களின்றை உழைப்பைத் தின்டுகொண்டு இருக்க என்ற மனம் சம்மதிக்குத் தீவில்லை” என்றான் யோகன்.

உங்களே எனக்குத் தெரியாதே. நீங்களே உழைச்சு குடும்பத்தை பாக்கிறதுக்கு ஒரு வழிவந்திருக்குது. நீங்கள் நல்ல சுகமானாப்பிற்கு சொல்லலாம் என்டு இருந்தன். இப்ப சொல்லுறவன்ஜானியின் முகத்தில் ஆகரா தெரிந்தது.

நான் உழைக்க ஒருவழி இருக்குதா? நான் இருக்கிற திலையில் என்ன செய்யமுடியும்? மறுதலித்தான் அவன்.

“கைதடியிலை ஒது குருடர் செவிடர் பள்ளிக்கூடம் இருக்கு. அங்கை வலதுகுறைந்த பிள்ளையருக்கு படிப்புச் சொல்லிக் குடுக்கினாம். அளர்ந்த ஆக்கரும் சேரலாமாம். பயிற்சி முகாம்கள் வைத்து சில கைத்தொழில்களும் பழக்குகின்மாம். குதிரைபின்னுறவு, நெசவு, சபிக்கிள் திருத்துறவு எண்டுபல தொழில்கள் பழகலாமாம்”

ஆச்சரியமும் ஆர்வமும் மேவிட யோகன் அவளது இந்தப் பிரசங்கத்தை பேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு இது யேசு நாதரின் மறைப்பிரசங்கம் போல் இருந்தது. நடுவில் இப்படிக் கேட்டான்.

“கனவிசயம்தான் அறிஞ்சிருக்கிறாய். எனக்கும் கைதடியிலை நல்லீட்ட பள்ளிக்கூடம் இருக்குதெண்டு தெரியும் ஆஜால் அங்கை உவ்வளவு விசயங்கள் நடக்குதெண்டு தெரியாது”

“ஜானகி தொடர்ந்தாள் தானறிந்த விசயங்களை எல்லாம் சொல்ல முடித்தாள். இவ்வளவு திட்டங்களை இவள் எப்படி உருவாக்கினாள் எண்டு யோகன் முக்கில் விரலை வைத்தான்”

எல்லாமே நம்பிக்கையின் அத்திவாரத்தில்தான் கட்டப்படுகின்றன. இறைவன்மீது நம்பிக்கைகொண்டவன் அந்த இறைவனை அடைகிறான். சத்தியத்தை நம்பிய அரிச்சந்திரனுக்கு கடைசியில் தான் வெற்றி கிட்டியது. அகிம்சைமீது காந்தி கொண்டு இருந்த நம்பிக்கை இந்தியாவிற்கு ஈதந்திரம் வாங்கிக் கொடுத்தது. வாழ்முடியும் என்ற நம்பிக்கையோடு ஜானகி போராட்ட தயாராகிவிட்டாள். சதிசின் எதிர்காலத்திற்காக ஆவது அவர்கள் வாழ்ந்தே ஆக வேண்டும். அந்தப்போராட்டத்தை முன்னெடுத்துக்கெல்ல இதோ யோகன் போர்க்கோலம் புனைந்துவிட்டான். அவனுக்கும் இப்போது நம்பிக்கை நிறந்துவிட்டது. அவன் வாழ்த் தயாராகிவிட்டான்.

யோகனும் ஜானகியும் புறப்பட்டுப் போகிறார்கள். அவர்கள் கைதடிக்குப் போவதற்கு பஸ் ஏறுவதற்காகப் போகிறார்கள் இருவர் முகங்களிலும் இப்போது கூலை மறைந்துவிட்டது. நம்பிக்கை பிறந்ததினால் ஏற்பட்ட பொலிவு அந்த முகங்களில் தெரிகிறது. அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியா பத்தை ஏற்குவதற்குப் புறப்பட்டுப் போகிறார்கள்.

முற்றும்

‘‘பாவும் கற்பணை’’

வாட்டாறு பாருசியது

அன்று ஞாயிற்றுக்கிழமை சுமதி ரீச்சர் மத்தியானம் சாப் பிட்டுவிட்டு தனது அறைக்குள் வந்தார். அது ஒரு பழைய நாற்சார் வீடு. தலைவராசலுக்கு இடது பக்கமாக உள்ள மூன்று அறைகளில் கடைசியாக உள்ளது அவளது அறை நடவில் உள்ளது சுவாமி அறை. முதலில் வருவது அவளது அன்னை ஞானச்சந்திரன் து அறை.

அவளது அறையில் கட்டிலுக்கு எதிர்ப்புறமாக உள்ள சவரில் மாட்டப்பட்டிருந்த யப்பானியத் தயாரிப்பான நவீன சுவர்க்கடிகாரம் தான் ஒவ்வொரு மணித்தியாலமும் இசைத்து இசைத்து ஞாபகப்படுத்திக் கொள்ளும். ஒரு பல்லவியை இசைத்து பின் இரண்டு தரம் நாகரீகமாகச் சிங்குங்கிவிட்டு ஒய்ந்தது. “முருகா” என்று சொல்லிக்கொண்டே கட்டிலில் போய் அமர்ந்தாள். அவள் படிப்பதற்குப் பாவீக்கும் மேசை கட்டிலுக்கு எதிராகக் கைக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. சில பள்ளிக்கூடப் புத்தங்கள், மாணவர்களது திருத்த வேண்டிய கொப்பிகள், இரண்டு மூன்று வார சுஞ்சிகைகள், கதைப் புத்தகங்கள் என்பவற்றை ஒரு மின் விசிறியும் அந்த மேசையின்மேல் உட்கார்ந்திருக்கின்றன.

அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. மின் விசிறியை முடுக்கி விடலாம் என்று நீண்ட அவளது கை அவளை உச்சிவிட்டு இரவு வாசித்த முறையில் கவிழ்த்துவைத்த கதைப் புத்தகத்தைப் பற்றியது.

ம் என்று ஒரு முறை உம் கொட்டிக் கொண்டாள். மேசைக்கும் கட்டிலுக்கும் இடையில் சற்று உயரத்தில் அழியப்பட திரைச்சிலை அணிந்த யன்னல் இருக்கிறது. அந்த யன்னலைத் திறந்துவிட்டபின் கட்டிலில் சரிந்து படுத்தாள். வைகாசி மாதச் சோளாகக் காற்று திரைச் சிலையை எடுத்து விளையாடி அப்பால் அவளது சூடான உடலைத் தடவிக் கொடுத்தது. படித்து விட்ட இடத்திலிந்து தொடராமல் அவளது கணகள்மூலம் பொறிக்கப்பட்டிருந்த தலைப்பை

மேய்ந்தன. “செங்கை ஆழியானின் காட்டாறு’என இருந்த அந்தத் தலைப்பு அவளது நெஞ்சை நெருடியது. சா, இது என்ன தலைப்பு என்று முனு முனுத்தது.

மனம் தலைப்புக்கும் உள்ள சம்மந்தத்தைத் தேடி இதுவரை படித்த கணத்குள் புகுந்து கொண்டது. இவ்வளவு நேரமும் நின்றபடி வேலை செய்ததால் இடுப்பு வலித் தது. மல்லாந்து கிடந்தவள், ஏரண்டு குப்புறப் படுத்தாள். தலையணையை இழுத்து மார்போடு அணைத்து தலையை நிமிர்த்திக் கொண்டாள். கட்டிலில் புத்தகத்தை வைத்துத் தொடர்ந்து படிக்க முயன்றாள்.

இது என்ன, ஒரு நாளும் இல்லாத புது மாதிரியாக அவளது எந்த உறுப்பும் அவளது விருப்பத்திற்கு இசையாமல் முரண்டுபண்ணுகின்றன. அந்தக் கணதயின் நாயகி ஒரு அழிய இளம் விதவையாக இருந்தாள். வெளியூரிலிருந்து அந்தக் கிராமத்துக்கு உழைப்புத்தேடிக் கொண்டு வந்த இளைஞர் ஒருவனின் பண்ணால் அவளின் பரித்தவிப்பு தொடர்கிறது

அந்தக் கணதயின் நாயகியை உருவகித்துப்பார்க்க அவளது மனம் ஆசைப்பட்டது. இரண்டு கைகளையும் கோர்த்து அதிலே நாடியைப் புதைத்தபடி கண்களை மூடிக் கொண்டாள். மூடிய விழிகளினுள்ளே ஒரு பெண் உருவம் தோன்றிச் சிரித்தது. அது அப்படியே அவளைப் போலவே இருந்தது அவளுக்கு யைப்புத் தோன்றவில்லை. மாறாக மனத்திலே கேள்விகள் எழுந்தது.

என்ன அந்தப் பெண் நானா? அந்தக் கணதயின் நாயகி நானா? இவ்வளை. அவளாக நான் இருக்க மூடிபாது. அவள் ஒரு படிக்காத பட்டிக் காட்டுப்பெண் ஆனால் நான் ஒரு ரீச்சர். இமைகளுக்குள் நின்றிருந்த அவளது பிரமைசிரித் தாள்.

அதனாலென்ன, நீயும் கணவனை இழந்தவள் தானே?

ஆனால் யாருக்குப் பின்னாலும் அவைவதாக என்னை யாரும் சொல்லமுடியாது. அப்படியானால் “அந்த சுரேஸ் மாஸ்டர்?”

என்னைக் கேள்வி கேக்கிறியா? பட்டிக்காட்டுச் சளியனே என்று பல்லைக் கடித்தாள்.

அந்த வேகத்தில் இமைகள் திறந்து கொண்டன. திறந்த கண்களுக்கு எதிரே அந்தப் புத்தகம் விரித்தபடியே கிடந்தது. அவளுக்குள் ஒரு காட்டாறு ஊற்றெடுத்து பேரி ரைச்சலூடன் பிரவாகமாகப் பங்குகொண்டிருந்தது. அது அவளுக்கு எரிச்சலைக் கிளப்பிவிட்டது. தன்னுடைய பிரதி விம்பமாகக் கேள்விக் கண்ணகளைத் தொடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்டாற்று நாயகி மீது அந்த எரிச்சல் ஆத்திரமாகப் பரிணமித்தது. மேசைக்கு எதிர்ப் புறமாக உள்ள அறையுலையில் ஒரு ரெஸ்லிங் ரேபிள் ஓன்று இருந்தது. குப்புறக் கிடந்தவள் உடலைத் திருப்பிக்கொண்டு வெடுக்கென்எழுந்தாள். அதே வேகத்தில் புத்தகம் காற்றி வேறந்து போய்க் கண்ணாடியில் மோதிக் கீழே விழுந்தது. தட்டிலே கிடக்க பவுடர், செப்பு, சீப்பு மற்றுமுள்ள பல பொருட்களையும் கீழே தள்ளிவிட்டது.

மூன்றாவது அறையில் வார மஞ்சரியை வரி எண்ணிப் படித்துக் கொண்டிருந்தார். சுமதிபிள் அண்ணன். ரெஜில்ஸ்ரார் ஞானச்சந்திரன் வாழ்வு இழந்த தங்கைக்கு உற்ற துணையாக இருக்கும் அண்ணன் அவர் ஊரில் உள்ளவர்களுக். கெல்லாம் கலியானப் பதிவுசெய்கின்ற அவர்களுகு பிரமச்சரார்

தங்கச்சீயின் அறையில் தடால் மடால் என்று கேட்ட சத்தம் அவரது கவனத்தை பத்திரிகையிலிருந்து கலைத்தது. பேப்பரை அப்படியே இருந்த கதிரையில் போட்டு விட்டு தமது பருத்த உடலைத் தூக்கிக்கொண்டு விரைவாக ஜெளியேவந்தார்.

“என்ன சுமதி ஏதோ சத்தம் கேட்டுது---”

சுமதி இன்னும் இந்த உலகித்துத் திரும்பவில்லை. கட்டிதுக்கு நேர் எதிராக இருந்த கண்ணாடியில் அவளது உருவு; அதுதான் ஏந்தக் காட்டாற்று நாயகி தெரித்தான்.

என்னையா வீரட்டப் பார்க்கிறாய் என்று சொல்லி அவள் சிரித்தாள். சுமதி கத்தினாள். “போடி நான் ஒன்றும் உள்ளெப்போல் மாப்பிள்ளை பிடிக்க அவையேல்லை. நீ கேடுகேட்டவள் போய்சிடு — போய்சிடு”.

சாத்தப்பட்டிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டே ஞானச்சந்திரன் கேட்டார்.

“எனின் ஏதும் கணவுகள்னு பயந்துபோனியோ?”
“கனவு — நான் — இல்லை — இனும் கனவு தான்”
“இதென்ன புத்தகம் பவுடர் — எல்லாம் நிலத்திலே”
“அது காத்துக்கு யன்னலைத் திறந்து விட்டனான் — ”

நிலத்தில் கிடந்த பொருட்களை எடுத்து வைக்க சிரமத்துடன் குனித்தார். சுமதி முந்திக்கொண்டு நான் எடுக்கிறேன் விடுங்கோ. என்று சொல்லியவாறு ஒவ்வொன்றாய் எடுத்து தட்டிலே வைத்தாள்.

சாமான்களை அடுக்குங்கோது சுமதியின் கண்கள் கண்ணாடியைப் பார்த்தன. ஞானச்சந்திரனின் மோதக உடலின்மேல் உருண்டையான வழக்கைத்தலை கண்ணாடியுள் மின்னீயது அவரின் உருவத்தை கண்ணாடியில் பார்த்த வருக்கு சிரிப்பி வந்தது. இவ்வளவு நேரமும் ஒரு வெறி பிடித்தவள் போவிருந்த அவளை சிரிக்கிறாள்?

“காட்டாறு நல்ல கதை நான் முந்திப் படிச்சனைன்.”

சொல்லிக் கொண்டே மேசையில் புத்தகத்தை வைத்தார். மேசையில் கிடந்த ஒரு ஆங்கிலப் பொயற்றிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தார் The Snare (பொறி) என்ற கவிதை அந்தப் பக்கத்தில் கிடந்தது. பொறியில் அகப்பட்ட ஓர் அர்ப்பணீவன் அவைக்குரல் எழுப்பிற்குது அதற்கு உதவக்கவியின் உள்ளம் துடிக்கின்றது. ஆனால் முடியவில்லை இது கவிதை.

பொருட்களைத் தட்டில் வைத்து விட்டு நிமிர்ந்த சமதியின் முகம் அவர் கண் எதிரே தெரிகிறது. தசினயர் -- என்று அவர்வாய் முன்முனுக்கிறது.

அவர் யாரை நினைத்து வார்த்தைகளைச் சொன்னார்? தன்னை நினைத்தா அல்லது தங்கையை உத்தேசித்தா? எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இருவருக்குமே இந்த வாழ்க்கை பொறி ஆகிவிட்டிருக்கிறது. புத்தகத்தை மேசையில் திரும்பாம் வைத்தார்.

சரி நீ படு நான் போறன் என்று சொல்லிக்கொண்டே குதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டார். பாதங்கள் அவரது எடையைத் தாங்கமாட்டாமல் தம்திம் என்று தினைறின. காலடி ஓசைகள் சற்றைக்கெல்லாம் மெலிந்து செத்து விட்டன. மீண்டும் தனிமையில் கட்டிலில் இருந்தாள் சுமதி.

ஏகாந்தத்தில் ஜனபம் துய்க்க அவள் ஒன்றும் ஞானி இல்லை; அவளது பருவம், தன் தேவைக்காக ஏங்கிக் கொண்டிருந்தது இருந்த ஒன்று இல்லையென்றாகிவிட்டால் அதன் மீதுள்ள ஆசை அதிகரிக்குமோ? அதனால் தானே அந்த சுரேஸ் மாஸ்ரரிடம் அவள் மனம் அலைகிறது. இத்தனைக்கும் அவன் ஒரு பொம்பளைப் பொறுக்கி.

கட்டிலில் இருந்தபடியே கண்களை மூடிக்கொள்கிறாள். பததாண்டுள் பின்னைக்கிச் சிந்தனைச் சுழிகள் பெரிய வட்டங்களாய் அவளின் மனப்பரப்பெங்கும் ஆழியாய் விரிகிறது அன்று நடந்த அந்த ஊழிக்கூத்து அவளது வாழ்க்கையின் உதயமும், அஸ்தமனமும் ஒன்றாக மயங்கி உருக்குவைந்துபோன அந்தக் கோலங்கள், நினைக்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

ஷெஜிஸ்ரார் ஞானச்சந்திரன் வீட்டு வாசலில் நிரையாக நிறுத்தப்பட்டிருந்த சூர்களும், மோட்டார் சயிக்கிள்களும் ஊரிலே அவருக்கிருந்த செல்வாக்கை வளவுக்குள்ளே மதில் ஒரமான சயிக்கிள்களும் சாத்திக் கிடந்தன. முற்றத்தில் போடப்பட்டிருந்த சொக்கட்டாள் பந்தலும், அதன் அலங்காரமாக இருந்தது.

காரங்களும் இந்திர சபைபோல ஜூலித்தது. கவியாணம் காணவந்த சனக்கூட்டம் பந்தல் கொள்ளாமல் நிரம்பி வழிந்தது. இந்தக் காட்சிகள் எல்லாம் அந்த திலைக்கண்ணாடியில் நிழற்படமாகத் தோன்றி மறைந்து ஜாலம் காட்டிக் கொண்டிருந்தன.

என்னைய போகக் கழுவப்பட்ட தலைமயிரை தொள் தொள்க்கப் பின்னியிருந்தாள். யன்னலுரடாக வீசிய காற் றிற்குப் பின்னலுக்குள்ளிருந்து விடுபட்ட நான்கைந்து மயிர் கள் முகத்தில் வந்து விழுந்தன. அதை ஒதுக்கியபடியே ஒரு பெருமூச்சு விட்டாள் அது-- அது பெருமூச்சல்ல பெரு நெருப்பு; ஒரு பஞ்சத்துண்டில் பட்டிருந்தால் பந்து எரிந் திருக்கும்.

இதோ மணவறைக் காட்சி, மாப்பிள்ளையின் அருகில் தங்க விக்கிரகமாக கூமதி குணிந்து அமர்ந்திருக்கிறாள். ஐயர் அக்கினி வளர்த்து மந்திரங்களை கள மள வென்று ஒடுக்கு கிறார். வீடியோக்காரர், புகைப்படக்காரர் எல்லோரும் விறு விறுப்படைகிறார்கள். கெட்டி மேளம் கொட்டப்பட தாலி கழுத்தில் ஏறிவிட்டது.

இப்போது கட்டிலில் உணர்வற்ற சடமாக இருந்த வளின் கைகள் கழுத்தைத் தடவிப்பார்த்தன. அங்கே ஒன்றும் இல்லை. அது வெறுமையாக இருந்தது மணப்பந்தலில் வளர்க்கப்பட்ட அக்கினிக்கு அந்த மாங்கல்யம் ஆகு ஜயாகி விட்டது, அவளது இதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த சோகம் வேகம் பெற்றது. விக்மலாகவும் விசம்பலாகவும் நெஞ்சைப் பிரித்துக் கொண்டு வெளியேவந்தது. கண்கள் மடைதிறந்தன. அவள் கேவிக் கேவி அழுகிறாள்.

இந்த சமூக விலங்கின் சில மாற்றமுடியாத சம்பிரதாயங்கள் என்னும் கோரப்பற்களால் குதறி ஏறியப்பட்டது அவளது வாழ்க்கை. கட்டிய தாவியோடு மஞ்சத்தில் தனி மையில் அவளது சாந்தி முகர்த்தம். இது வேதனையா? அல்லது வேடிக்கையா? கேவிக் கேவி அழுதவள் கட்டில் சட்டத்தில் கிடந்ததுவாயை எடுத்தாள் துடைக்கத்துடைக்க கண்ணீர் எங்கிருந்துதான் ஊற்றெற்றுக்குதோ? துவாய்க்குள் வாயைப் புதைத்தபடி அழுகிறாள்-

கண்களுக்குள் கட்டி நின்ற கண்ணீரினிடையே அந்தப் பிரமாண்டமான கல்யாண ஊர்வலம் போவது தெரிந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர் முடிந்தவரை விட்டுக்கொடுக்காமல் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அவர்கள் கேட்ட அளவிற்குச் சீதனத்தை அள்ளி இறைத்திருந்தார் ரெஜில் ரார் ஞானச்சந்திரன். சாப்பாடுகள், பலகாரங்கள் எல்லாம் முடிந்து கொஞ்சனேரம் ஆயிற்று. வெளியேயுள்ள பந்தவில் மாப்பிள்ளையும் பெண்ணும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

ரெஜில்ரார், தரகர் தம்பிராசா, மாப்பிள்ளையின் தகப்பனார் இன்னும்சிலர் ஒருமூலையில் கூடியிருந்து கதைத் துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து வந்த சத்தம் படிப்படியாகக் கூடிக் கொண்டு வந்தது. ஞானச்சந்திரன் எழுந்து நின்று காட்டுக்கத்தலாக கத்துகிறார். பதிலுக்கு மாப்பிள்ளையின் தகப்பனும் எழுந்து நின்று கத்துகிறார். புறோக்கர் நடுவில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார். இப்போது மற்றவர்களும் சேர்ந்து இரண்டு குழுக்களாக கூடி நின்று கூச்சவிடுகிறார்கள்.

கமதிக்கு ஒன்றும் புரியவில்லை. மாப்பிள்ளையின் முத்தைப் பயத்துடன் பார்த்தாள் மாப்பிள்ளை என்ன செய்வதென்று அறியாமல் தவித்தார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஞானச்சந்திரன் சுமதியும் மாப்பிள்ளையும் இருந்த இடத்திற்கு ஒடிவந்தார்.

“சுமதி வெளிக்கிடு. எங்கடை வீட்டிலை தான் நாலாம் சடங்கு மட்டும் நிக்கிறது” விட்டேனாபார் என்று மாமனார் வேகமாகத் தொடர்ந்து வந்து நின்று கத்தினார். “அது நடக்காது மாப்பிள்ளை வீட்டிலை தான் நாலாம் சடங்கு மட்டும் நிக்கிறது அதுதான் எங்கடை வழக்கம். உலக வழக்கம் எல்லாம்” இவர்கள் இருவரையும் அரத்திக் கொண்டு ஒடி வந்தார் புறோக்கர் தம்பிராசா.

“உதென்ன சம்மந்தியள் இரண்டு பேரும் இப்படி அடிப்பட்டா— ஊர் சிரிக்கப்போகுது. ஒருமாதிரி ஒத்துப் போகவேணும். இதிலை பெருமை சிறுமை பாரக்கப்படாது. நீங்கள் இப்ப ஒண்டாயிட்டியள். பிறகு ஏன் வீண் சண்டை?

“அன்னைக்கு என்ன கானும் பேசினது? கால்மாறி பொம் பிளை வீட்டை நிக்கிறது என்டதுதான் பேச்சு. சீதனக்காச வாங்கு மட்டும் ஒருக்கதை பிறகு ஒருக்கதை” உறுமினார் ரெஜிஸ்ரார். “எல்லாரும் சீதனம் குடுத்துத்தான் மாப் பிள்ளை எடுக்கிறவை. உங்களிட்டை ஒண்டு பிச்சைக்கு வரேல்லை” பதிலுக்குக் கர்ச்சித்தார் மாப்பிள்ளையின் அப்பா. இப்போது இரண்டாகப் பிரிந்து நின்ற கூட்டத்தில் இருந்தும் ஆவேசமான குரல்கள் எழுந்தன “காசைக்காட்டி வெருட்டப்பாக்கிறாங்கள். உதுக்கு மசியப்படாது” என்று ஒரு குரல்.

“சொல்லுமுறதொண்டு செய்யித்தொண்டு” போக்கிலி ஞாயம் கதைக்கப்படாது.” மறுத்தான் போட்டது மற்றைய குரல். ஒற்றைக்குரல் பலகுரல்களானது. பிறது ஒருவருக் கொருவர் அடித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டாகாகன். ஓரே கூச்சல் குழப்பம்.

ஞானச்சந்திரன் சுமதியைப் பிடித்து தரதர வென்று இழுத்து வந்து தமது காரில் ஏற்றினார். மறுகணம் அந்தக் கேம்பிரிஜ் காா அவரின் வீட்டுக்குப் பறந்தது. அப்பாவுக்கும் சீதனத்துக்கும் கட்டுப்பட்ட எஞ்ஜினியர் கையாலாகத்தவராக வாயடைத்து நின்றார். பெண் வீட்டார் எல்லோரும் மள மளவென்று தங்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு வந்து விட்டார்கள். அன்றைக்கு வந்தவள்தான் கட்டிய அன்றைக் கே. தாவியைக் கழுத்தில் ஏறவேயில்லை. கடைசியில் கோடு. கச்சேரி என்று ஏறினாள். விவாகம் ரத்துச் செய்யப்பட்டது.

என்ன அலைகளாக வீசிய சூறாவளி தாழமுக்கமாக அவளது இதயத்தில் ஒடுங்குகிறது. மீண்டும் அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. அடக்க முடியாமல் ஒவென்று அழுகிறாள் சுமதி

“சுமதி அழாதை ராசாத்தி எல்லாம் என்னாலைதான் வந்தது. என்னுடைய ராழ்க்கையும் வீணாகி உன்னுடைய வாழ்க்கையும் பாழாகிப் போச்சு” என்று சொல்லிக்கொண்டு தங்கைக்குப் பக்கத்தில் அமர்ந்தார். சத்தம் கேட்டுத் துவா

யுக்குள் டிளைத்துக் கிடந்த தலையைத் தூக்கித் தமையனைப் பார்த்தாள். “அண்ணை நீங்கள் எப்ப—

“அழுது கேட்டுது பாப்பம் எண்டு வந்தன். ரூயாவும் அம்மாவும் போனாப் பிறது உன்னை ராசாத்தி மாதிரி வளர்க்கது இப்படி ஆழவைக்கவே. ” வார்த்தைகள் வெளி வராமல் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டன கண்கள் பொலபொலவென்று கண்ணீரைக் கொட்டின. இரண்டு தேடிக்களைகள் காலம் கடந்து அழுகின்றன. பாசம் என்ற மெளன் மொழியில் உரையாடிக் கண்ணீரால் தங்கள் கவலை களை இரண்டு இதயங்கள் கழுவித்துள்ள முயன்றுகொண்டிருந்தன. அங்கே கண்ணீர் வெள்ளம் காட்டச்சாய்ப் பெருகியது.

முற்றும்
யாவும் கற்பனை

யக்கைந்து வீட்டும் பொன்

இராகவனின் கோபம் இன்றைக்கும் அவனால் கட்டுப்படுத்தக் கூடிய எள்ளையைத் தூண்டிவிட்டது. ஆம்பிளையாக, வட்சாமாக, அடக்கமாக இருந்து பழக்கப்பட்டவன் அவன். இங்கே நடக்கின்ற அட்டகாசங்களை எப்படித் தாங்கிக்கொள்ளுவான்.

வழக்கமாக இராகவன் அதிகாஸலமிலேயே எழுந்துவிடுவான். மனமளிசென்று அடுப்படி அலுவல்களைக் கவனிப்பான். தேநீர் தயாரித்த பின்னர் தேவகியை தட்டி எழுப்புவான். அதன் பிறகு தான் அவன் அலுப்ப முறிக்கு எழுங்கி வருவாள். அவன் முன் தாங்கிப் பின் எழுங்கும் பேசைதயாக இருந்தாள்.

இன்றைக்கு இவன் திருப்பள்ளி எழுச்சி பாடவில்லை. வழமைக்கு மாறாகத் தேவகியே எழுந்து வந்துவிட்டாள்.

“இவ்வளவு நேரமா என்ன உங்கை நடக்குது? ஒரு தேத் தள்ளளி கூட தேரவழிக்கு வைக்கத் தெரியாது” அருச்சனை செய்து கொண்டு அடுப்படிக்கு வந்தாள்.

இராகவன் கிணற்றடியில் கேத்தலைத் தேய்த்து மினுக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டுக்கு காலையில் தினமும் பூ ஆய் வதற்காகப் பக்கத்து வீட்டுப் பெண் வருவாள். அவளோடு மெல்லிய குரவில் இராகவன் கதைத்தபடியே தனது வேலையையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

இராகவன் இந்தப் பெண்ணுடன் பேசுவதைப் பற்றி ஏற்கன வே ஒரு கிக்கிக் உண்டாகி அது தேவகியின் காதுகளிலும் புகுந்திருந்தது. இந்தக் குசகுசப்புப் பற்றிய கிக்கிக்கைவுக் கேள்விப்பட்டு விட்டு பேசாமல் இருப்பதற்கு தேவகி ஒன்றும் முட்டாள் இல்லை.

இராகவன் நல்ல உத்தியோகம் பார்க்கிறான். அத்தோடு வீட்டுக்கு அடங்கிய பிள்ளை. தெருவில் பிராக்குப் பார்க்கும் பழக்கம் கிடையவே கிடையாது. பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத பேராண்மை. நன்பர்கள், ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் மட்டுமே. இப்படி அவனது சிறப்புக்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

கலியான மார்க்கட் இராகவனுக்கு நல்ல சூடாகவே இருந்தது. அவனுக்கு அக்கா, தங்கைகளைன்று கூடப்பிறந்த பெண்கள் யாருமில்லை. எனவே மச்சாள்மாரின் நச்சரிப்புகளுக்கும் வழி கிடையாது. அப்பாவும் வேளையோடு போய்ச் சேர்ந்துவிட்டார். அம்மா மட்டும் தான் இருக்கிறாள். மாப்பிள்ளை தேடி வந்தவர்களுக்கு இந்தச் சூழ்நிலை நன்றாகப் பிடித்திருந்தது. இப்போது எல்லாரும் தனிக்குடிக்கு தனத்தைத்தானே வீரும்புகிறார்கள்.

தேவகியின் அப்பா, இராகவனின் விலை ஐந்து லட்சம் என முடிவுசெய்தார். இராகவன் மாப்பிள்ளைக் கோங்கு புணர்ந்து அடக்க ஒடுக்கமாக மனவறையில் உட்கார்ந்தான். தேவகிக்குத் தாலி கட்டினான். அம்மாவையும் வைத்துக் கொண்டு தேவகியோடு குடித்தனம் நடத்திவந்தான்.

தேவகி செல்வச்செழிப்பில் வளர்ந்தவள். குனிந்து வளைந்து வேலை செய்வது அவனுக்கு ஒத்துவரவில்லை. மாமியாருக்கு மருமகனின் போக்கு ஒத்துவரவில்லை. மெள்ள மெள்ள முறையுறுப்பு ஆரம்பித்து முற்றி முறுகி இறுகிவிட்டது. தேவகியின் சீதனச் செருக்கிற்கு முன்னால் மாமியார் பழஞ்செருப்பாகிவிட்டாள். இராகவன் ஏதும் புரியாமல் திண்டாடினான். தேவகிக்குப் பணிந்து போவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. மாமியாரைத் தனியாக ஓரிடத்தில் ஒதுக்கிவைக்குவிட்டார்கள். மாமியாரை ஒதுக்கிய மருமகள் மெள்ள மெள்ள இராகவனையும் மிகிக்கத் தொடங்கினாள்.

ஒரு வருடம் ஒடி வீட்டது. இராகவன் கந்தோரிலும் வீட்டிலும் கடுமையாக உழைக்கு வந்தான். வேலை செய்வதைப்பற்றி அவன் ஒருபோதும் அலுத்துக் கொண்டதில்லை; ஆனால் தேவகி ஒரு பின்னை பெற்றுத்தசவில்லையே என்பதுதான் அவனை மிகவும் வரட்டிக்கொண்டிருந்தது. நான் ஆக ஆக இந்த ஏக்கம் வளர்ந்து கொண்டேவந்தது.

ஆனால் தேவகி இது எதைப் பற்றியும் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. கதைப் புத்தகங்கள், சினிமாப் பாடல்கள், தொலைக் காட்சிப் படங்கள் என்று தனது நேரத்தைக் கழித்து வந்தாள். போதாக்கறைக்கு அவனது பணக்காரத் தோழிகளைடு பகலெல்லாம் ஈற்றிவிட்டு வருவான். அவனது ஆட்டங்களுக்கெல்லாம் இராகவன் தலையாட்டி விடுவான். அவனுக்கு யாரோடும் எதிரிகட்டவோ சன்னடபிடிக்கவோ தெரியவே தெரியாது.

தேவகி தனது அழகில் மிகுந்த அக்கறையுடையவன். பின்னை பெற்றுக்கொள்வது தன் அழகைக் கெடுத்துவிடும் என்று அவன் கண்ணடைய தோழிகளும் ஒரு பின்னை பெறுகிறவரையில்தான் உன்னுடைய இந்தக் கவுரச்சியல்லாம் என்று சொக்கி மிரட்டியிருந்தனர். அதனால் அவன் அவசரப்பட்டுப் பின்னை பெற்றுக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். யாருக்கும் தெரியாமல் இரகசியமாக கருத்தை மாத்திரகளைச் சாப்பிட்டு வந்தாள்.

தேவகியின் இந்த அழகுப் பித்தும் அட்டகாசமும் இராகவனை சங்கடத்தில் மாட்டி விட்டது. அவன் ஆண்மையில்லாதவன், அகனால் தான் இதுவரையில் அவனுக்குக் குழந்தை பிறக்கவில்லை யென்று அவனது கந்தோர் சகாக்கள் பட்டும்படாலும் பேசிவார்கள். இது அவனது ரோசத்தைக் கிளநிவிட்டது. இருந்காலும் மனதுக்குள் குழநிக்கொண்டானே தழிர வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவனது குழந்தை ஆசை வீசவருபம் எடுத்தது. தேவகி கர்ப்பமடைய மாட்டானா என்று ஏங்கினான். அவனோன் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் இதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பேணகள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பசற்கான காரணத்தை ஆராயும் முயற்சியில் இறங்கினான். சில புத்தகங்கள் நாலகத்திலீடுத்து இரகசியமாகப் படித்துப்பார்த்தான். ஏதோ சில விசயங்கள் புரிந்தது போலவும் சில விசயங்கள் புரியாதது போலவும் இந்தது மொத்தத்தில் குழப்பம்தான் அதிகமாகத் தோல்றியது. வேறு ஏதாவது வழியில் தனது கந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாமா என யோசித்தான். ஆனாலும் வாழ்க்கையில் இன்னும் அவன் பிடிப்பை இழந்துவிடவில்லை.

தேவகியின் போக்கில் எந்த மாற்றமும் நேற்று வரையில் இல்லை. ஆனால் நேற்று அவள் கண்ணுடைய பழைய சிநேகிதி ஒருத்தியைச் சந்தித்தாள். அந்தச் சிநேகிதி கணவனோடும் இரண்டு மூந்தைகளோடும் துணிக்கடைக்கு வந்திருந்தாள். அவள் வசதி குறைந்தவள்தான். அவர்களைப் பார்த்தபோது தேவகிக்கு இனம் புரியர்த ஒரு காழிப்புணர்வு உண்டாயிற்று. அவள் தேவகியை விசாரித்து விட்டு அவளைப் பரிநூபமாகப் பார்த்தபோது அந்தப் பார்வையைத் தாங்கழுடியாமல் தலைகுளிந்தாள். அவளுக்கு முன்னால் தன்னுடைய அழுகும் செல்வமும் அடிப்பட்டுப் போய்விட்டதாகத் தொன்றியது. என்னாம் ஒரு கணநேரமந்தான். தேவகி தள்ளைச் சுதாகரித்துக் கொண்டாள்.

இது நடந்தது நேற்று. இரவு முழுநூழும் அயக்ஞாக்கு இங்குக் கவுத்தது. நிம்மதியான நித்திரை கெட்டது. அதுதான் நேரத்தோடு எழும்பீவந்து விட்டாள். போதாக்குறைக்கு அந்தக் கிளிக்கும் சேர்ந்து அவளது எரிச்சலை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. அதுதான் அடுப்படிக்குள் நின்றுகொண்டு இப்படிக் கூத்துகிறாள்.

இராகவனுடைய சந்தேகங்களுக்குப் பவுத்திரமாக விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த அந்தப் பெண் மெதுவாக அங்கிருந்து ஆய்ந்த பூக்களுடன் வெளியேறினாள். அந்தப் பெண்ணுக்கும் அன்றைய அம்மாவின் வயதுதான் இருக்கும். சரியாகச் சொல்வதானால் பக்கத்துவிட்டுப் பாட்டி என்று நான் சொல்லவேண்டும். தங்கள் தங்கள் அளவில் வீரக்தியின் விளிப்பில் நிற்கும் இராகவனும் தேவ கியும் மட்டும்தான் அங்கே நிற்கிறார்கள்.

முற்றும்

யாவும் கற்பனை.

முடியாது என்பது

காதலுக்கு இல்லை

இங்கிலாந்து ஒரு சிறிய நாடு அதன் தலைநகரம் வண்டன். இது உலகிலுள்ள பெரிய நகரங்களில் ஒன்று. புமநகர்ப் பகுதியில் தென் கிழக்காக (S.E.7) இருகின்ற சிறிய கிராமம் சான்றன். கொஞ்சம் தாழ்வான் பகுதியாகக்கொல் சான்றன் பள்ளத்தாக்கு என்றும் சொல்லத்துக்கூடு.

கிரீன்விச் நெடுஞ்சலையில் இருந்து கான்ரன் புகையிரத நிலையத்திற்கு ஒரு பாஸ் த இறங்கி வருகிறது. இதிலிருந்து கிளா விடுகின்ற பல ஒழுங்கைகளுள் பிறையலோ வீதியும் ஒன்று.

பிறையலோ வீதியில் ஜம்பக்திஓராக் இலக்க வீட்டில் ஒரு அறையில் நானும் குணமண்ணையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி உட்கார்த்திருக்கின்றோம்.

யூல மாதத்துக் கோடை வெய்யில் திறந்து கிடந்த யன்னல் வழியாகத் தாராளமாக உள்ளே புகுந்து வெப்ப மேற்றிற்கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே பார்க்கக் கூடிய வகையில் உட்காச்ந்திருக்கிறேன்.

வீட்டுக்கு பின் புறமாக உள்ள சிறிய துண்டு நிலத்தில் சிவப்பு வெள்ளை நிற ரோஜாக்கள் பூத்துக்குலுங்கின. அங்கே வளர்ந்திருந்த ஒரே ஒரு அப்பில் மரத்தில் சில பச்சை நிறக் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. எனக்கு கவி உள்ளம் இருக்குமானால் இந்த அழகை அற்புதமாக கவிதையாக வடித்திருப்பேன்.

அந்த அறையில் நிலவிய மேளனத்தில் இந்த அழகை ரசிக்க முயல்வதைவிட வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது. ஏனென்றால் என்னோடு இருக்கின்றகுணமண்ணை அவ்வளவிற்கு குழம்பிப்போய் இருக்கின்றார். அங்கே நீண்டு கொண்டிருந்த மேளனம் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்பது என் எண்ணம்.

குணமண்ணை வண்டனுக்கு வந்து பதினெட்டாண்டு களுக்கு மேலாகிறது. அவர் நாற்பது வயதைத் தாண்டி விட்டார். நான் வண்டனுக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. சவுத் பாங்ரெக்கில் படித்துக்கொடின்றாக கிடைன். எப்படியோ குணமண்ணையோடு இந்த அறையில் இருக்கவேண்டி வந்துமிட்டது.

குணமண்ணை ஒரு சேப் ரெப்பபானவர். தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார். அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என்று

யாகும் இல்லை. இப்போதைக்கு வேண்டுமானால் என்னைச் சொல்லவாம். இருபத்தைந்து வயது இளைஞராக இல்லை என்றால் வந்தாலிரும்மன்னை. இந்தப் பகிளைந்து வருடங்களாக மாடாக உழைத்திருக்கிறார். அதனால் தனது தலை மயிரை முக்கால் ஊசிக்குமேல் தியாகம் செப்திருக்கிறார். ஒது சிறிய பொத்தை வண்டியை வைத்திருக்கிறார். ஒரு சூரியன் செட் ரெவிலிசனும் இந்த அறையில் கிடக்கின்றன. இவ்வகை நான் தான் பாலிக்கிறேன். பார்க்கிளோஸ் வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை விட எனக்குத் தெரிந்தவரை வண்டவில் உள்ள சொத்துக்கள் இவை நான். ஆளால் இந்தப் பதினெந்து வருட காலத்தில் சில இலக்கங்களை விடி ஏறிந்து அவருடைய இரண்டு தங்கள் கருக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றார் வலிகாமத் துச் சனம் எல்லாம் இடம்பெயர்ந்து கஷ்டப்பட்டபோது இரண்டு குடும்பங்களையும் சுகமாக வைத்திருந்தவரும் ஜவர் தான். இப்போதும் ஏதாவது காட்டுப்போக்குச் சொல்லிக் கொண்டு வரும் கோரிக்கைகளிற்கு காச கணுப்பாமல் விட மாட்டார்.

குணம் அண்ணையின்றை தகப்பன் அவர் சிறுவனாக இருக்கும்போதே செத்துப்போனார். எப்படியோ கந்திப் பட்டு தாய் மூன்று பெண்களையும் வளர்த்து ஆளாக்கிப் போட்டா. குணமண்ணை படிப்பில் சராசரிதான். என்பத்தி மூன்று இராணுவ வன்முறையை தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியே ஒடிய கூட்டத்தோடு சேர்ந்துகொண்டார். எங் கோ எல்லாப் சுற்றிச் சுழியறு வண்டனுக்கு வந்து சேர்ந்தார். பசி நோக்காமல், கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல் கரும்பே கண்ணாயிருந்தார். அதனால் ஊரிலும் பல கருமங்களை நிறைவேற்றினார்

நம்மோடு சேர்த்து கருமய் ஆற்றிக்கொண்டிருக்கும் கால தேவனை நாம் கவனிப்பதில்லை. வேலைப்பிராக்கில் ஒடித்திரிந்த குணமண்ணை இப்போதுதான் தண்ணைப்பற்றி யோசித்தார். அவருக்கு ஒரு வாழ்க்கைத் துணை அவசியம். அதைப்பற்றி அவர் அம்மாவுக்கு எழுதும் வரை எல்லோருப் பார்க்க பொன்முட்டை இடுகிற வாத்தாகவே நினைத்துக் கொண்டிருந்தனர் — அவர்கள் வாத்தை அறுத்துவிடும்

முட்டாள்கள் அல்ல இரால் போட்டுச் சுறப்பிடிக்கும் தொழில்நுட்பங்களின்தெரிந்தவர்கள். வசதியான இடத்தில் பெண் பேசி சிதைவுத்தைத் தாங்கள் வாங்கிப் பகிர்ந்து கொண்டார்கள். குணமண்ணையின் செலவில் பெண்ணை வண்டனுக்கு அலுப்பி வைத்திருக்கிறார்கள்.

குணமண்ணைக்காகத் தெரிவுகெய்யப்பட்ட பெண் னின் பெயர் சாந்தி. இலண்டன் நேரம் மூன்று மணிக்கு குடியீர்கள் பிளைற்றின் ஹிந்துறு வீரான நிலையத்தில் மூன்றாவது ரேமினலுக்கு சாந்தி வருவதாக அறிவித்திருந்தார்கள்.

சாந்தனில் இருந்து ஏயர் போட்டிற்கு காரில் போதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் வேண்டும். குணமண்ணைக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்னையும் இழுத்துக் கொண்டு ஒரு மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டார்.

அவர் காணவந்த பெண் ஏயர் போட்டில் கிடைக்க வேயில்லை, குணமண்ணை தவித்திப்போனார். அவரை ஒரு வழியாகச் சமாதானம்செய்து வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கின்றேன்.

எங்களிடையே இருக்கும் இந்த மெளன்த்தை நீடிப்பது நல்ல தல்ல முதலில் நானே ஆரம்பித்தேன் கொழும்பீண அடிக்கடி குண்டுகள் வெடிக்குது. அப்படி ஏதும் நடத்துபிளைற்றுக்கு வராமல் போட்டுதோ என்னவோ குணமண்ணைக்கு இது மேலும் கவலையைக் குடுக்குமெண்டு நான் நினைக்க வேயில்லை “எனக்கெண்டு வாறவள் வெளிக்கிடேக்கை தானே குண்டு வெடிக்கும் என்னுகிறாய்?” குணமண்ணையின் கண்களில் நீர் கட்டியது. நான் என்னையே நொந்துசொன்னேன்.

இரண்டு நாட்கள் கழிந்தன குணமண்ணை எக்ளீ மோட் சேர்க்கசில் உள்ள யூ.ஏ. அலுவலகத்தில் வீசாரித்துக்கொண்டு வந்தார். குறிப்பிட்ட ரிக்கற் நம்பாரில் சாந்தி வந்திருக்கின்றார். அப்படியானால் அவள் எங்கே போனாள்? அவளுக்கு என்ன நடந்திருக்கும்? கொழும்புக்கு ‘தொடர்பு’ கொண்டு வீசாரித்தார். அவள் வண்டனுக்கு வந்து விட்டாள் என்று தான் அறியழுத்தது.

இப்படியே துரியாத புகீர்க்கோடும் குழப்பங்களோடும் ஒரு சிழமை ஓடி மறைந்தது. அன்று குணமண்ணை வெளியே போயிருந்தார். மாலை நாலு மணியில் நூக்கும் யாரோ கோவிங் பெல்லை அழுத்தினார்கள். போய்க் கதவைத் திறந்தேன்.

ஒரு வாலிபனோடு நின்ற இளம் பெண் தண்ணைச் சாந்தி என்று அறிமுகப்படுத்தினாள். இருவரையும் உள்ளே அழைத்து வந்தேன்.

சாந்தி மாறனை உயிருக்குயிராகக் காதலித்தாள். மாறன் சாதி குறைஞ்சு பெடியன். இப்படியான காதல் களுக்கு கல்லுக்குத்துவதில் எங்கட ஆட்கள் கெட்டிக்காரர்கள். மாறனும் நாட்டில் இல்லை. சாந்தயின் வீட்டுதேடி குணமண்ணையின் சம்பந்தம் வந்தது. வீட்டுக்காரர் நல்லடிபாய்ந்தனர். சாந்தி எட்டடி பாயத்திட்டம் தீட்டினாள். வெற்யும் கண்டு விட்டாள். சாந்தியின் சம்மதத்தோடு திருமணம் முற்றாகி விட்டது. அவள் மாறனோடு தொடர்புகொண்டு தனது திட்டத்தைத் தெரிவித்தாள்.

தாலி கூறை நகை நட்டுக்கோடு அவள் இலண்டவீல் வந்து இறங்குவாள். மாறன் அவளை அங்கே சந்தித்துக் கூட்டிப் போக வேணும்.

கட்டுநாயக்காவில் வைத்துக் குணமண்ணைக்காகப் பிளேனில் ஏற்றப்பட்டவள் ஹீத்துராவில் மாறனுக்காக வந்திறங்கினாள். எப்படியோ எங்கள் ன்களில் மண்ணைத் தூவிவிட்டு இருவருங் நழுவி விட்டார்கள்.

விசயத்தைக் கேட்டு நான் விறைத்துப் போனேன். பெண் எனது கடலிலும் ஆழமானது. நல்லவேளை. குணமண்ணை இப்போது இல்லை. அவர் இருந்திருந்தால் என்ன வாகியிருப்பார் என்பதை கற்பனை செய்வது மிகச்சும்சலபம்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்த மாஸ்டர் மைன்ஸ் ஆர்வத்தோடும் அதிசயக் தோடும் நிமிடந்து பார்த்தேன். வரும்போது சாறிக்குமேல் போட்டிருந்த

கொட்ட அவள் மடியில் கிடந்தது. கழுத்தில் தாலிக்கொடி பளிச்சிட்டது. நெற்றியில் இருந்தது குங்குமத் தொட்டுத் தான் என்பதையும் கண்டேன்.

குணமண்ணைக்கு நன்றி சொல்ல இருவரும் வந்தார்களா? இவர்கள் போய் விடுவார்கள். குணமண்ணை இந்த ஏழாற்றுத்தை எப்படித் தாங்கப்போகிறார். அப்போது வெளிக்கத்துவ திறந்து மூடப்படும் சத்தம் கேட்டது.

கடவுளே குணமண்ணையின் இதயத்திற்கு இந்த அகிரி சியைத் தாங்கும் சக்தியைக் கொடு.

முற்றி என்க வெள்ளியல்

6 - ଓରୁ ଜ୍ୟୋତିକାନ୍ତ ତଥା ତଥା

பாட்டிகள் என்றால் சும்மா தொண் தெரண்வென்று அறுத்தபடி இருப்பார்கள். எங்களுடைய பாட்டி வித்தியாச மரணவர். பாட்டிகளின் சுப்பார் ஸ்ரார்.

நான் சிறுவனாய் இருந்தபோது ஓர் ஊரில் ஒரு ராசா இருந்தார் என்று தொடங்கி எத்தனையோ கணக்கள் சொல்லியிருக்கிறான். இப்பொழுது நான்வளர்ந்துவிட்டேன். ராசாவையும் ராணியையும் கேட்டு அலுத் துவிட்டது. பழக்கம் பொல்லாதது வழக்கம் போல் ஓர் ஊரில் என்று ஆரம்பிப்பாள் நான் போர் போர் என்று ஏத்துவேன். பாட்டி தன் வண்டியை லாவகமாக வெட்டித் திருப்புவாள். அவனுடைய காலத்தில் நடந்த சியங்களுக்குக் கதை வடிவம் கொடுத்துச் சொல்லுவாள் பத்திரிகைகளுக்கு எழுதினால் நிச்சயம் காகித்திய மண்டலம் பெற்றவிடவாள்.

இடையிடையே ஜோக்குகளை நான் அடிப்பேன்.
பழைய சங்கதிகளை அவன் ரூபகப்படுத்த ஜோக்குகள்
உதவும் - இதோ ஒரு ஜோக் -

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பொக்டர் பைத்தியங்களை பரிசோதித்துக்கொண்டிருந்தார். ஒரு பைத்தியம் சொன்னது;

“டொக்டர் எனக்கு இப்போது குணமாகி விட்டுது என்னை வீட்டை அனுப்புங்கோ”

“எப்படி நம்புறது?” டாக்டர் கேட்டார் அவன் பதில் சொன்னான்.

“காலதை முகம் கழுவேக்கை ஒருதன் கிணத்துக்கை விழுந்துட்டான். உடனே நான் குதிச்சுக் காப்பாற்றி விட்டேன்”.

மற்றப் பைத்தியங்களும் தலையாட்டினர். டொக்டர் நம்பிவிட்டார். அப்போது ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் ஒருவன் ஓடிவந்து அந்த விசயத்தைச் சொன்னான்:

பின்னால் உள்ள புளியமரத்தில் ஒருவன் தூக்குப் போட்டுச் செத்துப்போய் கிடக்கிறான். இப்போது இங்கே நின்றவன் சிரித்தான்.

“கிணற்றில் விழுந்தவன் ஒரேயடியாக நனைந்து போனான். நாங்கள் அவனை முறுச்சி பிளிந்து புளியமரத்தில் காயப்போட்டிருக்கிறோம்”

ஜோக்கை கேட்ட பாட்டி வாய்விட்டு சிரித்தாள், இனி இந்த ஜோக்கோடு ஏதாவது ஒரு பழங்குதையைக் கொண்டு வந்து பொருத்தி வைக்காவிட்டால் பாட்டிப்பின் தலைவெடித் துவிடும். உப்படித்தான் இந்சை சாமி எண்டு ஒரு பெடியன் இருந்தான். அந்தக்காலத்தில் படிக்கிற ஆக்கள் குறைவு சாமி எஸ்.எஸ்.சி. பாஸ் பண்ணி விட்டான் பிறகு கொஞ்ச நாளாலை கொழும்புக்கு வேலைக்கெண்டு போனான். நான் இடை மறித்தேன்.

“கொழும்புக்கு வேலைக்கு போனவற்ற கதை யொண்டைச் சொல்லட்டே?” சரி சொல்லன்! என்றபடி வெற்றிலைத் தட்டத்தை இழுத்தாள் பாக்குரலும் சாவியும் கிடந்தது பாட்டி வெற்றிலை பாக்கை இடிக்கத் தொடங்காள்.

மகன் கொழும்பிலே உத்தியோகம் எண் டால் முந்து எல்லாம் தாய் தேப்பனுக்குப் பெருமை பிடிப்பாது. ஆனால் இப்பதான் எல்லாம் தலைகீழாய் மறிப்போச்சது. என்ன நடக்குமோ ஏது நடக்குமோ எண்டு வயித்தில

நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கினம். இது ஒரு அந்தக் காலத்துப் பகிடி. தம்பி கொழும்பில் உத்தியோகம் பார்க் கிறார் தகப்பனுக்கு கதிஸ்காமம் போக வேண்டுமென்று கனநாளாகவே ஆசை. மக்தியானம் யாழ்தேவியில் ஏறி மகனிட்டப் போனவர். இரவுஅவனோட அறையில் தங்கி னார் காலையில் நேரத்தோட எழும்பினிட்டார். வெளியே போகவேண்டும். மகனை எழுப்பினார். மகன் பாத்துறூமைக் காட்டினிட்டு திரும்பில்ந்து மீண்டும் படுத்துக்கொண்டான். தகப்பன் பாத்துறூமை வடிவாகப் பார்த்தார். ஒரு குழியில் மட்டும் கொஞ்சத் தண்ணீர் இருந்தது. கொழும்பில் தண்ணிக்கு பஞ்சம் போலு என நினைத்தார். உப்புக் தண்ணி எண்டாலும் யாழ்ப்பாணத்தில் கிணறு நிறையக் கிடக்கும். வந்துஇடத்தில் என்ன செய்யிறது. சமாளிக்க வேண்டியது தான்.

பாத்துறூமின் ஒரு மூலையில் அலுவலை முடித்தார். குழியிலிருந்த நீரால் சுத்தம் செய்தார். கஷ்ரப்பட்டு முகத்தையும் அலம்பிக் கொண்டார். அறைக்கு வந்தார். தமது பையிலிருந்த விபூதியை அள்ளி நெற்றியிலே பூசி சிவ முருகா என்று சொல்லிக் கும்பிட்டார். இந்தச் சுத்தத்தில் மகன் விழிக்கு வெளியிட்டான். இவருக்கு பைப் பீருக்கிற இடம் தெரியாது. எப்படி முகம் கழுவினார் என்று அவனுக்கு விளங்கவில்லை. தகப்பனுட்ட கேட்டுவிட்டான். விஷயத்தை அறிந்க அவனுக்கு தலை சுற்றியது. சமாளித்துக் கொண்டு பத்துறாமுக்கு ஓடினான். மற்றவர்கள் எழும்புவ தற்கிடையில் பாத்துறூமை அவன் சுத்தமாக்க வேண்டும். கணக்கையும் கேட்ட பாட்டிக்கு சிரிப்பு வரவில்லை. மாறாக மகன்மீது ஆக்திரம் தான் வந்தது. வெற்றிலைச்சாற்றை எட்டுத் துப்பினிட்டு கணத்தையத் தொடர்ந்தாள் பாட்டி.

கொழும்புக்கு வந்து சாமிக்கு ஒரே கொண்டாட்ட மாய் போஞ்சது பாதி உடம்பை காத்துப்பிடிக்க விட்டுக் கொண்டு பட்டாம் பூச்சிகள் போல பறந்து திரிஞ்ச பெட்டையளைப் பார்த்துக்கொண்டு சம்மா இருக்க முடியுமா? ஒரு சிங்களப் பெட்டையைக் காதலிக்கத் தொடங்கினான்.

இப்படி மொட்டையாகக் காதலிக்கத் தொடங்கினான் எண்டு சொன்னது எனக்கு இரசிப்பாக இருக்க வில்லை. ஒரு மோதல் இல்லாமல் காதல் பிறக்குமா?

ஒரு மோதல் கதையை நான் எடுத்து விட்டேன். நல்ல மத்தியான நேரம் தார் ரோட்டை வெய்யில் உருக் கிக்கொண்டிருந்தது. இப்ப ரோட்டூக் கரையில் நிழலுக்கு ஒதுங்க மரங்களும் கிடையாது.

தகரக் கூரையோடு ஒரு பஸ்ரோப் இருந்தது. அங்கு ஒருதன் பஸ்கக்கு காத்திருந்தான். பஸ்ஸிரோப்பை நோக்கி ஒரு அழகான பெண் வந்துகொண்டிருந்தாள். அவளது கையில் குடைகூடக் கிடையாது. இந்தக் காட்சி அங்கே நின்றவனைக் கவிஞராக்கிவிட்டது. சலங்கை ஒசை காடில் வந்து வீழ:

“கண்ணன் ஓடவிட்டேன் அந்தப்பக்கம் கட்டமுகின் மெல்லிடையைக் கண்டு பிரமன் ஒரு கஞ்சன் என நினைந்தேன் கண்ணனைக் கொஞ்சம் மேலே மேய விட்டேன் பிரமன் கஞ்சன் இல்லை அவன் வள்ளன்”

இது அவளின் காதுகளில் விழுந்தது. கவினதயிலேயே பதிலடி கொடுத்தாள்:

“வெய்யில் கொழுத்தினாலும் – எனக்கு தார் ரோட்டுச் சுடலில்லை – ஏனென்றால் என் காலில் இருப்பதுவோ காதறுந்த பள்ளுசெருக்பு”

பாட்டிக்கு இந்தக் கதை பிடித்துவிட்டது பக்குப் பக்கென்று போக்கைச் சிரிப்புச் சிரித்தாள். உச்சாகமாகத் தனது கதையைத் தொடர்ந்தாள்.

சாமிக்கு காதல் பித்து தன்றாக ஏறிவிட்டது. வீட்டிற்குக் கடிதம்போடக் கூட மறந்து விட்டான். சாமியின் தகப்பன் சின்னத்தம்பியருக்கு ஒரே குழப்பமாகி விட்டது. கொழுங்குப்புப் போய் வருபவர்களிடம் சொல்லி மகனைப்பற்றி விசாரித்து விஷயத்தை அறிந்து கொண்டார். சின்னத்தம்பியர் சந்ததம் ஜடினார். மெயில்ரெயிலில் ஏறிக் கொழும்பிற்கு வந்தார்.

மெயில் ரெயின் இரவில்தான் வரும். இந்த இரவு ரெயினால்பற்றி ஒரு யோக்காலை ரெயினாயுள் கூடிய கூடு

நெயிலை அறியாத ஒரு கிராமவாசி நெயிலேறி கொழும்புக்கு போக ஆசைப்பட்டான். முன் எசீரிக்கையாக நெயில் எப்படி இருக்குமென்று நண்பன் ஒருவனிடம் கேட்டான். நெயில் கறுப்ப நிறம் புகைவிட்டபடி வரும். முன்னால் விளக்கு எரியும் இது நண்பன் நெயிலைப்பற்றிக் கொடுத்த தகவல்.

கிராமத்தான் ஸ்ரேசனுக்கு வந்தான். ரிக்கட்டை வாங்கினான். ஆனால் அவன் வந்த நேரம் நெயில் போய் விட்டது. ஸ்டேசனில் யாரும் இல்லை. பினாட்பாரத்தில் படுத்து விட்டான். ஏதே சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான். பகைவிட்டபடி ஒருக்கறுப்பு உருவும் வந்துகொண்டிருந்தது. தனது பையை எடுத்துக் கொண்டு உருவத்தின் தொளின் மேல் பாய்ந்து கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

கறுத்தக்கோட்டைப் போட்டபடி சுருட்டுப் பத்திக் கொண்டு வந்த கங்காணியார் கத்தினார். இறங்கிவிடும்படி கூச்சவிட்டார். தன்னிடம் ரிக்கற் இருப்பதால் இறங்க முடியாது என்று கத்தினான்.

இப்போது பாட்டி சத்தினாள். இப்படி இடையிடையே குளப்பினால் கதை சொல்ல முடியாது என்றாள். நான் பேசாமல் இருப்பதாக உறிது கூறினேன் பாட்டி தொடர்ந்தாள்.

கொழும்புக்கு வந்த சின்னத்தம்பியா சாமியை கையோடு கூட்டிக்கொண்டு யாழ்ப்பானம் வந்தார். தன்னுடைய தங்கையின் மகளுக்கு தாலி கட்டும்படி மிரட்டினார். சாமியும் கட்டிவிட்டார். மனைவியோடு கொழும்புக்கு வந்தான்.

“இரண்டு மனம் வேண்டு, இறைவனிடம் கேட்டேன்” என்று வசந்த மாளிகை படத்து சிவாஜியைப் போலவே பாட ஆரபயித்தான். காதலி நந்தாவை மறக்க முடியாமல் சிரிந்தான். கடைசியில் கண்மண் தெரியாமல் குடிக்கத் தொடங்கி விட்டான். குடியைப்பற்றி ஒரு குட்டி ஜோக் சொல்ல வேணுமெண்டு வாய்துடித்து. சத்தியத்தை நினைச்ச பேசாமல் இருந்து விட்டேன். நீங்கள் ஒருங்கால் இதைப் படிக்கப் பாருங்கோ.

இரண்டு நண்பர்கள் கூடி முக்கு முட்டக் குடித்தார்கள். இருவரும் போதை தலைக்கேற நடக்க முடியாமல் தள்ளரடினார்கள். ஒரு குடிகாரன் மற்றவனுக்குச் சொன்னான். “தம்பி நீ குடிச்சிருக்கிறாய் போகேக்க நடுரோட்டாலை நடந்துபோ” மற்றவன் சிரித்தங்கள்

“ஏன்என்னை வாகனத்திலை அடிப்பட்டு நான் சாகிற திலை உனக்கென்ன லாபம்”. முதற்குடிகாரன் விளக்கம் கொடுத்தான். “வெறியிலை நடந்துபோகேக்க இரண்டு பக்கமும் போய் வருவாய்” வாகனங்கள் நடுவாலை போக வசதி யாய் இருக்கும்.

சரிசரி பாட்டியினர் கதையை கேட்பம். சாமி தேவதாஸ் ஆனான். வேலைக்குப் போறதில்லை. மனைவியோடையும் கனதக்கிறதில்லை. தனிமையில் எந்நேரமும் யே சித்துக்கொண்டிருந்தான். அவனது மனைவிக்கு என்ன செய்யிறது என்று விளங்கவில்லை ஊருக்கு அற்விக்கலாமா? வேண்டாமா? எனத் தடுமாறினாள். இருந்தாலும் இன்னும் கொள்சநாள் பாப்பம் என்று பொறுமையைக் காத்து வந்தாள். ஆனால் விசயம் மோசமாகி விட்டது. சாமிக்கு மனநோய் வந்து விட்டது. அவனது தடுமாற்றம் தலையில் மன்னைப் போட்டுவிட்டது.

இப்போது பாட்டிக்கு ஒரு பிறேக் தேவைப்பட்டது. உரவில் இடித்த வெற்றிலை கொஞ்சம் இருந்தது. உரலை கவிழ்த்து உள்ளங் கையில் கொட்டினாள் இந்த இடத் வெளியை நான் பயன்படுத்திக் கொண்டேன். ஒரு டொக்டர் மிகவும் கஷ்டப்பட்டு பத்தாம் நம்பர் கட்டிலில் படுந்தருந்த நோயாளிக்கு மூலையில் ஆபரேசன் செய்து முடித்தார். பிறகு தான் ஒரு விசயம் தெரிந்தது. இந்த ஆபரேசன் 11 ராம் நம்பர் கட்டில்காரருக்கு செய்திருக்க வேண்டும்.

டொக்டர் சிந்தித்து முடிவுக்கு வந்தார். தாதுயைக் கூப்பிட்டுச் சொன்னார். ஆபரேசன் செய்த பேசன்டை 11 ம் நம்பர் கட்டி இலுக்கு மாற்றி விடு. வெற்றிப் பெருமிதத்தோடு டொக்டர் தியேட்டார் விட்டு வெளியேறினார். வெற்றிலை யை சுவைத்தபடி இந்த ஜோக் கதைக்குப் பொருத்தமாய் இருக்கிறது. என்றால் பாட்டி கதையை தொடர்ந்தாள்.

விசயத்தை அறிந்த சின்னத்தம்பியர் அல்லியடிக்குக்கொண்டு கொழுங்புக்கு வந்தார். சாமி அங்கேடையில் சேர்க்கப்பட்டான். இரண்டு வருடங்கள் கழித்து சாமி அங்கேயே இறந்து போனான். மருமகளோடு சின்னத்தம்பியர் ஊர்திரும் பினார். கொஞ்சநாளில் சின்னத்தம்பியருக்கு ஒரு பேரன் பிறந்தான்.

இப்போ கதையில் சூடு ஏறுவது போல இருந்தது. பேசாமல் பாட்டியின் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். பாட்டியின் குரலும் தள்ளத்தது. அவள் கதையை தொடராமல் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“சின்னத்தம்பியற்றை பேரப்பிள்ளை ஆர் தெரியுமா?”, தெரியாதுஎன்றேன் நான். உன்றை அப்பா தான்னன்றுபாட்டி மெதுவாக சொன்னாள். என்காதுக்குள்சுப்பர் சோனிக்போட்ட குண்டு ஒன்று வெடித்த சத்தம் போல கேட்டது. எனது சப்த நாடிச்சிறும் அடங்கிவிட்டன போன்றதோகு பிரமை.

பாட்டி இதுவரையில் எத்தனை கதைகளைச் சொல்லி இருக்கிறாள். ஆனால் இன்றக்கு தன்னுடைய கதையையும் என்னுடைய கதையையும் சேர்த்து அல்லவா தொல்லிவிட்டார். நான் குனிந்தபடி நிலத்தை பாாத்துக் கொண்டிருந்தேன்.

முற்றும்

(யாவும் கற்பனை)

7 - பத்தாம் பாசலி

அது சித்திரை மாதத்தில் ஒரு இனிய காலைப் பொழுது. கானம் மேகக் கூட்டங்கள் ஏதுமின்றி நிர்மல மான நீற நிறத்தில் நீண்டுவிரிந்து கிடந்தது. கரடியனாறு விவசாய அராய்ச்சி நிலையத்தின் அலுவலகத்துக்குப் பின் னால் ஆய்வுகூடம் உள்ளது. இங்குதான் நான் வேலை செய்கிறேன். இன்றைக்குக் கொஞ்சம் நேரத்தூடன் அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். அலுவலகச் சிற்றாளியன் உள்ளே கூட்டித்துடைத்துக் கொண்டு நிற்கிறான். அதனால் நான் வெளியே நின்று அந்த நீலவரானத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். நான் நின்று கொண்டிருந்த ஆய்வு

கூடத்தில் இருந்து ஒரு நாறுயார் தொலைவில் தோட்டக் கலைப்பகுதி இருக்கிறது. இடையேயுள்ள சதுரமானபரப்பில் ஒரு சிறிய பூங்காலை அவர்கள் அமைத்திருந்தனர். எனது பார்வை வானத்தில் இருந்து பூமிக்கு வந்தது. அந்தத் தோட்டத்துச் செடிகளின் அழகை மேயத் தொட்டங்கிணேன். பூக்களைச் சுமந்து நிற்கும் தாவரங்கள் மட்டுமென்றி. பூக்காதவையும்கூட பொலிவாகும் அழகாகவும் இருந்தன. இந்தத் தாவரங்களுக்குத் தான் எவ்வளவு அழகை இறைவன் அனுக்கிரகித்திருக்கிறான் என்று எனக்குள் வியந்தேன். உலகில் எல்லாவற்றையுமே இறைவன் அழகாகத்தான் கிருஷ்ணத்து இருக்கிறான். ஆய்வை மறந்து இறைத்ததுவத் தில் முழ்கி இருந்த என்னை “குடமோர்ணிங் சேர்” என்ற மூல ஞாப்பிவிட்டது.

அங்கே அன்வர் கையில் தண்ணீர் விடும் ஹோர்க்டன் நின்றான். இவன்தான் இங்கே உள்ள தாவரங்களுக்கெல் லாம் உயிருட்டம் கொடுக்கும் ரட்சகன். அவனுக்கு நானும் குடமோர்ணிங் சொன்னேன். உள்ளே கூட்டித்து துடைத்து முடித்து விட்டு சின்னராசாவும் வெளியே வந்தான். நான் எல்லோருடனும் சகஜமாகப் பழகுவதினால் இங்கே உள்ள ஜாழியர்கள் கூச்சமின்றி என்னோடு பல விசயங்களையும் கைதப்பார்கள்.

“அன்வர் நீ உண்ரை வேலையைப் பாக்கிறதுக்கு ஏன் சேரையும் மறிச்சுவச்சுக்கென்று நிக்கிறே? உன்னோடு புத்தலை காலம் பற்றே தொடங்கிட்டாயா?”

இந்த அன்வர் கம்பஸ் வட்டாரத்திலேயே அறுவைக்குப் பெயர் போனவன் என்பதை சின்னராசா இப்படிக் கேட்டு வாங்கினான்.

“நாமதான் புத்திற நீங்கெல்லாம் பெரிய அறிவுக் களாஞ்சியங்கள்” சின்னராசாவுக்குக்கிண்டலாகப்பதில் சொன்னதாக நினைத்துச் சிரித்தான் அன்வர். நானும் கொஞ்சம் சிரித்து வைத்தேன். சின்னராசா விடுவதாக இல்லை.

“உன்மோடை நின்டு ஆனந்தனை மண்ணையில் போட்டிட்டாங்க அடுத்து நீ தான்” சின்னராசா சொன்ன இந்த ஆவந்தன் யார்?

ஆனந்தன் இங்கேதான் இந்த அன்வரோடு வேலை செய்துகொண்டிருந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவனைப்பிடித்து போஸ்ற்றில் கட்டிவைத்துசட்டுக்கொண்று விட்டார்கள். எங்களுக்கு எதிராக சற்றுத் தொலைவில் உள்ள நடைபாடையால் உத்தியோகத்தர்கள் அலுவலகத் திற்கு போய்க்கொண்டிருந்தார்கள். அலுவலக அறைகளிலிருந்து தட்டச்சுப் பொறியின் டக் - டக் - டக் - டக் ஒவிகேட்டது, அங்கே அலுவலகள் தொடந்கிவிட்டன.

இவர்கள் இருவரையும் நிறுத்துவதற்கும் வழிகிடைத்து விட்டது. “சரி அதெல்லாம் பிறகு பாப்பம் வா சின்னராசா ஸாப்பிலை வேலை இருக்கு” என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து நடந்தேன். சில பரிசோதனையின் செய்கைப் படிமுறைக்கோவைத் தாள்களில் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடர்ந்துகிணேன். சின்னராசா திரும்பி வந்தான். தலையைச் சொற்றிந்தபடி சொன்னான்.

“ஆனந்தன்றை சம்சாரம் வந்து நிக்குது. டிரெக்டரை சந்திக்க வேணுமாம். கூட்டிப்போய் விட்டுட்டு வரட்டுங்களா சேர்தான்?”

ஆனந்தனின் மனைவி என்றதுமே எனக்கு ஆச்சரிய மாக இருந்தது. அவள்தான் அவனைக் கல்யாணம் முடித்த அடுத்த மாதமே வேண்டாம் என்று போய் விட்டவளாயிற் மே. இப்போது எதற்காக வந்திருப்பாள்? சின்னராசா மீண்டும் கேட்டான்.

“நான் போயிட்டு உடனே வந்திடுறன் சேர்,,

“சரி கெதியாப்போட்டுவா,, அவனை அனுப்பினேன்.

ஆனந்தனின் மனைவியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆய்வுகூடம் தயாராகி விட்டதா என்று பார்க்க வெளியே வந்தேன் மீண்டும் அந்தப் பூந்தோட்டத்தைப் பார்த்தேன். தண்ணீர் டீடும் கோர்க்கம் வாளியும் கிடந்தன. அன்வர் எங்கொ போய் விட்டான். இவன் கெட்டிக்காரன். ஆனால் ஆனந்தன் ஒரு பத்தாம். பசலி. இந்த பத்தாம் பசலி மனிதன் அற்ப ஆபிகில் போய் விட்டான். சிரித்துக் கொண்டே கதைப்பட்டற்கு ஆனந்தனால்தான் முடியும். அவன் சாகும் போதுகூடச் சிரித்துக்கொண்டுதான் செத்திருப்பான்.

நாம் தாவரங்களிடையே நின்று மகிழ்ச்சியாகச் சிரித் துப் பேசினால் அவை நன்றாக வளருமாம். ஒருவேளை இந்தத் தோட்டம் இவ்வளவு செழுமையாக இருப்பது ஆனந்தனின் சிரிப்பினால்தானோ?

ஆனந்தனிடம் ஒளிவு மறைவு என்பதே கிடையாது. அவன் எதையும் சிந்தித்து சொல்வதாகவோ செய்வதாகவோ எனக்குத் தோன்றவில்லை. ஏன் இப்படி வளர்ந்திருக்கிறான்.

இலங்கையில் இங்கலவரங்கள் வெடிக்கும் போதெல்லாம் அது மலையகத்தையும் ஒரு உலுப்பு உலுப்பாமல் விடுவதில்லை. இதனால் சலிப்படைந்து சிலர் அங்கிருந்து வெளியேறினர். தமிழர்கள் வாழ்கின்ற வடக்கிற்கும் கிழக்கிற்கும் போய் குடியேறினார்கள். கிழுச்சில் பதுளை-மட்டக்களப்பு வீதியில் புல்லுமலை, தோப்பாவெளி, மரப் பசலம், கரடியனாறு முதலிய இடங்களில் குடியேறினார்கள். இந்த இடங்களில் காணிகளைத் துப்பரவு செய்து விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்திவரத் தொங்கி னார்கள். மலை நாட்டில் இவர்கள் சிந்திய இரத்தத்தால் தேயிலைச்சாயம் சிவப்பு எது. ஆங்கே ஆவர்கள் சிந்திய வீயர்வைத் துளிகள் தானிய மணிகளாயின.

ஆனந்தனின் பெரியம்மாவும் பெரியப்பாவும் புல்லு மலைக்கு வந்து குடியேறினார்கள். அவர்களுக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை. ஆனந்தனுடைய அப்பா இறக்கும்போது அவனுக்கு ஒரு வயது. பதுளைப் பசாரிலே கோவிந்தனைத் தெரியாவர்களே இல்லை. அந்தளவுகு பலே கில்லாடி. குடி வெறியும் அடிதடியும் அவனுக்கு அன்றாட பிழைப்பாக இருந்தது. இப்படியானவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் நிம்மதியாக வாழ முடியுமா? அனால் ஆப்படியான போக்கிரி எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? ஒரு வீரையனுக்கு இன்னொரு குரையன் இல்லாமலா போய் விடுவான் ஒரு நாள் குத்திக் குதறப்பட்ட கோவிந்தனின் உடல் சாக்கடைக்கானுக்குள் கிடந்தது.

பெரியப்பவும் பெரியம்மாவும் தகவல் அறிந்து ஊருக்கு வந்தார்கள். கோவிந்தனின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தார்கள் எப்படிப்பட்ட கேடனாக இருந்தாலும் ஒரு துணையாக ஒருவன் இல்லாது விட்டால் ஜந்தப் பாழாய்ப் போன கழுதாயத்தில் பெண்கள் மரியாதையாக வாழ முடிய

யாது. கையில் குழந்தையோடு கண்ணீரும் கம்பலையுமாக நின்ற தங்கையைப் பார்க்க பெரியம்மாவுக்கு உள்ளமும் உயிரும் துடித்தது. அக்காளை விட்டால் உறவு என்று சொல் வகுக்க அந்த அபவைக்கு யாருமில்லை. அவளையும் குழந்தையையும் தன்னோடு கூட்டிக்கொண்டு புல்லுமலைக்கு வந்தாள்.

தன்னுடைய குடும்பத்தில் தங்கையின் வரவு புயலைக் கிணப்பும் என்று அவள் அப்போது நினைக்கவில்லை. வெறுமையான தனது வாழ்வில் அந்தக் குழந்தையின் வருகையால் மறுமலர்ச்சி உண்டாகி விட்டதாக அவள் மகிழ்ந்தாள். கோவிந்தன் தனது பிள்ளையிடம் தானும் அன்பு செலுத்த வில்லை. அவன் பண்ணிய அட்டகாசத்தில் அகப்பட்டுத் தவித்த அவனுடைய மனைவிக்கு அவனைச் சமாளிப்பதுதான் பெரிய வேலையாக இருந்தது. அவள் தனது பிள்ளையைப் பற்றி சிந்திக்க முடியாதவளாக இருந்தாள் அந்த அளவுக்கு அவளது மனநிலை குளம்பிக் கிடந்தது இதனால் அந்தப் பிள்ளையும் தனக்குக் கிடைக்காத அரவணைப்பிற்காக ஏங்கீகாண்டிருந்தது. குழந்தை பெரியம்மாவோடு ஒட்டிக் கொண்டான் பெரியம்மா எந்த ஒன்றிற்காக ஏங்கித்தவம் கிடந்தாரோ அது கையிற்கிடைத்தத் தனிப்பிலே எல்லாவற்றையும் மறந்தாள். இந்த உலகத்தில் உண்ணையும் குழந்தையையும்விட வேறு பொருட்கள் இருப்பதாகவே அவளுக்குத் தெரியவில்லை.

இதுவரை காலமு ஒரு நாளின் இருபத்திநான்கு மணித்தியாலங்களையும் போராட்டமாகக் கழித்தவள் ஆனந்தனின் தாய். அவளுக்கு இப்போது ஒரு அமைதியான புதிய சூழல் கிடைத்திருக்கிறது. ஆம்பிளை என்றால் அடி, உதை, ஏச்சு என்று அனுபவப்பட்ட அவளுக்கு அத்தானின் அமைதியான சுபாவம் ஆச்சரியமாக இருந்தது. தன் மனைவி மலடி என்பதால் அவளிடம் ஒரு விதமான கசப்பை வளர்த்துக் கொண்டவருக்கு அவர்து கைக்கு எட்டுகிற தாரத்தில் இருக்கின்ற இந்தப் பெண்மீது கண் விழுந்தது. மெள்ள, மெள்ள இருவரும் நெருங்கிக் கொண்டார்கள். இந்தக் காதல் விவகாரம் கிச்கிசத்து விட்டது. காற்றுவாக்கில் பிள்ளை மயக்கத்தில் இருந்தவளின் காதிலும் விழுந்தது. இனிச் சொல்லவா

வேண்டும். அக்காவும் தங்கையும் அடித்துக்கொள்ள ஆரம் பித்து விட்டார்கள்.

இடையில் அகப்பட்ட ஆம்பிளை அல்லாடிப் போனார், யாருக்காகவும் பேசமுடியவில்லை. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோம். வண்டியைச் செலுத்தும் வகையறியாமல் தடுமாறினான்.

தனது தங்கை மீதுள்ள காட்டத்தால் பெரியம்மா முன்பு போலக் குழந்தையைக் கவனிக்கவில்லை. ஆனந்த ஞுக்கு அம்மாவிடம் போக மனமில்லை. பெரியம்மாவிடமும் போகமுடியவில்லை, முன்பு யாரும் அவனுக்கு அன்பு காட்ட வில்லை. இப்போது அன்பு காட்டியவள் அடித்து விரட்டு கிறான். விதவைப் பெண் மீது அத்தான் ஆசைப்பட்டார். அக்காவின் ஆவேசத்தால் அவர் அடங்கி விட்டார். அந்தக் குடும்பத்தில் வீசிய சூராவளி அடங்கியது. சுமுக நிலை படிப் படியாகத் திரும்பியது. ஆனால் ஒரு சிறிய மாறுதல். ஆனந்தனிற்கு ஏனோதானோ என்றுதான் கவனிப்புக் கிடைத்தது பெரியப்பாவிற்கு அவனைக் கவனிக்க மனம் இருந்தாலும் வீட்டு நிலமை இடங்கொடுக்கவில்லை.

சம்பவங்கள் அது பாட்டில் நடந்து கெண்டிருந்தன. காலம் தன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது ஆனந்தனின் தாய் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பழக்கப் பட்டவள். அவள் தீவிரமாகச் சிந்தித்தாள். அக்காவிற்கு நன்றிக் கடனாகப் பிள்ளையை கொத்து விட்டு வெளிபேறுவ தென்று முடிவு செய்தாள். ஒருநாள் இரவு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் இருந்து தனியாக வெளி யேறினாள்.

மழுவைப் பேச்சு, எதற்கொடுத்தாலும் சிரிப்பு, மெரழு மெரழுவென்ற உடல்ஶாகு. குத்திட்டு நிற்கும் தடுமுடி ஊரில் உள்ளவர்களுக்கு வேடிக்கை காட்ட இவைகள் போதாதா? சொல்லப் போனால் ஒரு கோம விய க அந்தக் கிராமத்தில் உலாவந்தான் ஆனந்தன். ஏதே கையெழுத்துப் பேடும் அளவிற்கு அவனுக்குப் பதப்பு ஏறிப்பது போன ஜென்மப் புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரியம்மாவிற்கு ஆனந்தன் மீது இடையில் ஏற்பட்ட வெறுப்பு காலப்போக்கில் மறைந்து போனது. இப்போது

பெரியம்மாவும் பெரியப்பாவும் அவன் மீது மிகவும் பாசாராக இருந்தனர். இவன் இப்படி வெகுளியர்க் கிருப்பதைப் பற்றி பெரியப்பா பெரிதும் கவலைப்பட்டார். இவன் எப்படி ஒரு மனிதனாக இந்த உலகத்தில் சீவிக்கப் போகிறான் என்று கலங்கினார். இவனுக்கு ஒரு கால்கட்டுப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும். குடும்பப் பொறுடு வந்துவிட்டால் கூத்தடிக்க முடியுமா என்று சமாத்ரனம் கூறினாள் பெரியம்மா. கல்யாணம் செய்வதென்றால் கையில் நானு காசு சம்பாதிக்கத் தெரிய வேண்டாமா? இவன் வீட்டிலேயே இருந்தால் உருப்படமாட்டான்.

பெரியப்பா தாம் வளர்த்த மகனுக்காக பெருமுயற்சி செடுக்குத்துக் கொண்டார். விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் தோட்ட வேலைக்கு ஆட்சேர்ப்பதாக அறிந்தார். எப்படியோ முயன்று ஆனந்தனுக்கு அந்த வேலையை வாங்கி. கொடுக்குத் தீவிட்டார் ஆனந்தன் ஜீன்கஸ் சேட்டும் போட்டுக்கொண்டு சைக்கிளில் வேலைக்குப் புறப்படுவதைப் பார்த்து பெரியம்மா பூரித்து நின்ற ஸ்.

இவன் வேலையில் சேர்ந்த விசயம் எப்படியோ புது ணைக்குப் போய்ச் சேர்ந்து வீட்டது. புல்லுமலையில் இருந்து இரவோடிரவாக இருப்பு ஆண்டுகளுக்கு முன் ஷளியேறிய ஆனந்தனின் தாய் மலையகத்தில் வாழ்ந்து வந்தாள். எப்படியோ இத்தனை காலத்தையும் ஒட்டிவிட்டாள் தனது மகன் இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறான் தன் மகனோடு ஒட்டிக்கொண்டால் கடைசிக் காலத்தை கண்ட மின்றி ஒட்டி விடலாம் என்று நினைத்தாள். இத்தனை காலத்தின் பிறகுமா அக்க கே பத்தை சாதிக்கப் போகிறாள்? அவளது மூளை தீவிரமாக வேலை செய்தது.

அவளது உறவுக்குள் பிறேமா என்று ஒரு பெண் இருந்தாள். படித்தவள். அழகானவள் அவளை தனது மகனுக்கு மனம் கேச முடிவு செய்தாள் அக்காளை எப்படியும் சமாளித்து டைலாம் என்ற நம்பிக்கையோடு புல்லுமலைக்கு வந்தாள்.

அவளது நம்பிக்கை வீண்போகவில்லை ஆனந்த னுக்கும் பிறேமாவுகும் தருமணம் நடந்தேறியது. இந்தச் சமயத்தில் கிழக்கிலே இராணுவம் ச்சாராகச் செயற்பட

ஒட் கொட்டிருந்து. ராதியராறு விவசாயப் பண்ணை இராணுவ முனோமாக மாற்றப்பட்டது. பதுளை வீதியின் உள்ள இராமங்கள் இராணுவத்தின் உப்பாத்துக்களில் ஈடுக்கடி மிதிபட்டது.

பிழேமா எதிர்பாக்கத்தற்கு எதிர்மாறாக அவளது கணவன் ஆணைந்து விப்பாகத அவளால் ஜீரணிக்க முடிய வில்லை. எந்த வகையிலும் அவளோடு ஒத்துப்போகாத வெகுளி மாப்பிஸ்ஸளையைத் தூக்கிஎறிய வைஞ்சுகு ஒரு மாதம் மட்டுமே பிடித்தது.

பிழேமா ஊருக்குப் போய் விட்டாள். ஆண்தலை புல்லுமலைக் கிராமம் என்னி நகையாடியது. அவன் ஆண்தலை இங்லாதவன் என்று அவதாறு பேசியது. ஆண்ஸ் ஆண்தலை எதைப்பற்றியும் கவலைப்படுவத்கா இல்லை. அவளை அளர்த்தவர்கள் அவனுக்கூக் கவலைப்பட்டார்கள். நாங்கள் இங்லாத்தகாலம் என்ன பட்டுபடப் போகிறா யோ என்று பெரியமொத்தித்தான். பொஸ்டாட்டி போ எதைப்பற்றிக்கூட கஷலைப்படாத அடடாக இருக்கி நானேயென்று பெரியப்பா அங்கலாய்க்கதார்.

இப்படியே இரண்டு மூன்று மாதங்கள் கழிந்தன ஆண்தலை இங்கு வந்த இராணுவத்தேடும் வெகுளித்த மொக பழுவிழுந்தான் ஒரு நாள் இராணுவமும் போரளி கரும் மேரதிக் கொண்டபோது ஆண்தலை இடையில் அகப் பட்டுக் கொண்டான். எந்த இடத்திலேயே அவனது கதை யும் முடிந்து விட்டது. அவனுக்காக அழுவதற்கு அவனை வளர்த்தவர்கள் மட்டுமே இருந்தனர்.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. இன்றைக்கு ஆண்தலையின் மனைவி இங்கே வந்திருக்கிறாள். ஆண்தலையின் மனைவி ஏன் வந்தாள் என்று அங்கே சின்ன ராகாவிடம் கேட்டேன். அவன் சரித்துக் கொண்டே கொண்டான்.

“எல்லாம் காச்க்குத்தான் சேர், அவங்களுக்கு புருஷன் தேவையில்லையாம் ஆணால் அவனுடையபணம் கேணு நாம். ஆண்தலை ச. பி. எவ் (ஹாழியர் சேமலாப நிதி) எடுக்க வத்திருக்கா” சின்னராகாவைப் போலவே எனக்கும் எரிச்ச வாகத்தான் இருந்தது. (முற்றும்) (யாவும் கற்பனை)

8 - தமியந்தி

கூடும் கட்டுமளிதான் இருக்கும். விசு அன்றி விட்டு வாசலிக் நிஸ்ரபடி காட்டுக் கத்தவாய்க் கத்துவிறாள். அகஞ்சுக்குவயத ஜம்பதுக்கும் அறுபதுக்கும் இவையில் எதுவாகவும் இருக்கவைம். நன்றைப்பு நிறமான மாது. மெனிக்க உடலைச் சுற்றியிருந்த சிறப்புச் சேக்கையை விரிந்து இடுப்பில் சொருகிக்கொண்டு கத்துவிறாள்.

“இது என்றை காணி, என்றை விடு ஒதுந்தனும் என்னை வழிப்பாது. வந்தால் கால் அடிச்சு முறிப்பன்” அகவளிச்சுற்றிற்கு கூட்டும் வெட்டுக்கை பார்த்துக்கொண்டு நின்றது. கூட்டத்தோடு ஒரு கூட்டும் நின்று என்ன கட்டிற்கு என்று பார்த்தேன். ஏந்தால் யவ்வை கூட்டத்தின் முன்னணியில் திற்கிறார். அவரது கையில் ஒரு மூற்றிய பூர்வங்கம்பு இருந்தது. விசு அன்றியின் நீத்தம் சிப்பி வேள் என்றால் கந்தசாமியார் சப்பசோவிக்காக இருந்தார்.

“ஓவ்வை படாக்கவை திறந்து போட்டு பிரைவாகவை போட்டு வாற்றுக்கிள்லட்டுவை முன்னாகவை கிடந்தங்கை எல்லாம் அன்றியோன்டு வந்திட்டாள்” அவரது கையில் இதுந்த பூர்வங்கம்பு அன்றியின் கட்டுமைப் பலத்தடைகள் பத்துப்பார்த்தது. கந்தசாமியார் தல்ல மனிசர் எக்லோருட்டும் சிரித்துப் பேசுவார். விசு அன்றி பசிக்குது என்று அவரிடம் வேட்டபோடுதல்லாம் பாண்டா பணி; சூ வாக்கிக் கொடுத்திருக்கிறார்.

“மாண்டப்படி இருக்க மலுகிக் கிந்திப் பாழுப்போன கண்ணடயாகவை.. இதுமாதிரி எத்தனைபேர் இப்படி விசு ஆடித்திரி யுதுக்கோ? எங்கஞ்சுக் கும் வரச்சணங்காது வராதென்டு ஆர்வங்கட்டது” கூட்டத்தின் நிச்சற ஒரு வரிசை வளிமையான வார்த்தைகள் இவை. ஒரு கூடை கந்தசாமி அன்றையங்கும் கைய்டு போச்சுதோ?

“அடியாலை என்னை அடியாலை எனக்கு ஒருந்தகுமிக்கவை. ஜோ ஆ.. ஆ அடியாலை” அடிவேகம் நாங்காமல் துடித்துத் தான். விசு அன்றி கூடிநிற்றங்கரகஞ்சு இதுவேட்டுக்கையாக இருந்தது. இங்கோருளை வேதனை இயர்களுக்கு வேட்க்கை. பேசு என்றால் பேசும் இருக்கும் எப்பார்களே. இங்கே நிறப்பாக்கள் எக்ஜெருக் கேயிலும் மோசமாகி விட்டார்களே. இதுங்கூட உள்ளன் வாழப் பழகிக்கொட்ட இந்தப் போர் கற்றுக் கொடுத்தது தாவா? மூயந்தி அன்றி என்ற பெயரில் இருந்த மைச்சி மறைந்து போகவும் அந்த இடத்தில் விசு என்ற அடைவந்து சேரவும் காரணமாய் இருந்த பெருமையும் கூட இந்தப் போகுக்குத்தான். சேருக்- நமது கந்தாற்றி விலை அழகும் அகமைதியும் ஆட்சிரெலுத்திய ஒருங்காலம் இருந்தது. அந்தக் காலத்திலே யாழ்ப்பாடைத்துவிருந்து மாத்தறைவார புதையிலையும் வெங்காயமும் கொண்டுபோய் விற்றுவந்தார்கள். அரசாங்க வைத்திவோங்களும் பாரித்து வந்தார்கள். இப்படிப் புதையிலை கட்டிட

கொண்டு மாத்தறைக்குப் பேசவர்தான் கட்டுவன் நாகவினிசம்... இன்னைக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு மூன்னர் அவர் சுதந்திரமாக மாத்தறையில் ஒரு யப்னா ஸ்ரோசைத் திறந்தார். அந்தக் காலத்தில் அனாரை இன்னார் என்று தெரியாதவர்கள் அஷ்டே பார்த்தால் அங்கிங்கள்வன் என்றுதான் சொல்லுவார்கள் - நாகவிங்கம் முதலாளிக்கு ஒரு மகன் திரிதாமன். அவனுக்குப் படிப்பு இடவில்லை. எனவே நாகவிங்கத்தார் மகனைக் கடையில் கூப்பிட்டு வைத்துக்கொண்டார். திரிகாமன் புஞ்சிமுதலாளி திரிர் ஆனான். ஊரில் இருந்தபோதே கட்டுக்கடங்காமல் இருந்தவன் கதிர். இப்போது கல்லாப்பெட்டிடிக்கு மேல் இருக்கும்போது சுமீமா இதுப்பானா? சிங்களத்துச் சின்னைக்கு யில்களின் பாட்டுக்களில் மெய்மறந்தான். நாகவிங்கத்தாருக்குத் தெரியால் சில இடங்களுக்குச் சென்று வந்தான். சுமீமா சொல்லக்கூடாது. சுதிரிடம் பெண்களைக்கவரக் கூடிய ஒரு காந்தசக்தி இருக்கத்தான் செய்தது. வியாபாரம் ஓரோவென்று நடந்தது. அதனால் நாகவிங்கத்தார் மகனைச் சம்மதலீலவகளைக் கண்டும் காணாதவர்போல இருந்துவிட்டார். உம்மோடு இருக்கின்ற வரையில் அவன் வரம்புமிறமாட்டான் என்பது அவரது எண்ணம். நீங்மான கமிற்றில் மாட்டைக் கட்டிவைத்திருப்பதாக நினைத்தார்.

தமயந்தி உண்மையிலேயே பேரழகி கான். உச்சிமுதல்பாதம் வரை பிரமன் தேவையான இடங்களில் தாராளமாமும், கேவையற்ற இடங்களில் கஞ்சத்தடைத்தையும் கச்சியமாகவே காட்டியிருந்தான். தமயந்தி கடைக்கு வரும்போதெல்லாம் சுதிரின் கண்கள் எக்ஸ்குதிரை களை அவள் மேனிழுமுவதும் செலுத்தினான். அவள் தனது வேறு படைக்கண்களால் அவன் கார்பைத்துவளைக்கு, தான் உட்காருவதற்கு இதயத்தில் இடம்கேட்டினாள். சுதிரும் தமயந்தியும் கயம்வரகாண்ட படித்துக்கொண்டிருந்தார்கள். சுதிர் பூசலாகரப்போவ தன்மனதில் தமயந்திக்கு கோயில் ஏற்படினான் நாகவிங்கத்தார். சுதிருக்குத் தெரியாமல், ஊரில் அவசரமாதப் பெண்பார்த்தார். மழைநீரை வேண்டுமானால் அணைபோட்டுத் தடுக்கலாம். ஆனால் காட்டாறு கட்டுக்கு அடங்குமா? ஊரிலே பெண்பார்த்துப் பேசிமுடிக்க சாழிப் பாணம் வந்தார். நாகவிங்கத்தார் வந்தவண்டி காலதாமத மாகிலிட்டது. ஒரேமக்களைத் தள்ளிவிடவும் முடியாமல், தட்டிக் கொடுக்கவும் முடியாமல் தத்தளித் தார். பிறகு? பெற்றமனம் பணிந்து விட்டது. வறுமைக்கேரட்டுக்குக்கீழ் வாழ்ந்த தமயந்தி வசதிபான வாழ்க்கையைப் பெற்றவிட்டாள்.

நமது தலைநகரில் ஜூப்பக்தெட்டில் இனக்கலவரம் வெடித்து நாடெக்கும் பரவிபது. யப்னா ஸ்ரோசைக் குண்டர்கள் குறையர்டினர். தமயந்தி சிங்களப்பெண்ணாக இருந்தபடியால் நாகவிங்கத்தாருக் குதிரும் உயிரிதப்பினர். மூவருக் காம்பாணம் வந்து சேர்ந்தனர்.

நாகலிங்கத்தாருக்கு வயதாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்குத் தப்பியோடி வீத வர் கலவரம் அடங்கியபிற்கு பழைய இடங்களுக்குப் போய் கொழிலை ஆரம்பித்தனர். ஆனால் நாகலிங்கத்தார் போகவில்லை. மகனையும் போகவிடால்லை. ஊரிலே ஒரு விவாபாரத்தை மகனுக்குப் போட்டுக்கொடுத்தார்.

தமயந்தி மாதசறையை ஏந்ககவேண்டியாயிற்று. சிங்களப் பெண்ண என அவள் காஸப்போக்கில் தமிழ்ப் பெண்ணாவே மாறிவிட்டாள். குதிர் அவள் எல்லா வகையிலும் சந்தேஷமாகவே வைத்திருந்தான். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். வீடு, மனைவி, மக்கள், வியாபாரம் என்ற நான்கு குவர்களுக்குள் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

ஜம்பத்தெட்டின் பின்னர் பல கலவரங்கள் நாட்டில் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் அவற்றின் பாதிப்பு அவ்வளவாக இருக்கவில்லை. வேறு பரிமாணத்தில் அது ஒருங்கு உருவெடுக்கத் தொடக்கியது.

போராளிக் குழுக்களும் ஜம்பத்போராட்டமும் முனைத்து அளர்ந்தன. ஜம்பத்துக்குழுக்களை அடக்க இராணுவ முகாம்களை அரசு அடிகரித்தது. சித்தசவாதிஸமானவனுக்கு உடுக்கடித்துப் பேரோட்டும் முயற்சியில் எப்படி கூம் கிடைக்கும்?

அரசுகள் மாறின. அரசுக்கைப்புச்சட்டம் மாறியது. ஜனாதி பதி ஆட்சிமுறை வந்தது. விசித்சார வாக்கெடுப்பு வந்தது. இந்திய இராணுவம் வந்தது. ஒன்றும் பிரயோசனப்படவில்லை. சாதாரண பின்னலாக இருந்த இனப்பிரச்சினை இடியப்பச்சிக்கலாகி விட்டது. இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. காரைக்கரும் பல வியுதி இணைந்தன. இன்னொருபக்கத்தில் தெல்லிப்பழைச் சந்திவரை இராணுவம் முன்னேறிபது.

முடிவில்லாத இட்சியுட்கம் யாழ்ப்பாண மக்களுக்குப் பழக்க மானதுப், மழக்கமானதும் என்று ஒவிவிட்டது.

இப்போது கதிர்காமனின் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். மூத்தவன் சூரன் உயர்தர வரை படித்து விட்டு அப்பாவேர்டு யோபாரத்தில் இறங்கிவிட்டான். சாந்தியும், சியாமளாவும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். நாகலிங்கத்தாரும் அவரது மனைவியும் சிவலோகம் போய்விட்டார்கள்.

தெல்லிப்பள்ளுக்கு இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்த ஹேரம் செல்கள் எல்லாத்திசைகளிலும் கூவிப்பறாக்கு வெடித்தன. வியாமங்கள் விண்ணிலிருந்து குடிகூலாய் செய்தன. மக்களையில் அகப்பட்டவற்றைத் தூக்கிக்கொண்டு சிதறி ஒடினார்கள்.

தீர்மானமனும் வீட்டிலிருந்து வெளிக்கிட்டான். அப்போது அந்த வீட்டு முற்றத்தில் ஒரு செல் விழுந்து வெடித்தது. வீட்டின்

முன்கூரை சரிந்து விழுந்தது. சரிந்த கூரைக்குள் அகப்பட்டு ரூபன் இறந்துபோனான்.

அவன் அம்மா என்று அவற்றியபடி துடிதுடித்துச் செத்த காட்சியைத் தமயந்தி தன் இரு கண்களாலும் கண்டாள். தாயின் கண்ணென்றிரே மகன் மலைப்ரோலச் சாய்ந்து கிடக்கின்றான். கையில் தூக்கிய பொருட்களை ஏறிந்துவிட்டு எல்லோருமாக ரூபனின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

எல்லாம் முடிந்துவிட்டது. போகுமிடம் தெரியாமல் கால் போன போக்கில் போனார்கள்.

ஓரு தமிழ்மூலக்கு வாழ்க்கைப்பட்ட தமயந்தியால் தன் பிறந்த இடத்தில் வாழ்முடியவில்லை. ஒரு தமிழ்வாரகப் பிறந்ததால் கதிருக்கு பிறந்த மண்ணில் வாழ வழியில்லை.

நான்கு ஐந்து மாங்களாய்ப் பல இடங்களில் இருந்து பார்த்தார்கள். எதுவும் சரிப்பட்டுவரவில்லை. தெய்வாதீனமாக ஒரு நாள் அமிர்தவிங்கத்தைச் சந்தித்தான். இவர் கதிரோடு ஒன்றாகப் படித்தவர். நாவர்கு விரிவிஸ் திருஞலையின்று அங்கேபே வாழ்ந்து பந்தார். கிரிச் அலங்கோலக்காட்க் கண்டு அரித்தவிங்கி அவனுக்கு உகவமுன்வந்தார். மகனின் பிரிவால் தமயந்தி யிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். அமிர்தவிங்கம் அவர்களை நாவற்குழிக்கு கூடிடிவந்தான். நாவற்துப் போவு அங்கேபோக இருந்தது. அரித்தவிங்கத்தின் ஆநாவும் ஆறால் தந்தது. ஒரு குடைசெவியில் போட்டுக் கொண்டு பாரங்கிதாட்சிராண்சுரா விரிவு தமரங்கியும் திருக்கு விட்டாள். சிறிய அளவில் ஒரு அங்காடி வியப்பாரா ஆரம்பிக்கான் தமயந்தி ஒரு கையல்மெசின் வைத்துக்கொண்டாள். பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்கள். ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே. கதிருக்க மீண்டும் ஒரு அடுவிழுந்தது.

ஒரு நாள் தலைகூற்றி மயக்கி வருகிற மாசிரிக்கிடக்குது என்று செல்லிக்கொண்டு படுக்கையில் சரிந்தான். பக்கவுதம் வந்து இடது கையையும் காலையும் வாங்கிவெதாண்டது. ஆறு மாதங்களாகப் படுக்கையில் கிடத்து போராடினான்.

ஒருநாள் படுக்கையில் இருந்து எழும்ப மறுத்த உடலைப் படுக்கைபோடு விட்டுவிட்டு, அப்பன் போய் விட்டான்.

தமயந்தியின் குடும்பம் மூன்றுபேராகச் சுதாங்கிவிட்டது. ஆனால் அதனுடைய பாரம் அதிகரித்து விட்டது. மூன்ளாந்தன்னை வளைத்துத் தன்னால் முடிந்தவரை தாங்கிக்கொண்டாள்.

சாந்திக்கு எப்படியோ ஒரு காதலன் கிடைத்து விட்டான். விட்டிலே உள்ள தரித்திரத்தை இவளால் தாங்க முடியவில்லை. ஏதோ ஒரு கடையில் சம்பளத்திற்கு நில்ற அந்தக் காதலனோடு ஒடு விட்டான்.

தமயந்தி வாழ்க்கையில் எதுவிதமான பிடிப்பும் இல்லாமல் ஏதோ வாழ்விராள் என்ற அளவில் காலத்தைச் சுடத் சிவர்காள்க் கமயங்கியோடு இன்னும் ஒட்டிக்கொண்டிரப்பான் காட்சிகள் சியாமளாதான். காயின் நடவடிக்கைகள் சிலடேவளைகளில் எரிச்சாக இருக்கும். அம்மாலை எப்படிக்கட்டுச் சுட்டும் வைத்துப்பார்க்கப் போகிறேனோ என்று தனக்குள் அலுத்துக் கொண்டாள்.

நாட்டைப் பாதுகாக் யுத்தம் செய்தவர்கள் இப்போது போய் விட்டார்கள். அடுத்து வந்தவர்கள் சமாதானத்திற்காக்யத்தும் செய்திநோம் என்றார்கள். இப்போதும் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் முன்புபோலத்தான் வெடிக்கின்றன. இப்போது மீண்டும் ஒரு பாரியராணுவ நடவடிக்கை தொடங்கி விட்டது. வலிகாமம் முழுவதும்ராணு வத்திடம் அந்து சேர்ந்தது.

ஊழிக்காலத்தில் சமுத்திரநீர் நிலத்தை விழுங்குமாம். அது யக்கட் சமுத்திரமாக தென்மாரத்தியையும், வடமராத்தியையும் வலிகாமத்திலிருந்து வந்து விழுங்கிக்கொண்டது. இவ்வங்கள், மனற்திட்டுகள், பணவளவுகள், பாடசாலைகள், கோவில்கள் ... எங்கும் மக்கள் ... மக்கள் ... மக்கள்.

கிட்ட இருந்தால் முட்டப்பையும் வரும். ஒட்ட உறவும் வரும். தமயந்தியிடமும் சிவிளத்து சேர்ந்தனர். அதனால் ஒரு புது உறவு பூத்தது. சியாமளாவிற்கு சீதனப்பிரிசினை இல்லாமல் ஒருமாப்பிள்ளை கிடைத்து விட்டான்.

இப்போது மீண்டும் இந்த மக்கட்கூட்டம் பரபரப்படைந்தது. இராணுவம் இந்தப்பக்கமாகவும் முன்னேறத் தொடங்கியது. எல்லோரும் வன்னிக்கு ஒட்டத் தொடங்கினார்கள். சியாமளா தனது புதிய கணவணோடு தானையையும் கூட்டிக்கொண்டு வள்ளும் ஏறு வதற்கு கிளாவிக்கு ஓடினாள். மக்கள் கூட்டத்தின் முன்னிடயடிப்பிற்கு தமயந்தியால் ஈடுகொடுக்குமுடியவில்லை. இளசுகள் இருவரும் வள்ளும் ஏறிவிட்டார்கள். தனியாக நின்று தமயந்தி வித்தான். தமயந்திக்குக் கடையாக இருந்த உறவும் போய்விட்டது.

ஒரு கணப்பொழுதுதான் அவளது தடுமாற்றம் நீடித்தது. பிறகு? அவள் தன்னை மறந்தாள். இந்த உலகைமறந்தாள். எல்லையற்ற அண்டவெளியில் உருண்டு கொண்டிருக்கும் கிரங்களோடு அவளும் சேர்ந்துகொண்டு அந்தரத்தில் நின்றாள்.

அங்கேயிருந்து கீழே முன்னிடயடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள். ஒரு பெற்றை வயல் வெளியின் ஒரு மூலையீஸ் புறமெற்றுக்கூடும் எறுமெடுக்கட்டமாக இந்த மக்கள் கூட்டம் தெரிந்தது. அவள் சிரித்தாள். வாய் விட்டுச் சிரித்தாள். மக்கள் வெள்ளமும் கிளாவிக்கடலும் சேர்ந்து போட்ட இலைச்சலுக்கு மேலாக அவளது சிரிப்பு அந்த இடமெல்லாம் எதிரொவித்தது.

எல்லாவற்றையும் துறந்த தமயந்தி பரிநிர்வாணம் அடைந்து விட்டாள். அங்கிருந்து ஒரே முச்சாக நடந்து நாவத்குழிக்கு வந்து விட்டாள். இப்போது இராணுவமும் இங்கு வந்து விட்டது.

பல வீடுகள் காவியாகக் கிடந்தன. அதில் ஒன்றில் விசர் அன்றி ஒடி புகுந்தாள். ஆம் விசர் அன்றி. தமயந்தியின் திட்சாநாயம் அதுகான். எந்தநேராயம் எந்த இடத்திலும் பு.ந்துவிடுவாள். அப்பட்டகை அள்ளிக் கொண்டுவந்து வீடுவாள் எந்தாக? அனஞ்சுக்கு தெரியாது. வேறு எவருக்கும் தெரியாது. அப்படி அள்ளி வந்தாற் தன் இப்போது அடிகாங்கி அலறுகிறாள். இன்றோடு அவள் இந்த வேலையை விட்டு விடப் போகிறாளா? நானெனக்கு வேறு எங்காவது? எதையாவது தூக்கிக் கொண்டு வந்து விடத் தான் போகிறாள்.

அவள் ஒரு பைத்தியக்காரி என்று எல்லைஏரும் நினைக்கிறார்கள். அவள் பரிநிர்வாணம் அடைந்து விட்டாள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எங்கள் மண்ணில் துப்பாக்கிகள் தூக்கமால் இருக்கும் வரையில் தமயந்திகள் பரிநிர்வாணம் அடைந்து கொண்டே இருப்பார்கள்.

முற்றும்

பசுமி நீப்பனை

1 - அவன் ஒடு கூத்தியங்காரன்

மாசி மாதம் பனிக்காலம் வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை பொழுதுபட்டதுமே குளிரத்தோடங்கியது. பெவர்ஷனமி கடந்து ஜந்து ஆறு நாட்கள் போய்விட்ட முன்னிருட்டு நேரம் சங்கிலி போட்டு பூட்டிவிட்டு படலைத் தட்டியை இறுக்கமாகக் கட்டிவிட்டு திண்ணணயில் தயாராகப் போடப்பட்டிருந்த பாயில் வந்து உட்கார்ந்தார் பொன்னையர்

நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவருக்குக் கழுத்தை நீட்டிய குற்றத்திற்காக இன்றுவரை வடித்துக்கொட்டிக் கொண்டிருக்கும் செல்லம்மா, அந்தச் சிறிய வீட்டுன் உள்ளே எங்காவது மடங்கின் கிடந்து விழுவான் “நேரம் என்ன இருக்குமாப்பா?” செல்லம்மாவிடம் பொன்னையர் கேட்டார் “இன்பது மணிக்கு மேலை இருக்கும்” என்று ஒரு குறிப்பில் சொல்வி முடித்தாள்.

பொன்னையர் தலைமாட்டில் கிடந்த புகையிலை
யை எடுத்து ஒரு காப்பிளவையைக் கிழித்தார். படுப்பதற்கு
முன்னால் ஒரு புகை ஊசினால் குளிருக்குக் கொண்சம்
இதமாக இருக்கும். அடுக்கிவையை உள்ளைத்துச் சுருட்டை
சற்றி எடுத்து வாயில் வைத்தார் எனினு கொண்டிருந்த
கைவிளக்கில் சுருட்டை மூட்டி ஒரு தரம் உள்ளே இழுத்துப்
புகையை ஊசினார். ஏழுபது வயதுக்கு கிட்டிவிட்ட அவருக்கு
இந்தச் சுருட்டுத்தான் இப்போது இரவுத்துணையாக இருக்கிறது.

“பொன்னப்பானேய் பொன்னப்பா -”

யாரோ தட்டிக்கு வெளியாலை நின்டு அவசரமாகக்
கூப்பிட்டார்கள் அது துரையனின் குடும்போல இருந்தது.

“ஆரது துரையனே, என்னப்பா இந்த நேரத்திலை
வந்திருக்கிறாய்?”

பொன்னையர் சுருட்டை வாயிலிருந்து எடுத்தபடியே
கேட்டார். உள்ளே படுத்துக்கிடந்த கிழவிக்கும் இது கேட்டது.
“என்னன்டு கேளுங்கோ அப்பா” என்றாள் அவள்.

தனக்கொரு ஆம்பிளைப்பிள்ளை இல்லையே என்று
கிழவிக்கு எப்பொழுதும் ஒருகுறை இருக்கத்தான் செய்தது.
துரையன் அவர்களுக்கு தூரத்து சொந்தக்கரன்தான்.
அவர்கள் வீட்டிற்கு இரண்டு வீடு கள்ளி இருக்கும் சுப்பம்
மாவிங் ஒரே மகன். வயது இருபத்தைந்து மட்டில் இருக்கும்.
நல்ல வாட்ட சாட்டமான சிவலை ஆம்பினை. அவனுக்கு
வச்சிரத் தேகத்தை கொடுத்த ஆண்டவன் வேகத்தை
கொடுக்க மறந்துவிட்டான்.

துரையனும் சின்னம்மாவோடு விருப்பத்துடன் பழகு
வான். அவனுடைய வெள்ளை உள்ளத்துல் இருந்து வரும்
வார்த்தைகள் மழவையாக வெளியே கொட்டு. கெத்திக்
கெத்தி கொண்ண தட்டிய பேசுவன். அது கிழவியின்
காதுகவில் குழலிசையாகப் படியும். அவன் அடிக்கடி வருவ
தில்லை. எப்போதாவது வந்து சுருட்டுக்குக் கொள்சும் புகை
யிலை கேட்பான். ஆனால் இப்படி நேரங்கெட்ட நேரத்தில்
வருவதில்லை.

மீண்டும் துரையன் கூப்பிட்டான். பொன்னையர்
சுருட்டு அணைந்து விடாமல் வாயில் வைத்து பக்கு பக்கு

வென்று இமுதபடியே தலையணியின் கீழ்வைத்த படலைத்திறப்பை தடவி எடுத்தார். காவல்கா அவரது தலை மாட்டில் உறங்கும் ஒரு மூன்று முளநீளமான பொல்லை யும் எடுத்துக்கொண்டு படலைக்கு நடந்தார். படலைத் தட்டியைத் திறக்கும்போது ஏற்பட்ட சலசலப்பில் இவ்வளவு நேரமும் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த வீமன் தனது கடமையில் தவறிவிட்டதை உணர்ந்து தனது எஜான்ஸேச் சமாளிக்கும் வகையில் தனது கர்னகருமான வாத்தியத்தை இமுத்தபடியே பொன்னையின் பக்கத்தில் வந்துநின்றது. துரையன் “உதைப்புடியணை பொன்னப்பா” என்று கூச்சலிட்டான். நீயும் சேர்ந்து நாயோடை குலைக்காதை என்ற பொன்னையர் வார்த்தையை முடிப்ப தற்கிடையில் கையில் இருந்த பொல்லால் வீமனுக்கு ஒரு தீட்டுத் தீட்டி விட்டார். அது குய்யோழுறையோ என்று குளறிக்கொண்டு இருட்டில் ஒடி மறைந்தது.

பொன்னையர் துரையணைக் கூட்டிக்கொண்டு உள்ளே வந்தார். இருவரும் திண்ணையில் வந்து அமர்ந்தார்கள். அவன் புகையிலைக்குத்தான் வந்திருக்கிறான் என்ற நினைப்பிலை புகையிலையை எடுத்து அவனிடம் நீட்டி னார். “எனக்குப் பசிக்குதெணை எண்ணுறந். நீ பொயிழலையை நீட்டுகிறாய்” என்று தான் வந்த விசயத்தை அறி வித்தான் துரையன்.

ஒரு இளந்தாரிப் பிள்ளை இப்படி வெட்கமில்லாமல் பசிக்குது என்று கேட்பது பொன்னையருக்கு இதயத்தை நெருடியது. இன்னமும் இவனுக்கு புத்திவளரல்லவேயே என்று உள்ளர வேதனை உண்டானது. அவர் கருணையோடு அவனைப் பார்த்தார். அவனது முகத்தில் எந்த உணர்வுகளையும் அவரால் படிக்க முடியவில்லை. அனுடைய வயதில் அவர் அந்தக் கிராமத்தில் எவ்வளவு அட்டகாசமாக இருந்தார் என்பது அவருக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.

பசிக்குதெணை என்ற வார்த்தையை நிவைண்ட பண்ணிக்கொண்டிருந்த அந்த இருபது வயதுக் குழந்தையைப் பசர்க்க அவருக்கு பரிதாபமாய் இருந்தது. சின்னம் மாலைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னார். பாணையை

வீட்டு பிரியாமல் ஓட்டிக்கொண்டிந்த சோற்றுக்குச் சின் எம்மா தண்ணீர் ஊத்தி வைத்திருந்தாள். அதைப்பிழிந்து மீன்சட்டிக்குள் பிரட்டி எடுத்து வந்தாள். துரையன் வளக் வளக்கென்று நாய் விழுங்குவதுபோல விழுங்கி முடித் தான்.

சின்னமாவும் புகையிலை பதிதுவாள். மூவஞ்சும் அங்கே கிணுகிணுத்துக்கொண்டிருந்த நுளம்பு எல்லாம் ஒடி வரையும் அளவுக்கு புகையை ஊதித் தள்ளினார்கள். இடையின் துரையன் வீட்டுச் சமாச்சாரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

சுப்பம்மா இரண்டுமுன்று நாட்களாக வருத்தமாய் கிடக்கிறாள். சமையல் சாப்பாடு ஏதுமில்லை. தறுமர் வீட்டுப் பழஞ்சோற்றேர்டை பகல்பொழுது பேர்முடியும். இன்னு நாள் கழித்து இன்றைக்கு கிடைத்த காசில் ஒரு போத்தல் மட்டும் குடித்தாள். மிச்கக் காசில் சுப்பம் மாவுக்கு றஸ்க் வாங்கிக் கொடுத்திருக்கிறாள். அவளுடைய வருத்தத்திற்கு மருந்து மாயும் எதுவும் கிடையாது. நாலு வீடு தள்ளி இருப்பவள் வருத்தத்தில் கிடக்கிறாள். அவள் ஏழை. நாதியற்றவள் ஒரு அசட்டு மகனின் தாய். இதுதான் அவளது தகுதிகள். பிறகு யார் அவளை திரும்பிப் பார்க்கப் போகிறார்கள்? எல்லாரும் பாச இருக்கிற இடமெண்டால் பறந்துபோய் ஓட்டிக்கொன்றுவினம்.

ஒரு ஆட்காடிக் குருவியொன்று அவலக்குரல் எழுப் பியபடி அந்த அகாலத்தில் கூரைக்கு மேலாகப் பறந்தது. “இந்தச் சனியன் இரவிலை மனிசரை பயப்படுத்துது என்று சினந்தாள் சின்னம்மா. நாளைக்கு ஒருக்காப்போய் துரையன்ரை தாயைப் பார்க்கவேணும் என்று தீர்மானம் எடுத்ததோடு அவர்களுடைய கருட்டுக்களும் களிந்து கட்டையாகிப் போயின. துரையனைக்கூட்டிக் கொண்டு போய் வெளியே விட்டுட்டு தட்டியை மீண்டும் சாத்தி ஆமைப் பூட்டிடை பூட்டினார் பொன்னையர். திரும்பி வந்து கைவிளக்கை அணைத்த பிறகு படுத்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலை குந்தில் இருந்தபடி குட்டன் தேத்தண்ணியை ஊதி ஊதி உர் உர் என்று உறிஞ்சிக் கொண்டு இருக்கிறார் ‘பொன்னையர்..’ ‘ஆக்கி ஆக்கி’ என்று

கத்தியபடி துரையன் ஒடி வந்தான். கிழவிக்கு கடுமையாக் கிப் போட்டுது போனை என்று நினைத்துக் கொண்டு “ஆசு சிக்கு என்னடா மோனை” என்று கேட்டார். அவனுக்கு என்னவென்று சொல்லத் தெரியவில்லை. அவனது நிலை மையைப் புரிந்துகொண்டு சின்னம்மாவைக் கூப்பிட்டார்.

“ ஒருக்காப் போய் சுப்பம்மாவுக்கு என்னண்டு பாதுக் கொண்டு வருப்படி சின்னம்மாவை ஏவினார். துரையன் பின்தொடர சின்னம்மா எட்டி நடந்தாள்.

கொட்டிலுக்குள் புகுந்து சுப்பம்மாவின் பக்கத்தில் நாரியை வளைத்துக் குந்தினாள் சின்னம்மா. அவனது பெயறரச் சொல்லிக் குரல் காட்டிப்பார்த்தாள். ஒரு ஏசை வையும் காணவில்லை. கிழவிக்கு சந்தேகம் தொட்டது. சுப்பம்மாவின் உடலில் கையை வைத்தாள் அது விரைத் துப்போய் சில்லென்று குளிர்ந்தது ராத்திரியே சுப்பம்மா போய்ச் சேர்ந்துவிட்டாள் அவர்கள் கதைத்துக்கொண்டிருந்த போது ஆட்ட ட்டிக் குருவி கத்திக்கொண்டு பறந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது.

வாசலில் தின்ற துரைடனைப் பார்த்தாள். அவன் மௌனமாகக் கிழவி என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டு நின்றான். “உன்றை ஆசுசி போட்டாள்டா” என்று சொல்லி ஓப்பாரி வைத்தாள் சின்னம்மா. அயலில் உள்ள வர்கள் கூடி சுப்பம்மாவைக் கொண்டுபோய் ஒரு பிடி சங்பலாக்கி விட்டு வந்தார்கள்.

இப்போது துரையன் தறுமர் வீட்டிலேயே கொத்திடுமை ஆகி விட்டான் அவனால் அங்கிருந்து விலகி வாழுவே முடியாது. பழஞ் சோத்துக்கும் கள்ளுக்கும் நாள் முழுவதும் உழைக்க துரையனைப்போல ஒரு மடையன் தறுமருக்கு கிடைக்க மாட்டான்.

இரண்டு வருடம் ஆக மேச்சல் இல்லாமல் வீட்டுக் கூரை பொத்தலும் பீத்தலுமாய் காட்சித்தது. ஆனாலும் துரையன் இராப்படுக்கைக்கு அங்கேதான் வருகிறான் கிழவி வளர்த்த ஒரு கடுவன் குட்டி இப்போது வளர்ந்த நாயாகி விட்டது. யகவெல்லாம் சோத்துக்கு ஊர் முழுக்கப்

போராடி வீட்டு இரவில் அந்தக் கொட்டில் வாசலில் வந்து சூரண்டு படுத்துக் கொள்ளும். சிமிவி தனது வலது குறைந்த பின்னளைக்கு விட்டுச் சென்ற சொத்து அந்தக் கொட்டில் வீடும் இந்த நாய்க்குடியும் தான். ஒன்று அசையாத் சொத்து. மற்றது அசையும் சொத்து.

தறுமர் பேச்சில் எவ்வளவு தாராளமாக இருப்பாரோ அவ்வளவுக்கும் சற்று மேலாகவே பணவிசயத்தில் கறாராக இருப்பார். அவர் ஏராளமான நிலபுலன்களுக்கு சொந்தக் காரண் ஆக இருக்கிறார். ஆண்டவன் அவருக்கு ஒரேயொரு பெண்ணை மட்டும் கொடுத்திருந்தான்.

தறுமரின் மகள் சுமதி எல்லா நலன்களும் நிறைந்த பெண்ணாக இருந்தாள். துரையனுடைய அப்பாவித்தனத்தைக் கண்ட அவருக்கு அவன் மீது ஒரு அனுதாபம் உண்டானது. பழையதை உண்டு வந்த துரையனுக்கு இப்போது சமைத்த உணவுகள் பரிமாறப்பட்டன. நல்ல உடுப்புக்களிடைத்தன. அவனது வெள்ளைக்கதைகளை அக்கறையோடு கேட்பாள்

துரையனுக்கு இது வரையில் அவனது உணர்வுகளுக்கு புலப்படாமல் இருந்த ஏதோவொன்று இப்போது தலைப்பட்டது. அது என்னவென்று சொல்ல அவனிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் அந்த ஏதோ ஒன்று அவனைப் போட்டு அலைத்தது. உடம்பெல்லாம் தீயாகிச்சுட்டது. இரவில் கண்ணை உறங்க விடாமல் இமைகளை நெருடியது.

புரோக்கர் செல்லத்துரை தறுமரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனார். தறுமர் வீட்டில் இப்ப திடீரென விறகு கொத்தும் வேலை, மில்லுக்கு சென்று நெல்லுக்குத்தி வரும்வேலை, கிடுகு கொண்டுவந்து பறிக்கும்வேலை — இப்படி வழக்கத்தில் இல்லாத வேலைகள் செய்யவேண்டியிருந்தது. இடையிடையே கார்களும் வந்து போகின்றன

துரையனுக்கு இப்போது கொஞ்சம் சிந்திக்கக் கூடிய அழவு தோன்றியிருக்கிறது. அவன் இப்போது சுமதி பற்றி சிந்திக்கத் தொடங்கி இருந்தான். ஆவ்வளவுபெரிய அளவில் ஏன் அடுக்குகள் செய்கிறார்கள்? என்பதை அவனது உள்ளம் வினாவாக எழுப்பியது. அவனது வாழ்க்கையில் அவ

ஞாகச் சிந்தித்தது, அவனது உள்ளத்தில் எழுப்பப்பட்ட முறைகளேவீ இதுதான். பதிலுக்காக அவனது உள்ளம் அலைந்தது.

விடைபுரியவும் ஆரம்பித்து விட்டது. சுப்பம்மாவின் பிரிவின்போது கூட இவ்வளவு வேதனையை அனுபவிக்க வில்லை. இப்பேரது அவனது இதயத்தில் கூரிய கத்தியின் முனை கீறியது போல் இருக்கிறது. இன்பழும் துன்பழும் அவனை இதுவரை பாதிக்கவில்லை.

அன்று துரையனுக்கு சாப்பாடு கொடுத்தாள் சுமதி அவன் அமைதியாக சாப்பிட்டு முடித்தான். வழுமையான குழைவும் நெளிவும் இன்று அவனிடம் இல்லை. சாப்பாடு முடிந்து புறப்பட்ட அவனை இருக்கச் சொல்லி விட்டு உள்ளே போனாள். ஒரு பச்சை நோட்டை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

துரையனது கேள்விக்கு விடை கிடைத்து விட்டது அவனுக்கு திடீர் என்று சண்னிவந்துவிட்டதா? டட்டல்மு முவதும் நடுங்கியது அந்தப்பணம் எவ்வளவு என்று கூட துறிய மாட்டான். அவன் கண்களிலிருந்து பொலபொல வென்று உதிர்ந்த கண்ணீர் சொல்லாமல் கொள்ளாமல் வரும் கோடை மழைபோல் கொட்டியது. வாயடைத்துப் போய் அவனை நிமிர்ந்து பார்த்தபடி நின்றான். இன்றைக் குத்தான் முதல் முறையாக அவனை அவன் இப்படிப் பார்க்கிறான். அவனது இதயம் அவன்காட்டிய பரிவுக்கு அடிமம்பட்டு இருந்தது அனது இளமை இந்தப் பரிவை காதல் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டது.

அவனுடைய கண் ஞாக்கு ஓர யிரம் சுமதிகள் தெரிந்தார்கள். வானத்திலும், அவனைச் சுற்றிம், திரும்பிய திசைகள் தோறும் சுமதுகள் எல்லோரும் அவனைப் பார்த்து ஏனான்மாகச் சிரிக்கிறார்கள். கை கொட்டிச் சிரிக்கிறார்கள். அவனுக்குத் தலை வெடித்து ஆயிரம் சுக்கல்களாகப் பறப்பது போல இருந்தது. பிரமை பிடித்தவன் போல் நிற்கிறான் அம்பிகையின் முன்னின்று பக்தியால் உருகும் அடியவனைப் போல நிற்கிறான். அவனைப் பார்க்க சுமதிக்குபாவமாக இருந்தது. தனக்கு இனியார் சோறுதரப்போகிறார்கள் என்று அவன் கலங்குகிறான் போலும் என்பது சுமதியின் சிந்தனை.

அவன் சோந்றுக்காக அழுவில்லை, அவளது இதயத்துக்காக அழுகிறான் என்பதை எப்படி அவளால் அறிய முடியும்? காசை அவன் வாங்காமல் நிற்கவே அவன் பேசத் தொடங்கினாள்.

சரிசரி காச இஞ்சையே கிடக்கட்டும் ஜயாவிடம் கொடுக்கிறன். உனக்குத் தேவையான நேரம்கேள் அவர் தருவார். இது ஆறுதல் வார்த்தைகள் என அவள் நினைத்தாள். அவளுக்கு உள்ளே வேலை இருந்தது அவள்போய் விட்டாள். ஒரு கூவி ஆளுக்கு எசமானிகாட்டும் பரிவு இவ்வளவுதான். அவள் போன திசையையே பார்த்துக் கொண்டு நின்றான் அவள் உள்ளேபோய் மறைந்து விட்டாள். ஏதோ ஒருவிதமான வெறி அவனுள்ளே பிறந்தது. உடல் முழுவதும் உள்ள இரத்தநாளங்கள் புடைத்தன. உடல் முழுவதும் வெறிகொண்டகுருதி வேகமாக ஓடியது. அவன் வேகமாகப் புறப்பட்டான்.

அந்த இரண்டு நாட்களும்துரையன் தறுமர் வீட்டுப் பக்கமேவரவில்லை கண்ணப் பரபரப்பில் யாரும் அதைப் பற்றிச்சிந்திக்க வில்லை. தாலி கட்டி முடிந்து மாப்பிள்ளையை யும் பெண்ணையும் ஏற்றிக் கொண்டு கார் அந்த வீதியால் போகிறது. அதன் பின்னால் நான்கைந்து கார்கள். ஒரு பஸ் நிறைந்த ஆட்களுடன் கல்யாண ஊர்வலம் துரையனின் ஓட்டைக் குடிசையைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது

இரண்டு நாட்களாக எங்கேயும் போகாமல் அந்தக் குடிசை வாசலிலேயே படுத்துக் கிடக்கும் சுப்பம்மா வளர்த்த நாய் எழுந்து இந்த ஊர்வலத்தைப் பார்த்துக் குலைக்கிறது பின்னர் கொட்டிலின் உள்ளே ஓடிச் சென்று எதையோ பார்த்து ஊளையிடுகிறது. அது அது இரண்டு நாட்களாக முகட்டு வளையில் தொங்கிக் கொண்டிருக்கும் துரையனின் உயிரற்ற உடல். சுப்பம்மா பெற்ற பின்னையின் உயிரற்ற உடலைக் காத்தபடி அவள் வளர்த்த நாய் அதோ அந்த வாசலில் படுத்திருக்கிறது. நன்றியை காட்டும் உரிமையுடன் நாய் வாசலில் கிடக்கிறது. காத விக்கும் உரிமை கூட மறுக்கப்பட்ட ஏழை பின்மாகத் தொங்குகிறான். அவன் ஒரு பைத்தியக்காரன்.

(யாவும் கற்பனை)

(முற்றும்)

10 - கடன்

~~~~~

(உங்களுக்கு ஊழி அதாவது விதியில் நம்பிக்கை இருக்கிறதா? இறந்தவர்களின் உயிர்கள் அதாவது பிதிர்களில் நம்பிக்கை இருக்கிறதா? இனிக்கதை தொடர்கிறது. படித்து விட்டுப்பதில் சொல்லுங்கள்)

மாதங்கள் மளமளவன்று போகின்றன. ஆறு மாதம் படுக்கையிலே கிடந்ததனால் உடல் எங்கும் படுக்கைப் புண் போட்டு விட்டது. அவரைத் தொட்டுத் துடைப்பதற்குக் கூட இயலவில்லை.

இந்த நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து முத்தவன் வந்து சௌந்தராள். அவள் பகுவமடைந்த பிறகு பள்ளிக் கூடத்துக்குப் போகாமல் விட்டிலே இருந்து எல்லா வேலைகளையும் பொறுப்போடு செய்தவள் என்பதால், ஐயாவுக்கு அவள் மீது அசிக பாசம் உண்டு. இவ்வளவு நானும் உலர்ந்து போயிருந்த ஐயாவின் கணகள் முத்தவளைக் கண்டதும் ஊற்றெடுத்தன. இவ்வளவும் கண்ணீரும் ஒட்டிப் போன அந்த உடலில் எங்கிருந்து ஊறி வந்ததோ? முத்தவனும் அழுது தீர்த்தாள்.

இரண்டு முன்று நாட்கள் சென்றன. இதற்கிடையில் யாழிப் பாண்தை. பிடிப்பதற்கான போர் தொடங்கி விட்டது. படிப்படியாக இராணுவம் முன்னேறி அந்தது. அச்சுவேலியைக் கடந்து புத்தூருக்கு வந்து விட்டார்கள். எங்கும் ஒரே பத்டம். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம்.

“ஐயா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே கிடந்து உத்தரிக்கப் போகிறார்?

ஐயா மொன் உலகத்தில் எதைப்பற்றியும் கவலையற்றுக் கிடக்கிறார். இப்போது இரண்டு நாட்களாக சில வேளைகளில் மூச்சு விடும் போது கறார், கறார் என்று பெரிதாகச் சத்தம் வரும். இடையிடையே போத்தலை தண்ணீருள் அமிழ்த்தும் போது வல்லப் பென்று கேட்பது போலச்சுத்தம் வரும். கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகி விடும். ஒவ்வொரு முறை இப்படி வரும் போது இது தான் கடைசி யென்று எல்லோரும் நினைப்பார்கள். பிறது குழ் கொட்டிக் கொள்வார்கள்.

அச்சுவேலிப் பக்கமாகச் சத்தம் கேட்கும் போதெல்லாம் கிளாவியில் படகுச்சேவை நிற்பதற்குள் மட்டக்களப்புக்கு கிளாம்பி விட வேண்டும் என்று முத்தவள் அங்கலாய்ப்பாள். அவ்வளவும் அனுபவித்து விட்டார்.

“இன்னும் ஏன் கிடந்து எல்லாற்றை வயித்தெரிச்சலையும் வாங்கிக் கட்டுகிறார்? பெத்தபிள்ளை எனக்கே சீ எண்டு போக்குது. இவ்வளவு நாளா வைச்சுப்பாக்கிற அம்மாவுக்கு எப்படி இருக்கும்” முத்தவள் யாய் விட்டுப் புலம்பினாள்.

எட்களது ஊரிலை ஒரு குருக்கள் இருக்கிறார். நடுத்தர வயது வேத மந்திரங்களை நன்கு பயின்றவர். அத்தோடு சித்த வைத்தியமும் தெரிந்தவர். இப்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் அவருடைய வைத்திய சேவை இரண்டு சந்தர்ப்பங்களில் பயன்பட்டு வந்தது ஏமஞ்சாமத்தில் அவதிப்படுபவர்கள் மறுநான் ஆஸ்பத்திரிக் குப் போகும் வரை தங்காட்டுவதற்கு மருந்து வாங்க அவரிடம் ஒடுவார்கள். பாயில் விழுந்து கிடந்து பரலோகக்கதவைத் தட்டுபவர் களுக்கு அந்தக் கதவுதிறக்கும் வரை அவர் வைத்தியம் பார்ப்பார். இதனால் அவர் எங்கள் ஊரில் அரைப் பரியாரி ஆகிக் கொண்டிருந்தார். குருக்களைக் கூட்டி வந்து காட்டிப் பார்க்கலாம் என்று எல் லோரும் முடிவு செய்தார்கள்.

பெற்றதைப்பன் என்ற யாசம் ஒரு புறமிருந்தது. ஆனால், அவரின் மரணப் போரட்டத்துக்கு இன்னும் கை கொடுக்க யாராலும் முடியாது என்றாகி விட்டது. எல்லோரும் அலுத்துக் களைத்து விட்டார்கள் குருக்களைக் கூட்டி வந்தாயிற்று. எல்லோருடைய முறைப் பாடுகளையும் கவனமாகக் கேட்டார். கை நாடியையும் பிடித்துப் பார்த்தார். இரண்டு நிமிசங்கள் வரை மௌனமாக இருந்தார்.

“இதெல்லாம் பிதிர்க்கோளாறு. இப்பத்தைய காலத்தில் இதுகளைச் சொன்னால் விசரன் எண்டு சிரிப்பினம்”

“ஐயா சொல்லுறைதையும் கேட்கத்தானே வேணும். அனுபவம் இல்லாமலே சொல்லுறார்.”

“தம்பி சொல்லுறது சரிதான். இப்ப விஞ்ஞானம் கூடிக் போச்சது. அதாலை ஒருகரும் இதுகளை நம்புறதில்லை. அந்தப் பாலத்திலை எங்களை பெரியவர்கள் இந்த உயிரைப் பற்றி எத்தனையோ விசயங்களைச் சொல்லி சூக்கிருக்கினம். அதைப் பற்றிக் கதைக்கிறவனுக்கு இப்பத்தையில் ஆக்கள் விசர்ப்பட்டம் கட்டிப் போடுவினம்”

குருக்கள் ஏதோ ஒன்றைப் பற்றிச் சொல்லுவதற்குத்தான் முத்தாய்ப்பு போடுகிறார் என்று விளங்கியது. ஐயாவை நல்லாய் பாத்த பிறகுதான் குருக்கள் பிதிரைப்பற்றிப் பேசுறார். அப்ப பிதிகுக்கும் ஐயாவுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குதெண்டு குருக்கள் கண்டு பிடிச்சிட்டார் போல கிடக்குது.

இனி மடை வைக்க வேணும். கழிப்புக் கழிக்க வேணும் எண்டு துவங்கப் போகிறார்போல குருக்களைக் கூப்பிட்ட நேரம் பேசாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தேன். குருக்கள் சொல்லத் தொடங்கினார்.

“பின்னையள் தாய் தேப்பனுக்கு, கணவன் மனைவிக்கு எண்டு செத்தாப் பிறகு செய்ய வேண்டிய சில கடன்கள் இருக்குது. அதுநான் பிதிர்க்கடன் எண்டு சொல்லுறவை. துவசம், மானையம்

செய்யிறது, ஆடிப்பிறப்பு, விளக்கீடு, தைப்புசம் இப்படியான நாட்களிலே படையல் வைக்கிற தெண்டு சில பல விசயங்களை நாங்கள் செய்யவேணும். இதுகளைச் செய்யாமல் சிலபல பேர் விட்டிடுகின்ம்' என்று சொல்லி நிறுத்தினார் குருக்கள்.

சுற்றி இருந்தவர்களின் முகங்களை ஒவ்வொருவராக மேய்ந்த அவரது கண்கள் அம்மாவின் முகத்தில் குத்திட்டு நின்றன. அந்தப் பார்வையின் பொருளை உணர்ந்தவள் போல அம்மா சொன்னாள்.

‘‘நான் இந்த வீட்டுக்கு வந்ததிலை இருந்து உந்த மனிசன்ரை பட்டிட்கு அவிச்சுப்போட்டதும், பிள்ளையளைப் பெத்துக்கொட்டினதும் தான் மிக்சம்.’’ அம்மா தன்னுடைய அந்தாதியை ஆரம்பித்து விட்டாள் என்றுதுமே முத்தவள் உசாராகி விட்டாள்.

‘‘உந்தக் கந்தையெல்லாம் ஆர் கேட்டது. குருக்கள் ஜயா கேட்டதுக்கு மறுமொழியைச் சொல்லனன்...’’

‘‘நீ ஏன் துன்றாய்? நான் சொல்லுவன் தானே...’’

அம்மா முறாய்த்தாள். குருக்கள் குறுக்கே புகுந்து சமாளித்தார். அம்மா பல விசயங்களைச் சொல்லி முடித்தாள். ஆனால் எதுவும் குருக்கள் ஜயாவிறகுத் திருப்திப் படவில்லை. அவர் ஒரு முடிவுக்கு வந்தவராக என்னைக் கூப்பிட்டார். நான் இரண்டடி முன்னால் வைத்துக் குருக்களுக்கு நெருக்கமாக நின்றேன். அவர் எனது முது கில் இரண்டு தட்டினார்.

‘‘தமிழி, நீதான் கொய்யாவை அமைதியாக அனுப்பி வைக்க வேணும்,, என்று ஆரம்பித்தார் குருக்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. மற்றவர்களும் போகாமல் இருந்தது எனது கூழப்பத்தை அதிகரித்தது குருக்கள் தொடர்ந்தார்

‘‘கொய்யாவுக்கு ஒரு குடுக்கு மதி இருக்குது. அதைக் குடுத்தாப் பிறகுதான் அவர் நிம்மதியாகப் போக முடியும்’’ இதைக் கேட்டதும் அம்மாவும் முத்தன்றும் மீண்டும் ஆரம்பித்தார்கள். அவர்கள். காக்குடுக்குமதியோ என்று அங்கலாய்த்தார்கள். ஆனால் குருக்கள் விசயத்தைச் சொன்னபோது எல்லோரும் ஏமாந்து போனார்கள். உப்பிடியும் ஒரு கடன் இருக்குமோ என்று நம்பமுடியாமல் இருந்தது.

அம்மா இரண்டாம் தாரமாகத்தான் ஜயாவிற்கு வாழ்க்கைப் பட்டு எங்களைப் பெற்றாள். அதற்கு முன்னர் ஒரு பெண்ணை மனந்து இரண்டு பிள்ளைகளையும் பெற்றார். ஆனால் அந்த மூவரும் இறந்து போனார்கள். மருத்துவ வசதிகள் இல்லாத அந்தகாலத்தில் இது சாதாரண விசயம் தான். இதன் பிறகு மறுமனம் செய்து கொண்டதால் அந்தப் பிதிர்களுக்கு பிணடம் வைத்து சாந்தி செய்யாமல் விட்டு விட்டார். ஜயாவின் தகப்பணார் வேளைக்கே போய் விட்டார். ஜயா அப்போது சிறுவனாக இருந்தால் தகப்பணாரின் துவசம். மானையமும் கொடுக்கவில்லை.

“ ரகு தாயார் காலமானார். இப்படியாக பஜ பிதிர்க்கூடன் களைச் செலுத்தாமல் இருந்து விட்டார். இப்போது இவருடைய இறுதிப் பொழுதில் தமது கடன்களுக்காக அவர்கள் வந்து நிற்கி றார்கள். இவரே கடன்காரராக இருக்கும் போது இவரது ஆத்மா வையும் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவதிப்பட அந்தப் பிதிர்கள் விரும்பனில்லைப் போலும். அதுதான் இவருடைய உயிர் உடலை விட்டுப் போக முடியாமல் தத்தளிக்கிறது. எங்கள் குடும்பத்தில் மூத்த ஆண் வாரிக் நான் தான். ஐயாவுக்குப் பிதிர்க்கடன் செய்ய வேண்டியவனும் நான் தான். அதனால் அவருக்காக அவருடைய கடனையும் நானே தான் தீர்க்க வேண்டும் என்பது குருக்களின் கட்டளை.

அன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் தலையில் தண்ணீரை இறைத்து நன்றாகத் தோய்ந்து கொண்டேன். பூசை அறையில் வந்து அன்று பகல் முழுவதும். நோன்பிருப்பதற்குச் சங்கல் பித்துக் கொண்டேன். அடுப்படிப்பக்கம் எட்டிக் கூடப்பார்க்கவில்லை. அங்கே தடல் புடலாகப் பத்துக்கறிகளோடு சமையல் நடந்து கொண்டிருந்தது. நான் முடிந்த வரை எனது சிற்தனைகளை வேறு பக்கங்களுக்குத்திசை திருப்பினேன்.

இப்போது மத்தியானம் ஆகி விட்டது. அம்மா கஞ்சித் தெளிவை ஐயாவுக்கு புகட்டினாள். அது இடையில் உள்ளே போகாமல் நின்றது. எல்லோரும் பயந்து விட்டார்கள். சிறிது நேரத்தின் பின்னர் தொண்டைக்குள் இறங்கியது. ஒருபடியாக ஆறு மணிவரை நேரத்தை உருட்டி விட்டேன் முகத்தைக் கழுவித் திருநீறு சாத்தித் கொண்டேன். முத்தவன் ஒருதட்டத்தின்மேல் இலை பேச்டு அதிலே சோறு கறிகளைப் படைத்து எடுத்து வந்தான். கற்பூரம். தீப் பெட்டி என்பவற்றோடு ஒருளைநீரும் கத்தியும் எடுத்துக் கொண்டேன்.

எங்கள் வீட்டிற்கு கெற்குப் பக்கமாக உள்ள வயல் வெளியில் இறங்கி கொஞ்சத்துரை இருவரும் மௌனமாக நடந்தோா. அது ஐப்பசி மாதம். நெற்பயிர்கள் நிமிர்ந்து வளர்ந்திருந்தன வரம்பு மட்ட வயல்வெளி எங்கும் வெள்ளம் நிறைந்திருந்தது. தவளைகளின் சங்கீதம் அபஸ்வரமாக காதுகளைக் குடைந்தது நன்றாக இருட்டி இருந்தது. ஒரு குறுக்கு வரம்பில் இரும்பி இருவரும் நின்றோம். கற்பூரத்தைக் கொடுத்தினேன். படையல் சோற்றை வாங்கினேன் எரிந்து கொண்டிருந்த ஏற்பூரத்திற்கு முன்னால் இலையோடு படையலை எடுத்துவைத்தேன். இளநீரை மூன்றுமுறை கொத்தி படையலுக்குப் பக்கத்தில் வைத்தேன். ஐயாவுக்காக நான் தரும் இந்தப் படையலை ஏற்றுக் கொள்ளும்படி சொல்லி விட்டுத் திரும்பிப் பாராமல் ஈந்த வழியே வீட்டுக்கு தடத்தேன்.

முத்தவன் எனக்கு முன்னால் நடந்தாள். இருவரும் வீட்டுக்கு வந்தோம். ஒரு மணி சிட்டியில் நெய் நிறைத்து திரியிட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அந்த நெய் விளக்கை கையில் எடுத்துக்

கொண்டேன். பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு இருவரும் போனோம். அதுசிறிய கோயில் பலிபீடமண்டபம் திறந்தபடி தானிருக்கும். பலிபீடத்தின் முன்னால் சிந்ய விளக்கை வைத்து தீபத்தை ஏற்றினேன். கோயிலை மூன்று முறைவெல்லம் வந்தேன். தீபத்தின் முன்னால் நின்றபோது கண்கள் கலங்கின. ஜயாவின் உயிரை எடுத்து விடு என்று பிள்ளையாரிடம் வேண்டுதல் செய்யும் தூர்ப்பாக்கிய சாலியான மகன் அழுத்தானே வேண்டும். அழுது கொண்டு அந்த இடத்தில் மரங்போல நின்றேன்.

உள்ளம் நடுங்கியது. உடுகள் துடித்தன பட்டினி கிடந்ததால் உடல் வேறு தளர்ந்து போயிருந்தது. தலை சுற்றுவது போல இருந்தது. நின்ற இடத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். அந்த நேரத்தில் எங்கும் ஒரே அமைதி. இந்த அமைதியினாலே மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டது. என்னைப் பார்த்து முத்தவரும் அழுகி றாள் பெற்று வளர்த்து ஆளாக்கிய ஜயாவின் ஆவிப்பிரிந்து விடப்போகிறது. சுற்றந்தார் உடலை கட்டுவிடப் போகிறார்கள். எத்தனையோ எண்ணங்கள் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்தன.

நான் உலகப் பிரக்ஞா அற்றுச் சடமாகி விட்டேன். முத்தவள் முதுகில் ஆகராவாகத் தட்டினாள் அவள் எதுவும் பேசவில்லை. கையில் பிடித்து என்னை நிமிர்த்தினாள். இனிப் போகலாம் என்று சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். வீட்டுக்கு ந்து இரண்டு வாய் சாப்பிட்டு நொன்றை முடித்துக் கொள்ளலாம் என்று உட்கார்ந்தேன். சாப்பாடு செல்லவில்லை. மனம் என்னவோ போல் இருந்து. இருந்தாலும் ஒரு பெரிய கடமையைச் செய்துமுடித்ததாகச் சமாதானம் சொல்லிக் கொண்டேன். இவ்வளவும் முடிய எட்டு மனைக்கு மேஜாகி விட்டது.

முத்தவள் ஜயாவிற்குப் பால் புகட்ட எடுத்துக் கொண்டு போனாள். அனங்கு மனம் குழம்பித் தானிருந்தது ஒன்பது மணியாகியது. எல்லோரும் அங்கங்கே சரிந்து நாரியை நிமிர்த்திக் கொண்டார்கள். ஜயா மூக்கு விடும் சத்தம் ஏகாஞ்சம் பலமாகி வருவது போல இருந்தது. மற்றவர்களும் இதை கவனித்திருக்க வேண்டும். அம்மாதான் முதலில் சொன்னாள்.

“கொய்யாவின்றை சத்தம் எண்க்குப் பயமாய்க் கிடக்குது என்னண்டு பாருங்கோ” எல்லோரும் எழுமபி விட்டார்கள். கொஞ்சத்தூரத்தில் மாமாவின் விடு இருக்கிறது. எங்களுக்கு இப்படி ஏதாவது அவதி அந்தரத்துக்கு அங்கேதான் உதவிக்கு ஒடுவோம். குமபி ஒடிப்போய் மாமாவையும் மாமியையும் கூட்டிக்கொண்டு வந்தான்.

இவ்வளவு காலமும் அசைவற்றுக் கிடந்தவர் காலால் இரண்டுதரம் படுக்கையில் உழந்தார். மூச்சவிடுவதற்கு திக்குமுக்காடுவது போல இருந்தது. பெரிய மரம் ஒன்றை அரிவது போல அவர் மூச்சவிடும் சத்தம் கேட்டது. அம்மாவும் முத்தவரும் தலை

யில் அடித்துக் கொண்டு அழுதார்கள். நான் அப்படியே உறைந்து போனேன். இன்னும் தமிழ் வரவில்லை. முச்சக்கு இடையில் விக்கல் எடுப்பது போலக் கேட்டது, இப்போது எனக்கு பிள்ளையாருக்கு முன்னால் ஏற்றிவைக்கப்பட்ட நெய்விளக்கு மனத்திரையில் தெரிந்தது அந்தத் தீபச்சடர் படிப்படியாக குறைந்து கொண்டு உந்தது. ஜயா முச்ச விடுவது கேட்டுக் கொண்டிருந்தது. தீட்டரென்று அந்தத் தீபச்சடர் பிரகாசித்து மேலே எழும்புவது போல இருந்தது. பெரிதாக ஒரு விக்கல் உத்தம், கொடர்ந்து கால்களை உதைப்பது போலக் கேட்டது. மச்சாள் என்று கூப்பிட்டுக் கொண்டு மாமி ஒடி வந்தாள். அம்மாவும் மூத்தவரும் என்றை ஜயா என்று கத்தினார்கள் என் காதுகளில் அவர்கள் அல்லும் சத்தத்தை தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை.

முற்றும்

(வாவும் கற்பணை)

## 11 - முற்றத்து வேப்பமரம்

போன்னையர் விட்டு பரந்தாமனின் மேனியைப் போல ஒரு பச்சை மாமலை இருக்கிறது. நாற்பது வருடங்களுக்கு மேலாகவே அந்க வேப்பமரம் அங்கே நிற்கிறது. வைகாசி மாதத்துச் சோழக்க காற்று ஒரு முறை உண்ணி ஊதி ஒய்ந்த போது அந்த மரமும் ஒரு முறைதனது பாரிய தலையை அசைத்து விட்டு நிலை கொள்கிறது காலை எட்டு மணியிருக்கும். விளக்குமாறும் கையுகாக வேப்பம் சருகை மெல்ல மெல்லத் தட்டுவதும் பின்னர் தமது உடலை நிறுத்தி விளக்கு மாற்றுத் தடியில் தாங்கிக் கொண்டு நிற்பதுமாக அந்தக் காலைப் பொழுதைக் கழிக்கிறார் பொன்னையர்.

வயது எழுபதைத் தாண்டி விட்டது அந்தக் காலத் துப் பழஞ்சோற்றிலும், ஓடியற்புட்டிலும் வளர்ந்த உடம்பு. ஜிளமையில் இறுதி இரும்பு போலிருந்த தேகம். இப்போது தொய்ந்து தொளதொளத்து விட்டது. விளக்கு மாற்றுக்கு முண்டு கொடுத்தபடி நின்ற அவரைப் பட்டலைப் பக்கமாக வந்த “ஆப்பு அப்பு” என்ற வார்த்தைகள் அந்தப் பக்கமாக திரும்ப வைத்து விட்டன. இது அவருக்கு பழக்கப் பட்டங்கள். இரத்தோட்டம் குறைந்து செயற்திறனும்

குன்றிய அவரது மூளை கொஞ்ச நேரம் கடுமையாக உழைத்து அந்தக் குரலுக்குரியவன் சின்னராசா என்று கண்டு பிடித்தது.

பொன்னையருக்கு ஆம்பிளைப் பிள்ளையள் இல்லை. இரண்டு பெண்களை மட்டும் பெற்று வளர்த்து விட்டு சின்னம்மா, அதுதான் பொன்னையரின் மணைவி சிவலோகம் போய் விட்டாள். முத்தவருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்தது. புருசனோடு குடித்தனம் பண்ணு வதற்கு போய் விட்டாள். பொன்னையரின் இரண்டாவது பெண் மரகதத்திற்கு உத்தியோக மாப்பிள்ளை கிடைத்தது.

உத்தியோக மாப்பிள்ளை வந்தாலும் வந்தார். மரகதம் தலை கீழாக மாறிவிட்டாள் காலுக்குச் செருப்பு போடாமல் முற்றத்து மண்ணண்யே மிதிக்க அஞ்சினாள். தனது கணவனின் உத்தியோகத்தால் தன்னுடைய அந்தஸ்து சமூகத்தில் உயர்ந்து விட்டதாக அவள் எண்ணினாள். அதனால் உயர்ந்து விட்டதனது அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டுமே என்ற தலிப்பும் கூடவேயிருந்தது.

வயதாகி விட்ட பொன்னையரை கால் கட்டுப் போட்டு வீட்டிலேயே இருக்கச் செய்து விட்டாள் எந்தக் தோட்டமும் வயலும் அவளை வளர்த்ததோ அவற்றை குத்தகைக்கு விட்டுவிட்டாள் அவருடைய கணிந்த வாழ்வின் கடைசி அத்தியாயம் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. மனிதன் மீண்டு மொருமுறை குழந்தை யாகிறான் அப் போது அவன் தனது பிள்ளைகளிடமே மாட்டிக்கொள் கிறான்.

இப்போது சின்னராசாவும் அவனோடு கூடவந்தவ னும் ஆளுக்கொரு கோடாரியை தோளில் சாய்த்தபடி பொன்னையரின் முன்னால் நிற்கின்றனர். முதுமையால் கொஞ்சம் டிம் ஆகிப்போன கண்களால் இருவரையும் ஏற இறங்கப் பார்க்கிறார். அந்த இருவரும் அவருக்கு யம தூதுவர் போல தோன்றினார்கள். அவர் இன்னும் வாய் திறக்கவில்லை மீண்டும் சின்னராசாவே பேசினான். “என்ன பொன்னையாப்பு தெரியேல்லையே? அது நான்தான் சின்னராசா. மரகதம் அக்கா வரச்சொன்னவ, அதுதான் வந்தனான்.” இப்போது பொன்னையரிடம் இருந்து சில வார்த்

தைகள் வந்து விழுந்தன. “விறகு ஏதும் கொத்தப் போறியலோ? கேஸ்டாரியோடை வந்திருக்கிறியள். “இல்லையணை, உந்த வேம்பைத் தறிக்கட்டாம். என்று சாதாரணமாகவே சொன்னான் சின்னராசா.

சுப்பர்சொனிக் போட்ட குண்டு வெடித்தது போல அந்த வார்த்தைகள் கிழவரின் காதுகளில் நுழைந்தன. அவரது ஊக்கமிழந்த உணர்ச்சி நரம்புகள் ஒவ்வொன்றிலும் ஏறி உடல் முழுவதும் பவனி வந்தன. அவரது இதயம் தன்னால் முடிந்தவரை வேகமாக அடித்துக் கொண்டது. பொன்னையரின் உடல் நடுங்கியது தலைசுற்றியது. விழுந்து விடாமல் இருப்பதற்காக விளக்கு மாற்றுத்தடியை தாங்கிப் பிடித்துக் கொண்டார். மற்றவர்களைப் பொறுத்தவரை அது வெறும் மரமாக இருக்கலாம். ஆனால் பொன்னையரை பொறுத்த வரையில் அந்த வேப்பமரத்திற்கு எத்தனையோ பரிமாணங்களுண்டு. முதியோர் இல்லத்திற்கு இன்னும் அனுப்பி வைக்காத குறையாக வீட்டின் ஒரு மூலையில் வேண்டாத ஒரு பொருளாகக் கிடக்கும் பொன்னையருக்கு உறவுக்காரனாக இருக்கிறது

அவருடைய மனம் சங்சலப்படும் போது அவருக்குப் பேச்சுத்துணையாக இருந்து அமைதி அளிக்கும் நல்ல நண்பன் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் தனது நிழலைப் பரப்பி அவரது முதிர்ந்த உடலுக்கு இதமான அசவணைப்புக் கொடுக்கும் தாய். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மறைந்த மனைவியின் நினைவுகளைத் தனது ஒவ்வொர் உறுப்புக்களிலும் சுமந்து கொண்டிக்கும் ஒப்பற்ற நினைவுப் பெட்டகம்

இற்றைக்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர் அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாக வந்தார் செல்லத்தின் பெற்றோருக்கு அவள்தான் ஓரேயோரு பிள்ளை. தகப்பன் நேரத்தோடு உலகவாழ்வை முடித்துக் கொண்டு போய்ச் சேர்ந்து விட்டார். பொன்னையிரின் மனவாழ்க்கைக்கு அந்த வீட்டில் ஒரு விதமான இடையூறும் இருக்க வில்லை. செல்லத்தின் தாய் எங்காவது ஒரு மூலையில் சுருண்டு படுத்து விடுவாள்.

வயலுக் கென்றாலும் சரி. தோட்டத்துக்கு என்றாலும் சரி அதிகாலையிலேயே ஆதவன் கடவில் நீராடி தன்

வனகுங்குமக் குளம்பால் அலங்கரித்து அழகு காட்டும் முன் னரே வேலைக்குப் போய் விடுவார். ஒன்பது மணிக்கு மேல் தன் கரங்களில் கதிரவன் கொள்ளிக் கட்டைகளை எடுத்து விடுவான். அதற்கு மேல் ஆற்றாமல் ஓடி வந்த வேப்ப மரத்திலே முதுசைச் சாய்ந்துக் கொண்டு கண்களை மூடி தலம் இயற்றிக் கொண்டிருப்பார்.

எத்தனையோ அடியவர்கள் நீண்ட தவமிருந்தும் ஆண்டவன் தரிசனம் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆனால் இவரின் தவத்திற்கு உடனே அம்பிகை காட்சி கொடுத்து விடுவான். தயிர் விட்டுப் பிரைந்த பழங்கோற்றுக் குழையல் கட்டி ஒரு கையிலும் தண்ணீர் செம்பு மறுகை யிலுமாக அவரது அம்பிகை காட்சி கொடுப்பார். அவளது கையால் தனது கையைக் கழுவிலிட வேண்டும் என்பதற் காக அவளையே பார்த்துக்கொண்டிருப்பார் பொன்னையர்.

ஒவ்வொரு நாள் பார்க்கும் பொழுதும் அவளது பொலிவு ஒவ்வொன்று விற்மாக ஜால வித்தை காட்டி அவரை ஆட்கொண்டு விடும். அவரது காய்ப்பேறிப் பூரட்டுக் கரங்களை அவளது மென்மையான கரங்கள் பற்றும் போது அவர் அடைகிற ஆண்ந்தத்தை எப்படி சொல்ல முடியும்? சில வேளைகளில் அவளது கைகளைப் பிடித்திமுத்துகிருள்ள லீலைகள் டிரிய ஆரம்பித்து விடுவார். அது அவளுக்கு பிடிக் காதது போல பொய்க் கோபம் காட்டுவாள். அந்தச் சூரிய காந்தி முகத்தில் படரும் ஊடலும் நாணமும் கண்டு தமக்குத் தெரிந்த காதல் பாட்டுக்களைப்பாடி அவளை சிரிக்க வைத்திருக்கிறாரா.

அத்தனை சேட்டைகளுக்கும் பிறகு அவள் சேற்றுத் திரளைகளை உருட்டி உருட்டி கவர் கரங்களில் போடுவாள் அவர் மளைகளென்று அவற்றை உள்ளே தள்ளுவார் நிலாக் காலங்களில் மரத்தடி கோல் பேசாக மாறிவரும். பால் நிலவில் குளித்தபடி நிலாச்சோறு உண்பதில்தான் எத்தனை ஆண்ந்தம் அவர்களுக்கு சில வேளைகளில் தமக்கு ஊட்டி விடச் சொல்லி முரண்டு பிடிப்பார். திவர்களில் காதல் லிளையாட்டைப் பார்த்து நிலாப் பெண்ணுக்குக் கூட சில வேளைகளில் நாணம் வந்து விடும். அவள் தனது முகில் ஆடையை இமுத்து முகத்தை மறைத்துக் கொள்வதுமுண்டு.

இப்படியாக அவரது இனிய வாழ்க்கைப் பக்கங்கள் எத்தனையோ இருக்கின்றன அவை அனைத்தையும் இந்த முற்றத்து வேப்பமரம் பதிவு செய்து வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மரத்தைத் தறிப்பதற்கு அவரது மகள் ஆட்களை வரவழைத்திருக்கிறாள். அந்த மரத்தை அழிப்பதற்கு கங்களும் கட்டிக் கொண்டிருக்கும் மகள்கூட அதனடியில் மன்னிலையாடி படுத்துறங்கி வளர்ந்தவள் தான் அதற்காக வாவது கொஞ்சம் நன்றியுணர்வு இருக்க வேண்டாமோ?

இந்த மன்னில் நன்றியுணர்வு செத்து விட்டதா? ஒரு வேளை இந்த வேப்பமரமும் முதுமைப் பருவத்தை அடைந்து விட்டதா? அந்த மரத்தை அவர் கண் முன்னே வெட்டி வீழ்த்தப் போகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு அவர் வாயில்லாப் பூச்சியாக தடுக்கத்திராணி யற்று நிற்கிறாரே. இது காலத்தின் கோஸ்மா? அல்லது தலை விதியா? இல்லை எல்லாம் வெறும் நாகரீக மேசகத்தால் வந்த வினை.

நாகரீகமாக நாலு பூரங்கள் வைத்து வளர்க்க முடியாமல் இந்தக் கிழட்டு வேப்பமரம் முற்றம் முழுவதை யும் ஈக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. வகை வகையான குறோட்டன்கள், எவர்கிறின்கள், அகலமான இலைகளைப் பரப்பும் சட்டித் தாவரங்கள், வில்லிகள், கள்ளிகள் -- இப்படியெல்லாம் இருந்தாலே வீட்டில் நாகரீகமான மனி தர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இவற்றின் நடுவே ஒரு அல்சேன் நாயும் கட்டி விட்டால் எவ்வளவு விஶேஷம், சும்மா நின்று குப்பையைக் கொட்டுகிற இந்த மரத் தால் யாருக்கு என்ன ஸாபம்?

ஆரம்பத்தில் மரத்தை வெட்டுவது பற்றிக்கைத் தான் எழுந்த போது கிழவர் எதிர்ப்புக்குரல் எழுப்பத்தான் செய்தார். மாரித்தவள்களின் கத்தலுக்கிடையே நூல்ம்பின் நொய்ந்து போனசத்தம் எப்படிக் கேட்கும்? இப்போது வெட்டுவதற்கு ஆளும் வந்தாயிற்று கிழவர் தலையை நிமிர்த்தி சின்னாசாவைப் பாாத்தார். அவருடைய கண்கள் அனைப் போகச் சொல்லி மன்றாடின. ஆனால் இந்த பரிபாலையைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு சின்னாசா விடம் பக்குவமில்லை. அவனுடைய குறியெல்லாம் வேலை

முடிந்து போகும் போது கிடைக்கும் ரூபா நேசட்டுக்களில் தான் "உவரோடை நின்டால் இன்னு முழுக்க நிக்க வேண் டியதுதான். வா, மரகதம் அக்காவைப் பாத்துக் கொண்டு வருவம்" என்று கூடவத்தவணையும் கூட்டிக் கொண்டு வளவுப்பக்கமாகப் போனான் சின்னராசா.

பொன்னையரால் நிற்க முடியவில்லை. விளக்கு மாற்றை கீழே போட்டு விட்டு அப்படியே நிலத்தில் குந்தி விட்டார். மேலே அண்ணாந்து பார்த்தார். வானத்தில் அலைந்து கொண்டிருந்த மேகக் கூட்டங்கள் ஒன்றாக அவை வகுத்து நின்றன. சோழக்க காற்று மீண்டும் ஒருமுறை பல மாக வீச அந்த வேப்பமரம் உடல் சிலிர்த்து ஒரு ஆட்டம் ஆடி ஓய்கிறது. பிஞ்ச பிடிக்காமல் காய்ந்து போன கொஞ்சப் பூக்களும், பழுத்த இலைகளுமாய் பொன்னையர் மீது புஸ்பாஞ்சலி செய்கிறது. அந்த மரகத மாமலையையே பார்த்தபடி மரக்கட்டை போல உட்கார்ந்திருக்கிறார் அவரது உள்ளத்தில் இன்னும் சிறிது நேரத்தில் மரம் சாய்ந்து விடப்போகும் அந்தக்கொடிய காட்சிகள் படமாய் ஓடிக் கொண்டிருக்கின்றன.

எல்லாமே கனவுதான். பொன்னையரின் இத்தனைவயது வாழ்க்கை அதுவும் வெறும் கனவுதான். அந்தக் கனவுக்கு ஒரு பதிவேடு எதற்கு? அந்தப் பதிவேடு டிற்காக அவர் ஏன் இப்படி அங்கலாய்க்க வேண்டும்? உள்ளம் துடிக்க வேண்டும்? அர்த்தமற்ற சிந்தனைகள் அர்த்தமற்ற வாழ்க்கை. இரண்டு பேராகச் சென்றவர்கள் மரகதத்தையும் கூட்டிக் கொண்டு மூன்று பேராக வருகிறார்கள். "உதென்ன மரத்துக்கு கிழை இருந்து கொண்டு காலமை ஓவ்வளவு நேரமும் என்ன வரம் வேண்டுறியள்? வரம் வாங்கின்து போதும். எழுபயி இஞ்சாலை வாருங்கோ சின்னராசா வேம்பைத் தறிக்கப் போறான்" என்று மரக்கதம் சொன்ன வார்த்தைகள் குழவரை தடுக்கிட வைத்தன

கையை நிலத்தில் ஊன்றியபடி தமது வயதை உடலை மென்ல மெல்ல உயர்த்த முயல்கிறார். மெதுஸாக எழுந்து ஓவ்வொன்றாக அடிகளை எண்ணி வைத்தார். சின்னராசாவும் அவன்று கூட்டாளியும் தோளில் சாய்க்கப் பட்ட கோடாரிகளுடன் பொன்னையருக்கு எதிராக வேப்ப

மரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். மரக தம் தான் நின்ற இடத்திலேயே தனியாக நின்றாள். கிழவர் மெல்ல மீஸ்ல தள்ளாடிக் கொண்டு வருவதைப் பார்க்க அவருக்கு எரிச்சலாக இருந்தது.

“நின்டு அரச்சமன் கெதியா வாருங்கோ. மரத்தையெல் வே தறிக்கப் போறாங்கள். வயது போனால் சொல்லுறதும் விளங்கிறேல்லை” என்று தனது எரிச்சலை அவர் மீது கொட்டித் தீர்த்தாள் ஒரு படியாக கொஞ்சத் தூரம் நடந்து வாசர் படிக்கட்டுவரை வந்து வீட்டார் பொன்னையர் சின்னராசாவும் மற்றவனும் இப்போது மரத்தின் அடியில் போய் நின்றார்கள். மரத்தடியில் நின்று சின்னராசாவும் சூட்டாளியும் சாரங்களை வரிந்து கட்டியவாறு கோடாரி கணை எடுத்துக் கொண்டு மரத்தின் எதிர் எதிராக நின்று நிலையெடுத்துக் கொண்டார்கள். படிக்கட்டை நெருங்கிய பொன்னையர் இரண்டே எட்டில் வீட்டுக்குள் போயிருப்பார். படியில் ஏற மனமில்லாமல் தாக்கிய காலைக் கிழே வைத்தார். அந்த வேப்பமரம் சாய்வதற்கு முன் ஒரு தடவை கடைசியாகப் பார்த்து விடுவோம் என்று அவரது மனத்தில் தோன்றியது. மெதுவாக தான் நடந்து வந்த பக்கமாக தன் உடலை திருப்பி நோக்கினார்.

அவர் நோக்கிய அந்தக் கணமும், சின்னராசா ஒங்கிய கோடாரியை மரத்துக்கு வீசிய அந்தக் கணமும் ஒரே கணமாய் இருந்தது. கோடாரி மரத்தின் மீது விழும் கூட்சியை காணுகின்ற சக்தி அவரது கணகளுக்கில்லை போலும் கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன. “ஜேயா அம்மா” என்று அவலக்கருல் வெளியிப்பட்டு அந்த முற்றம் முழுவதும் எதிரொலித்தது அடுத்த நொடி கிழவர் தடாள் என விழுந்து வீட்டார். கிழவர் மீண்டும் எழுந்திருக்கவே யில்லை இனி எல்லாரும் சூடிழுப்பாரி சொல்வார்கள்.

ஒப்புக்குச் சொல்லப்படுவது தானே ஒப்பாரி. இனி நடக்கப் போவதெல்லாம் வெறும் ஒப்பணைகள் தான். பொன்னையா என்ற ஒரு மனிதனின் கதை முடிந்து விட்டது முற்றத்து வேப்பமரம் இன்னும் நிற்கிறது.

(முற்றும்)

(யாவும் கற்பண)

## 12 - அம்மம்தாக் குழல்

வெறிச்சோடிக் கிடக்கிறது

திருவிழா முடிந்து கூட்டம் கலைந்த சேயில் போல் அந்த வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்த அமைதியில் முற்றும் தூர்த்தவன் போல அடுப்படிக் குந்தில் இருந்த படி யே எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மோகன். அவனுடைய தலைமுடி கலைந்திருந்தது. சேட கூடப் போட்டுக் கொள்ளவில்லை. திடீரென்று அவனையு மறியாமல் சிரித்து விடுகிறான். அந்தச் சிரிப்பு நீடிக்கவில்லை. சற்று நேரத்திற் கெல்லாம் அவனது விழிபோரங் களில் நீர் கட்டிவிடுகின்றது. கண்களிலிருந்து பெருகிய நீர் அவனது சாரத்தை நடைக்கின்றது. அங்கே அடுப்படித் திண்ணையில் ஓர் ஆட்டுக்கல் கிடக்கிறது. மற்றவர்களின் கண்ணுக்கு வேண்டுமானால் அதுவெறும் ஆட்டுக்கல்லாக இருக்கலாம். ஆனால் அது தாழ்மகாலில் உள்ள ஒரு அழிய சலவைக் கலதூண் போல மோகனுக்குப் படுகின்றது

வழக்கம் போன்று இன்றைக்கும் கலையில் ஆபீசக் குப் போனான். அவனால் கதிரையிலிருந்து வேலையைக் கவனிக்க முடியவில்லை. பேசாமல் லீவை எழுதி வைத்து விட்டு வந்துவிட்டான். மைவினியைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த வீட்டுக்கு முன்று ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தான். அவனுக்குத் தாய் இல்லை, அப்பா கிளி நொச்சியில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் அவரது அண்ணனோடு போய் விட்டார். இளம் குயில்கள் இரண்டும் அந்தக் கூட்டில் வாழ ஆரம்பித்த காலம் அது மைவினி இயல்பாகவே அழகானவள்தான். ஆனால் மோகனுக்குப் பிடித்ததெல்லாம் அவளது குணச்சித்திரம் தான். அந்தச் சித்திரத்தில்தான் எத்தனை எத்தனை வண்ணக் கலைகள்.

பின்னை போலச் சின்னங்குவாள் அடம் பிடிப்பாள். திமீர் என்று ஒரு சோக்கிரட்டைசாகவோ ரூசோ ஆகவோ மாறித்தத்துவம் சொல்வாள். முரட்டுத்தனமாகக் காளியாகவும் மாறலாம். சாந்த சொருபியாகவும் இருப்பாள். எந்த நேரத்தில் எப்படி இருப்பாள் என்பதை நவீன கொம்பியூட்டரில் கூடச் சரியாகக் கணிக்க முடியாது.

அந்த வீடு முழுவதும் தன்னுடைய முத்திரையைப் பதித்து விட்டு இந்த உலகையே விட்டுப் போய் விட்டாள் மைவிழி அவனுக்கு இந்த முப்பது நாட்கள் மிக நீண்ட காலமாகவே தோன்றின. அவள்து நினைவுகள் கூட்டும் இல்லாவிட்டால் அவன் என்னவாகி இருப்பான் என்று கற்பணையில் கூடப் பசர்க்க முடியவில்லை. இப்போது அவன்து உணர்வுகளை உரோஞ்சி விட்டுக் கொண்டு அந்த ஆட்டுக் கல்லுக்கிடக்கிறது அப்போது கல்யாணம் முடிந்து புதுமாப்பிள்ளையாகி இருந்தான் ஆப்ரீசில் கழியும் நேரம் முழுவதும் அவனுக்கு அவப்பொழுதாகவே இருந்தது. முன்பின் அவ்வளவு அறிமுகம் கூடஇல்லை அவள் மனைவி என்ற பதவிக்கு வந்து பத்து நாள் கூட ஆகவில்லை. அவள் மீது பித்துப் பிடிக்கத்து போல் ஆகிவிட்டான் அவன் தன்னை மறந்து தன் நாயம் கெட்டு தலைவியே கதியென்ற அளவுக்குப் போய்விட்டான்.

“அன்றைக்கு நல்லார்க்கந்தனுக்கு பத்தாம் திருவிழா. இன்றைக்கு மஞ்சம் பார்க்கப் போவமே மைவிழி கேட்டு முடிப்பதற்குள் துள்ளிக்குதித்தான் மோகன்.

“ஓ. கே நாலுமணிக்கு ரெடியாக இரும். நான் வந்த உடனை போவம்” என்று ஆரவததோடு சொன்னான் இன்றைக்குத்தான் முதன் முதலாக மைவிழியை வெளியில் கூட்டிப் போகப் போகிறான். புதுப்பொண்டாட்டி. புது மோகம்.

நாலுமணிக்கு சொன்னபடி மோகன் வந்து விட்டான் ஆனால் மைவிழி இன்னும் வெளிக்கிடவில்லை. “என்ன மைவிழி கோயிலுக்குப் போக வேணும் என்று சொன்னீர். ஒரு ஆயத்தத்தையும் காணன். ஏன் பிளாணை மாத்திப் போட்டிரோ” கேட்டான் மோகன் “அதில்லை, நீங்கள் என்னன்டு வரப் பேசியன்? ஜீன்சா இல்லாட்டி வேட்டியா? அதுக்கு தக்க மாதிரித் தான் நான் வெளிக்கிடுவன்” பதில் சொன்னாள் மைவிழி மோகனுக்குச் சிரிப்பு வந்தது.

அவளிற்கு எது பிடிக்கும் என்று கேட்டான். அவள் வேட்டிதான் பிடிக்கும் என்றாள். ஒழுபடியாக வேட்டியை கட்டி முடித்தான். வேட்டியோடு நடத்திய போராட்டத் தின் தீவிரத்தால் மைவிழி என்ன செய்கின்றாள் என்பதைக்

கவனிக்கவேயில்லை. அவள் தயாராக வந்து நின்ற போது அசந்து போய் விட்டான். கோயிலடிக்கு வந்துசேர ஜந்தரை மணிக்கு மேலாகி விட்டது. மஞ்சம் இழுக்கப்பட்டு போய்க் கொண்டிருந்தது. எங்கும் தலைகளே தெரிந்தன. அவள் மைஸியியின் கைகளைப் பற்றிக் கொண்டான். பின்னால் அவளைத் தவற விட்டு விடுவேனோ என்ற அச்சம் அவனுக்கு

மஞ்சம் வடக்கு விதியை நெருங்கி விட்டது. மைஸியில் சினுங்கினாள். உள்ளேபோய் அர்ச்சனை செய்யமுடியாதுந் தச் சனத்துக்கை நான் செத்துப் போவன். வாருங்கோ கடையளைப் பாத்துக்கொண்டு வருவம்.” கடைத்தெருப்பக்கம் போய் இரண்டு ஜூங்கிறீம் சாப்பிட்டு விட்டு இடத்தைக் காலி பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். கோயிலடியில் நின்ற சனக்கூட்டம் அந்த அளவிற்கு அவளைக் கொண்டு வந்து விட்டது

அவனுக்கடைய பிடியை உதறிக் கொண்டு கவனி விருந்து வெளியேறிய கல்லாகப் புறப்பட்டு விட்டாள். முதலில் இருந்த காப்புக் கடையில் சில பெண்கள் கூடி நின்றனர் அவர்களை யெல்லாம் தள்ளிக் கொண்டு நுழைந்துள்ள அவளிற்குப் பின்னால் வீடியோக்கமராவாகத் தொடர்ந்தான். அவளோடு அந்கக் கடைக்காரன் பட்ட பாட்டை நினைக்க அவனுக்கே பரிதாபமாயிருந்தது. கடைசியில் வாங்கியது என்னவோ ஒரு சோடிகாப்புத்தான்

ஆளால் கடைக்காரன் அந்தப் பதினைந்து நிமிடங்களில் தனது கடையில் ஸ்ரோக்கையே சரி பார்த்துக் கொண்டான். “காப்பு வாங்கியாச்ச, இனி என்ன வீட்டை போவம்” என்று அளாக்குறையாகக் கேட்டான் “பொறுங்கோப்பா, இன்னும் ஏதாவது ஊங்குவம்” வீட்டுக் குத் தேவையான ஒரு பொருள் வாங்கலாம் எனச் சொன்னாள். இந்த அளவிலேபே அலுத்துப்போன அவன் தனதலையெழுத்தையே நொந்து கொண்டான். இதுவரை காலமும் கோயிலுக்குப் பக்கியோடு வராத்தால், “முருகா என்னைத் தண்டித்து விடாதே” என்று முன்ன் முறையாக மனமுருகி வேண்டிக் கொண்டான். காப்புக் கடையால புறப்பட்டவள் அடுத்தாற் போலிருந்த பொம்மைக் கடைக்குள் நுழைந்தாள் இப்போது யாருக்கு விளையாட்டு சாமான்

வாங்கப் யோகிறாள். நடப்பது நடக்கட்டுக் போமலிருப் போம்” என்று முடிவு கட்டினிடான்.

அந்தக் கடையை ஸ்டாக் எடுக்க ஆரம்பித்து விட்டாள். “அம்மா ஒருவரிற்கு மட்டும் வியாபாரம் செய்ய நாங்கள் கடை போடவில்லை.” என்று கடுகடுப்பாகச் சொன்னார் கடைக்காரர். ஆனால் நானும் சாங்கன் வாங்கத்தானே வேணும் என்று அவரை மடக்கினாள். கடைக்காரனை நோக்கி இலேசாகக் கண்களைச் சிமிட்டினாள் மேரகன். அவர் எதையோ புரிந்து கொண்டவர் போலப் பதிலுக்குத் தலையை ஆட்டிக் கொண்டார். ஒரு படியாக தான் பெரியதொரு ஆபத்திலிருந்து தமிழ் விட்டதாக நினைத்துக் கொண்டான். அவன் அங்கே வாங்கிய விலை யாட்டுப் பொருளைக் கண்டதும் மோகனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

ஒரு அம்மம்மாக்குபுலை வாங்கினாள். அதிலே உள்ள பலுனுக்குள் காற்றை ஊதி நிறைத்தாள். அதன் வாயைக்கைப் பெருவிரலால் பொத்தியபடி அவனது காதுக்குள் பிடித்துக் கொண்டாள். சட்டென்று விரலையும் எடுத்தான். எல்லாம் ஒரு நொடிக்குள் முடிந்தன. இதனைச் சுற்றும் எதிர்பாராத அவன் அந்தக் குழலோடு சேர்ந்து கத்தி விட்டான். சுற்றி நின்றவர்கள் ஏதோ ஒருச்சுவபான சர்க்கஸ் பார்ப்பது போல அவர்களைப் பார்த்தார்கள் அவனுடைய ஆயில் நஸ்பர்கள் பார்த்திருக்கக் கூடாதே என்று மீண்டும் முஞ்கணை மன்றாட்டமாக மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.

மைவிழியின் போக்கிலேயே விட்டு விட்டால் தான் வெளியே நடமாட முடியாதென்பதை உணர்ந்து கொண்டான். திட்டரென ஒரு அருமையான யோசனை தோன்றியது ஜஸ்கிறீம் வாங்கள் நிற்கும் பக்கமாக கூட்டிக் கொண்டு போனான். வானைக் கண்டதும் அம்மம்மாக்குமல் ஒவித்தது “இரு இரு ஜஸ்கிறீம் வாங்கி உன்வாயை அடைக்கிறேன்” என்று தன் மனதுக்குள் கறுவிக்கொண்டான். இரண்டு ஜஸ்கிறீம்களை வாங்கிக் கொண்டான். அவனும் இரண்டு ஜஸ்கிறீம்களையே எதிர்பார்ப்பவள் போல அந்தக்குழலை இடுப்பல் செருகிக் கொண்டு இரண்டு கைகளையும் நீட்டி

னாள். அடக்டவுளே நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறதே.

ஒரு ஜஸ்கிரீஸை அரைவாசி சாப்பிட்டு விட்டு மிகுதி யை அவனுக்கு நீட்டினாள். வாங்காமல் விட்டால் விபரீத மாக வந்திடலாம் என்ற அச்சத்தால் உடனே அதை வாங்கிக் கொண்டான். “இரண்டிலும் உங்களுக்கு அரைவாசி தாறன். அப்ப உங்களுக்கும் முழு ஜஸ்கிரீஸ் வந்து விடும்” என்றாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது கை இடுப்புக்குச் சென்றது, மறு நிமிடமே அம்மம்மாக்குழல் கைக்கு வந்து விடவே இந்த முயற்சியிலும் தோற்றுப் போனான். இப்போது சுவாமி உள்ளே போய் வசந்த மண்டபப்பூசை மணி ஒலித்தது. அதைச் சாட்டாக வைத்துக் கொண்டு சரி இனிக் கோயில் பூட்டப் போயினம். நாங்களும் போவம் என்று சொல்ல நினைத்தான்.

ஆனால் மைவிழி முந்திக் கொண்டாள் ‘பூசை ஆகு தப்பா இனி எல்லாரும் வீட்டை போயிடுங்கள் வீட்டுச் சாமான்கள் ஏதாவது வாங்கிக் கொண்டு நாங்களும் போவம்’ என்றாள். எப்போதும் அவனுடைய முயற்சிகள் சாண் ஏற்றுமூழ்ம் சறுக்கிக் கொண்டுதான் போகிறது ஏதாவது அண்டாவா குண்டாவா வாங்கப்பே கிறாள்? ஏதும் நாகரீக மான பாவனைப் பொருளாகத்தானே வாங்குவாள் என்று நினைத்துக் கொண்டான்.

ஏக் பீற்றர், ஸ்க்கிறாப்பர், முன்னுக்காண்டி, பிரெட் னநவ் இப்படியான பொருட்கள் அவன் கண்முன் பளிச் சென்று தோன்றி மறைந்தன. தும்ரென்று ஒரு பெரிய அண்டாவும் தோன்றியது. ஆ ஆ என்று அவனை அறியாமலே கத்திவிட்டான். நல்ல வேணை மைவிழியின் மூழல், அலதி ஒய்ந்தது. அவன் பிழைத்தான் வாழ்க்கையில் எஞ்சியுள்ள காலத்திற்கு எப்படி அவன் தன்னைத் தயார்ப்பண்ணிக் கொள்ள வேண்டுமென்பதை இன்றைக்கு அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனத் தீர்மானித்துக் கொண்டான்.

முதலில் இருந்த கண்டயில் பாய்களும். பெட்டிகளும். கடகங்களும் இருந்தன. இதிலே ஏதாவது வாங்கித் தொலையட்டும் என்று அந்தப்பகுமாகப் போய்ச் சேர்ந்தான்.

அவள் வாயில் இருந்த அம்மமாக் குழலின் பலூன் பருத்து. அதிலிருந்து பிறந்த சத்தம் அவளுக்கு அங்கே யொன்றும் பிடிக்கவில்லை யென்று சொல்வதைப் போலிருந்தது. அதற்கு ஏற்றாற் போல விரலைக் குழலின் வாயில் வைத்து வைத்து எடுத்தாள். குழல்பாம் பாம் என்று கத்தியது. கடைக் காரர் ஒருதரம் நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பார்வை இடத் தைக் காலி பண்ணுங்கள் என்பது போல அவனுக்குப் பட்டது. அவளது கையில் ஒரு கிள்ளுக் கிள்ளி விட்டான் குழல் ஒரே அலறலாக அலறி ஓய்ந்தது

அடுத்த கடையை எட்டிப் பார்த்தான். அவனுக்குத் தலை சுற்றியது அங்கே வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கணரக்ததைச் சேர்ந்தவை “ஆண்டவனே இந்தக் கடையிலிருந்து என்னைக் காப்பாற்று” என வேண்டினான். அந்தக் கடையிலே உரல்கள், உலக்கைகள், அம்மிகள், ஆட்டுக்கல் மூலம் என்று இத்தியாதியான பொருட்கள் பரங்பட்டுக் கிடந்தன.

கடையின் வாசலுக்குப் போய் விட்டார்கள். அவளது கண்கள் உள்ள பொருட்களை மேய்ந்து கொண்டு வந்தன. ஒரு இடத்தில் குத்திட்டு நின்றன. ஆரவத்தோடு பார்த்தாள். அது ஒரு ஆட்டுக்கல். கடைக்காரனோடு பேரம் பேசத் தொடங்கினாள். இப்போது முற்றிலும் மாறுபட்ட மைவிழி விலை பேசிக் கொண்டிருந்தாள். கடைக்காரர் முடிவாகச் சொன்னார். இருநூற்றி ஐம்பதையும் தந்திட்டு தூக்கிக் கொண்டு போங்கே” மைவிழி என்னைப் பார்த்தான். அவன் ரோபோ இயந்திர மணிதனைப்போல ஆளான் காசை எண்ணினான். இதை எப்படிக் கொண்டு போவது? அவனுக்குத் தலை சுற்றியது இப்போது அவளது இடுப்பில் இருக்கும் அம்மம்மாக் குழலைப் பிடுங்கி ஊத வேண்டும் போல அவனுக்குத் தேவன்றியது.

அவனுடைய நிலமையைக் கவனித்த கடைக்காரர்” மோட்டார் சயிக்கின் நிறபாட்டி இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து தருவதற்கு ஐம்பது ரூபாய் அதிகம் தர வேண்டும்.” என்று கேட்டார் அவர் ஐநூற்றுபாய் கூடக் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பான். கடையில் நின்ற ஒரு ஆள் அநாயசமாக அதைத் தூக்கித் தோளில் வைத்தான்.

ஆனாலும் அவனைப் பிடித்த சனியன் முழுமையாக விட வில்லை. அந்தக்குளவி அவனிடம் தரப்பட்டது. ஆத்திரத் துடன் வேறு வழியின்றி தூக்கினான்.

இப்போது அம்மம்மாக்குழல் அவள் வாயிலிருந்தது. காற்றை ஊதினாள். கிழேயிருந்த பலூன் உப்பிப்பருத்து. திட்டெரங்கு வெடித்தது. மைவிழிக்கு கோயம் வந்திருக்க வேண்டும். அதைச் சுழற்றி எறிந்தாள். அதுபோய் ஆட்டுக் கல்லின் நடுவிலுள்ள குண்டுக்குள் விழுந்தது. அதைத்தூக் கியவன் அந்தக் குழலையும் சேர்த்துக் காவியபடி நடந்து கொண்டிருத்தான். மோகனுடைய எண்ண அவள்கள் கலை கின்றன. அந்த ஆட்டுக்கல்லு மீண்டும் அவள் பார்வைக்கு வருகிறது. இவ்வளவு நேரமும் ஒரு டெவிவிசன் திடை நீயினேயை வழங்கியது அந்த ஆட்டுக்கல்லுத்தான்.

மோகன் எதையோ நினைத்துக்கொண்டு சிரிக்கிறான் அந்தச் சிரிப்பு அழுகையாக முடிவடைகிறது நாம் ஒருவர் மீது அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்தக்கூட்டது. சில நாட்கள் கழிகின்றன. கலைந்த தலைமுடி அழுக்கான ஆட்டுடன் ஒரு இளைஞன் வீதியால் போகிறான். தனக் குள் சிரிக்கிறான் ஏதோ சொல்லுறான் ஒரு தடிக்குச்சிலைய வாயில் வைத்து ஊதுகிறான். அம்மம்மாக்குழல் கத்துவது போல பாம் பாம் என்று கத்துகிறான். அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த இரு பெண்கள் கதைத்துக் கொள்கிறார்கள்.

“ உதார் பொடியன்? மூளை சரியில்லையோ? தன்றை பாட்டுக்கு கதைச்சு சிரித்துக் கொண்டு போகுது ” “ அது பொடியன்றை மனிசி செத்துப் போனாள். நல்ல வடிவான பெட்டை. வாழுக்குடுத்து வைக்கேல்லை அதிலை இருந்து பொடியன் உப்பிடித்தான் திரியது ” “ ஆகடவுளே அந்தப் பொடிச்சி என்னண்டாம் செத்தது? ” என்றாள் ஒருந்தி “ பெட்டை பிள்ளைத்தாச்சியாய் இருந்தவளாம். பிள்ளை வயித்துக்குள்ளை செத்துப் போட்டுதாம். அதை எடுக்க உப்பிறேசன் என்று வெட்டிக் கொத்தின இடத்திலை பொடிச்சியும் கண்ணைப் பொத்தியிட்டுதாம்.” இதைக் கேட்ட மற்றவள் “ உந்தக் கடவுளுக்கும் கண்ணில்லை. கிண்ணஞ் சிறிசுகளைத்தான் அள்ளிக் கொண்டு போகுது.

எங்களை காதிரி கிழுடு கட்டியவரை விட்டிடுது.ம்" என்று  
தன்னுடைய சலிப்பை சொல்லி முடித்தாள். இப்போது  
பாம்பாசம் என்று கத்திச் சிரித்துக் கொண்டே மோகன்  
போகிறான்.

(முற்றும்)

(யாவும் கற்பனை)



(ஈங்கா)





